

நீநாற்றிரட்டு விருத்தியுரை 9-ம் பாகம்.

வ

சங்கச்செய்யுள்.

காரியாசான் செய்த

சிறுபஞ்சலூலம் மூலமும்,

மஹாவித்வான் கா. இராமசாமி நாயுடு அவர்களால்
இயற்றப்பட்ட

விருத்தியுரையும்.

இவை
பேண்டன் கபேதார்-தஞ்சை. சாம்பசிவம்பிள்ளை
அவர்கள் குமாரர்
தஞ்சை - எஸ். குமாரசுவாமிபிள்ளையால்
சென்னை:

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில்
பதிப்புக்கப்பட்டன.

1909.

Copyright]

விலை : ரூ 4.

[Registered.

வ

கடவுள்துணை.

சிறுபஞ்ச மூலம்

மூலமும் உரையும்.

கடவுள் வாழ்த்து.

முழுதுணர்ந்து மூன்றேழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி யாற்றப் பணிந்து-முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா
வெண்பா வுரைப்பன் சில.

பதவுரை. முழுது உணர்ந்து-முற்று மூனர்ந்து, மூன்று ஒழி
த்து-காமமுதலிய மூன்றையும் நீக்கி, மூவாதான்-மூவாதவஞகிய
கடவுளது, பாதம்-திருவடியை, பழுது இன்றி-குற்றமின்றி, ஆற்ற-
மிகவும், பணிந்து-வணங்கி, முழுது ஏத்தி - (அவனுடைய மங்கள்)
குணங்கள் முழுதும் துதித்து, மண்பாய - மண்பரந்த, ஞாலத்து-
இவ்வுலகத்திலுள்ள, மாந்தர்க்கு-மக்களுயிர்க்கு, உறுதி ஆ - உறுதி
யுண்டாக, சிலவெண்பா - சிலவெண்பாக்களோ, உரைப்பன்-(யான்)
சொல்லுவேன், எ-று.

கருத்துரை. கடவுளுடைய திருவடியை வணங்கித் துதித்து,
இவ்வுலகிலுள்ள மக்களுயிர்க் குறுதியைத் தருவதாகிய பொருள்கை
ந்த சில வெண்பாக்களோ யான் சொல்லுவேன் என்பதாம்.

விருத்தியரை-ஆசிரியர்தாமெடுத்துக்கொண்டநால் இடையூறின்
றியினிது முடிதற்பொருட்டு, ஆன்றே ராசாரப்படி இக்கடவுள் வாழ்
த்துக் கூறலாயினர். முழுதுணர்தலை சர்வஜ்ஞத்வம் என்று கூறவர்
வடநூலார். மூன்று என்றது காம வெகுளி மயச்கங்களோ. இவை
யிறைவனுக் கியல்பாகவே யில்லையாதலால் ‘மூன்றேழித்து’ என்

தும், என்று மொருதன்மையனு யிருத்தலால் 'மூவாதான்' என்றும் கூறினார். மூவாதான் என்பதற்குப் பகுதி மூ. பிறவிப் பெருங்கடற் கோர் பெருமரக்கல் மாதலால் இறைவன் து பாதத்திற்கண் வைத் தார். பழுது - வழிபாட்டின் முறையிற் குற்றம். காயத்தின் ரெழுவி லாகிய பணிதலும், வாக்கின் ரெழுவிலாகிய சிந்தித்தலுங்கொள்ளப்படும். படவே முக்கரண வழிபாடு மடங்கிறது. உறுதி-அறம் பொருள் இன்பம் வீடு என்பன.

இச்செய்யுளில், நூற்பெயர்க்கேற்ப ஜங்தென்னுங் தொகை கோடல் யாங்வனமெனின், முக்குற்றமொழுத்தலும், முழுதுணர்ச் சியும், மூவாமையும் ஆகிய ஜங்தனையுங் கொள்கவென்றாயிற்று. ()

ஒத்த வொழுக்கங் கொலைபொய் புலால்களாவோ
பெடாத்த விவையல் வோர்நாலிட்-பெடாத்த
உறுபஞ்ச மூலங்தீர் மாரிபோற் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து.

ப-ரா. ஒத்த-பொருந்திய, ஒழுக்கம்-கல்லொழுக்கம், கொலைபொய் புலால் களவோடு பொருந்திய இவை அல்ல-கொலை பொய் புலால் களவோடு பொருந்திய இவையல்லாதனவாகிய, ஓர் நால் இட்டு-ஒரு நான்கையுஞ் சேர்த்து, ஒத்த - பொருந்திய, உறு - மிக்க, பஞ்ச மூலம்-சிறுவிலைக்காலத்தை, தீர்-ஒழுக்கிற, மாரிபோல்-மழைபோல,
சிறுபஞ்சமூலம்-சிறுபஞ்சமூலத்தை, சிறந்து - சிறப்பித்து, கூறீர் - (நீங்கன்) சொல்லுங்கள், ஏ-று.

க-ரை. சிறுவிலைக் காலத்தை யொழுக்கிற மழைபோல, மக்க ட்ருக்கொலை முதலியவற்றை யொழுத்து கல்லொழுக்க முதலியவற் றைத் தருதலால், சிறுபஞ்சமூலத்தை நீங்கள் சிறந்தெடுத்துச் சொல்லுங்கள் என்பதாம்.

வி-ரை. சிறுபஞ்ச மூலமாவன-சிறிய ஜங்துவேர்கள்; அவை:— கண்டங்கத்திரிவேர், சிறுவழுதுணைவேர், சிறுமல்லிவேர், நெருஞ்சில் வேர், பெருமல்லிவேர் என்பன, இவ்வைங்தும் மக்களுடற்குப்

பின்னிமுதலியவற்றையொழித் திதஞ்செய்வதுபோல, உயிர்க்குறுதி யைச் செய்வனவாகிய நல்லெலாழுக்க முதலிய வைங்தனையுங் கூறுதலால், இந்தூற்குச் சிறுபஞ்சமூலம் என்பது உவமையாகுபெரா யமைந்தது. நல்லெலாழுக்க முதலியை வந்தாவன:—நல்லெலாழுக்கம், கொல்லாமை, பொய்க்காறுமை, புலாலுண்ணமை, கள்ளாமை என் பன்.கூறீர் என்பதற்கு வினைமுதலாகிய நிங்கள் என்பது வருவிக்கப் பட்டது. ஒழுக்கம் என வாளாகூறினாரேனும் கொல்லாமைமுதலிய வற்றிற்கேற்ப நல்லெலாழுக்கமென் றுரைக்கப்பட்டது. (2)

பொருளுடையான் கண்ணதே போக மறனு
மருளுடையான் கண்ணதே யாகும்-அருளுடையான்
செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியு
முய்யான் பிறர்செவியிற் குய்த்து.

ப-ஈ. போகம் - இன்பமானது, பொருள் உடையான் கண்ணதே ஆகும்-பொருளுடையவ ஸிடத்ததே யாகும்; அறம்-அறமும், அருள் உடையான் கண்ணதே ஆகும் - அருளுடையவனிடத்ததே யாகும்; அருள் உடையான்-அருளுடையவன், பழி செய்யான்-பழிக் கப்படுங் காரியங்களைச் செய்யான்; பாவம் சேரான்-பாவத்தைத்தருங் காரியங்களைச் சேரான்; புறமொழியும் - புறங்கூற்று மொழிகளையும், பிறர் செவியிற்கு உய்த்து உய்யான்-பிறர் காதுகளிற் செலுத்தான், எ - று.

க-ரை. போகம் முதலிய வைங்தும் பொருளுடையான் முதலிய ஜவரிடத்தவே யாகும் என்பதாம்.

வி-ரை. பொருள் - செல்வம். அருள்-எல்லா வயிர்களின்மேலு மூளதாகுங் கருணை. அறன் - அறம் என்பதன்போலி. உய்த்தல் - செலுத்தல். (புகுத்தல்) பொருளுடையவன் இன்பமொன்றனையே நுகர்வான்; அருளுடையவன் அறப்பயனைக் கைக்கோட்டேயன் நி

பழிபாவங்களைச் செய்யாமையும் புறங்கருமையு முடையனுவனை
ன்றதாயிற்று. (ஏ)

கற்புடைய பெண்ணைமிர்து கற்றடந்கி னைமிர்து
நற்புடைய நாடமிர்தந் நாட்டுக்கு-நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனு
மாகவே செய்யி னமிர்து.

ப-ரை. கற்பு உடைய பெண்-கற்புள்ள பெண்ணைவள், அமிர்து - (தன் கணவனுக்கு) அமிர்தத்தோ டொப்பவளாவள்; கற்று - (அறிவு நூல்களைக் கற்று, அடங்கினேன்-அடங்கினவன், அமிர்து - (உலகத்தார்க்கு) அமிர்தத்தோ டொப்பவனுவன்; நற்பு உடையநாடு - நற்குணமுடையநாடு, அமிர்து - (அங்காட்டரசனுக்கு) அமிர்தத்தோ டொப்பாகும்; அ நாட்டுக்கு - அந்த நாட்டுக்கு, நற்பு உடைய - என்மையள்ள, மேகம் சேர்-மேகத்தின் குணமையங்த, கொடி-வெற்றிக் கொடியையுடைய, வேந்து - வேந்தனுவன், அமிர்து - அமிர்தத் தோ டொப்பவனுவான்; சேவகனும் - அவ்வேந்தனது சேவகனும், ஆகவே செய்யின்-அவனுக்கு என்மையா மவற்றையே செய்வனுயின், அமிர்து - அவ்வேந்தனுக்கு அமிர்தத்தோ டொப்பவனுவன் என்பதாம்.

க-ரை. கற்புடைய பெண் முதலானேர் அவள் கணவன் முதலானேர்க்கு அமிர்தத்தை நிகர்ப்பர் என்பதாம்.

வி-ரை. கற்பு - பாதிவிரத்தியம்; அது கணவன் முதலானே ரிடத்து நடக்கவேண்டிய முறைமைக னௌல்லாவற்றையுங் கற்றல். கற்பு - தொழிற்பெயர். அடங்கினேன் என மேல்வருதலால் கற்று என்பதற்கு அறிவு நூல்களைக்கற்று எனப் பொருளுரைக்கலாயிற்று. நாடு - தேசம். அடங்கினேன் என்றது மனமொழி மெய்க் காடங்கப் பெற்றவனை. இவ்வடக்கம் அறிவு நூல்களைக் கல்லாதவனுக் குண்

டாத வருமையென்பது தோன்ற ‘கற்றடங்கினேன்’ என்றார். மேகம்-பொருளாகுபெயர். மேகத்தின் குணம் - கைம்மாறு வேண்டாமை. செய்யின் என்பது செய்தலருமை தோன்ற நின்றது. (ச)

கல்லாதான் றன்காலு நுட்பமுங் காதிரண்டு
மில்லாதா ளெக்கழுக்தஞ் செய்தலு-மில்லாதா
ஞெல்லாப் பொருளில்லார்க் கீத்தளியர் னென்றலு
நல்லார்கள் கேட்பி னகை.

ப-ரை. கல்லாதான்-(ஆசிரியனிடத்துக் கற்கவேண்டிய முறைப் படியே) கல்லாதவனுகிய ஒருவன், தான்சானும்-தானே ஆராய்து காண்கிற, நுட்பமும் - நுண்பொருளும், காது இரண்டும் இல்லாதான் - இரண்டுகாது மில்லாதவளாகிய ஒருத்தி, எக்கழுத்தம் செய்தலும்-(யான் அழகுடையேனன்று) இறமாத்தலும், இல்லாதான் - பொருளில்லாதவன், ஒல்லா பொருள்-இசையாத வோர்பொருளை, இல்லார்க்கு - வறியார்க்கு, ஈத்து - கொடுத்து, அளியான் என்ற லும்-அருளுடையானென்ற சொல்லப்படுதலும், (ஆகிய இவற்றை) நல்லார்கள் கேட்பின் - நல்லோர்கள் கேட்பாயின், நகை - சிரித்தற் கேதுவாம், எ-று.

க-ரை. கல்லாதவ ஞெருவன் துண்பொருள் காண்டல் முதலிய வற்றை நல்லோர்கள் கேட்டால் நகைப்பார்கள் என்பதாம்.

வி-ரை. தான்காலு நுட்பமும் என மேல்வருதலால் கல்லாதான் என்பதற்கு, ஆசிரியனிடத்துக் கற்கவேண்டிய முறைப்படியே கல்லாதவனுகிய வொருவன் எனப் பொருள் கூறலாயிற்று. கனவிய குழு முதலியவை யணியப்பெற்று முகத்திற்குப் பேரழுகு செய்வது காதாகலால், அவை யில்லாதவள் யான் பேரழுகுடையே னென்றல் சிரிப்புக் கிடமாதலால், ‘காதிரண்டு மில்லாதா ளெக்க

முத்தஞ் செய்தலும்' என்றும், பொருளில்லாதவன் வறியர்க்குக் கொடுத்து அருளுடையா னெனப்படுதல் ஒருவாற்றூனு மியைவதன் ரூகலான் 'இல்லாதானேல்லாப் பொருளில்லார்க் கீத்தளியானென் றலும்' என்றும், பொருத்த மற்ற இக்காரியங்களை நல்லார்காணின் உகையாகிரார் ஆகலான், 'நல்லார்கள் கேட்பினகை' என்றும் கூறி ஞர். கல்லாதான் ரூன்சானு நுட்பமும் என்பதற்கு, "கல்லாதா ஞெட்பங் கழிய என்றாயினும், கொள்ளா ரறிவுடையார்" என்னுங் திருக்குறளை உதாரணமாகக் கோட வழையும். (ட)

உடம்பொழிய வேண்டி னுயர்தவ மாற்றீண்
டிடம்பொழிய வேண்டுமே ஸைக-மடம்பொழிய
வேண்டி னறிமடம் வேண்டேல் பிறர்மனீன
யீண்டி னியையுங் திரு.

ப-ரை. உடம்பு - உடம்பெடுத்தல், ஒழிய வேண்டின்-உன்னை விட்டு நீங்க வேண்டுமாயின், உயர் தவம் ஆற்று - உயர்ந்த தவத் தைச் செய்வாயாக; ஈண்டி - இவ்வுலகத்தில், இடம் - எல்லா விடங்களிலும், பொழிய வேண்டுமேல் - (ஒருவன் தன் புகழிலைல்) நிறைய வேண்டுவானுயின், ஈகை-ஸதலைச் செய்க; மடம் பொழிய வேண்டின்-மெல்லியவீரம் தனக்குள்ளே நிறையவேண்டினானுயின், அறிமடம் - அறிவின்கண் அடங்கி யொழுகுக; பிறர்மனை வேண்டேல்-பிறர் மனைவியை விரும்பாதொழிக; ஈண்டின் - இவையாவும் பொருந்துமாயின், திரு இயையும்-செல்வம் வந்து தானே நிறையும், எ-று.

க-ரை. பிறவியை யொழுகிக்க வேண்டுமாயின் தவத்தைச் செய்க; புகழ் வேண்டுமாயின் ஸதலைச் செய்க; வீரம் வேண்டுமாயின் அறிவிலடங்குக; பிறன்மனை யொதொழிக; இவை பொருந்து மாயின் செல்வம் தானேவந்து நிரம்பும் என்பதாம்

வி-ரை. வேறுவழியால் ஒழிக்கவொண்டுத் பிறவியையொழித் தந்துரியது தவமாதலால் அதனை ‘உயர்தவம்’ என்றார். ஆற்றுதல்-செப்தல். “வேண்டிய வேண்டியங்களைத் தவமாதலாற் செய்தவம், ஈண்டு மூயலப் படும்”, கூற்றங்களித்தலுங்கைக்கூடு கோற்றவின், “ஆற்றலைப்பட்டவர்க்கு” என்னுட் திருக்குறட் செய்யுட்கள் இங்கு உதகரிக்கத்தக்கன. மனையில் லுள்ளாளோ மனையென்றே கூறினர் இடவாகு பெயரான். அன்றியும், இவளில்லாதது வீட்டிற்கு, காடாகும் என்றறிஞர் கூறுதலால் இவளிருத்தல்பற்றி மனையென்று சொன்னு மமையும். (ச)

பிடைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணி
னிடைதனக்கு நுண்மை வனப்பா-நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு.

ப-ரை. யானை - யானையானது, படைதனக்கு - சேனைக்கு, வனப்பு ஆகும் - அழகாகும்; துண்மை-துட்பமானது, பெண் இடைதனக்கு - பெண்ணின் இடைக்கு, வனப்பு ஆம்-அழகாகும்; கோடா மொழி - ஒருபக்கத்துச் சாயாத சொல்லானது, நடைதனக்கு - ஒருவனது ஒழுக்கத்துக்கு, வனப்பு - அழகாகும்; கோற்கு - செங்கோலுக்கும், அதுவே-அதுவேயழகாகும்; வாடாத வன்கண்-கெடாத வன்கண்மையானது, சேவகர்க்கு - சேவகரா யிருப்பவர்க்கு, வனப்பு - அழகாகும், எ - று.

க-ரை. யானை முதலியவை படை முதலியவற்றிற்கு அழகு செய்வன வென்பதாம்.

வி-ரை. நால்வகைப் படையுள்ளும் யானைப்படை சிறங்ததாக வான் ‘படைதனக்கு யானை வனப்பாகும்’ என்றும், இடை சிறுத் திருத்தல் மாதர்க்கழகரதலால் ‘பெண்ணி னிடைதனக்கு நுண்மை

வனப்பாம்' என்றும், பக்ஷபாதமின்றிப்பேசுதல் ஒருவனது ஒழுக்கத் துக் கழகாதலால், 'நடைதனக்குக் கோடா மொழிவனப்பு' என்றும், செங்கோலுக்கும் அதுவே யாதலால் 'கோற்கதுவே' என்றும், சேவகர்க்கு ஒருகாலத்துங் குறையாத வீரத்தன்மையேயழகாதலால் 'சேவகர்க்கு வாடாத வன்கண் வனப்பு' என்றும் கூறினார். (எ)

பற்றினுன் பற்றற்ற னாறவசி யெப்பொருளு
முற்றின னுகு முதல்வனுற்-பற்றினற்
பாத்துண்பான் பார்ப்டான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் கானுன் பினி.

ப-ரை. பற்று அற்றுன் -பற்றற்றவனுகிய இறைவனுற் சொல் லப்பட்ட, நூல் - நூற்பொருளை, பற்றினுன்-பற்றியொழுகுவோன், தவசி-தவசியாவான்; எப்பொருளும்-எவ்லாப் பொருள்களையும், முற்றினுன் - முற்றவனர்த்தவன், முதல்வன் ஆகும் - முதல்வனுவான்; நூல் பற்றினுல் - நூல்களின் பொருள்களைப் பற்றுதலால், பாத்து உண்பான் - பகுத்துண்பவன், பார்ப்பான் - பார்ப்பானுவான்; பழி உணர்வான் - பழிக்கேதுவான காரியங்களையறிந்து விலக்குவோன், சான்றவன்-சான்றேறுவோன்; காத்து - (தான் உண்ணத்தகாதவற் றை யுண்ணுமல்) தடித்து, உண்பான் - (உண்ணத் தகுவ்னவற்றை) உண்பவன், பினி கானுன்-கோய்க்கொக் கானுதவனுவான், எ-று.

க-ரை. பற்றற்றவனது நூலைப்பற்றினவன் தவசியாவான்; எல்லாமறிந்தவன் முதல்வனுவான்; பகுத்துண்பவன் பார்ப்பானுவான்; பழியறிவோன் சான்றேறுவோன்; காத்துண்பவன் கோய்க்கானுதவனுவான் என்பதாம்.

வி-ரை. பற்றற்றுன் என்றது முதற்கடவுளை; இவன் இயல்பாகவே பற்றற்றிருப்பவ ஞதலால் 'பற்றற்றுன்' என்றுர். இதனை, "பற்றுக பற்றற்றுன் பற்றினையப்பற்றைப், பற்றுக பற்றுவிடற்கு"

என்னுக் திருக்குறளானு முணர்க. பற்றற்றானால் என்றது முதனு லாகிய வேதத்தை. தவசி - தவஞ்செய்வோன். முதல்வன் - தலைமைப் பாடுடையவன். முதல்வனாற்பற்ற-வேதார்த்தத் தில் சிரத்தை. பகுத்து என்றபாலது பாத்து என மருவிற்ற. சான் றவன் - கல்வியறி வொழுக்கங்களால் நிறைந்தவன். காத்தல் - தடுத்தல். (அ)

கண்வனப்புக் கண்ணேட்டங் கால்வனப்புச் செல்லாமை யெண்வனப் பித்துணையா மென்றுரைத்தல்-பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் றன்னடு வாட்டானன் றென்றல் வனப்பு.

ப-ரை. கண் வனப்பு-கண்ணுக் கழுகாவது, கண்ணேட்டம் - பிறர்மேல் கண்ணேடுதலாம்; கால் வனப்பு-காலுக்கழுகாவது, செல்லாமை-பிறநிடத்தி லிரக்கப்போகாமையாம்; எண் வனப்பு-ஆலோசனைக்கழுகாவது, இத்துணையாம் என்று உரைத்தல்-இந்தக்காரியம் இல்வளவினதென்று துணிக்துரைத்தலாம்; பண் வனப்பு-பண்ணுக் கழுகாவது, கேட்டார் நன்று என்றல் - கேட்டவர் நன்றென்று சொல்லுதலாம்; கிளர் - படைகளோடுகூடி விளங்குகிற, வேங்கதன் வனப்பு - அரசனுக் கழுகாவது, தன் காடு - தனது நாட்டை, வாட்டான் - வருத்தான், நன்று - இது அழகிது, என்றல் - என்று சொல்லுதற் குரியனுதலாம், எ-று.

க-ரை. கண்ணுக்குக் கண்ணேட்டமும். காறுக்கு இருக்கச் செல்லாமையும், குழ்ச்சிக்குத் துணிக்துரைத்தலும், பண்ணுக்குக் கேட்டவர் நன்றென்றலும், அரசனுக்குத் தன் னூட்டி ஹள்ளாரை வருத்தானென்று யாவராலும் புசுழுப்படுதலும் அழகென்பதாம்.

வி-ரை. கண்ணேட்டம் - கண்ணேட்டஞ் செய்தல்; இதனை வட தூலார் தாக்கிஸ்யம் என்பர். செல்லாமை - டவாமை; இது இருக்கச் செல்லாமை யென்றங்குப் பொருள்பட்டது. இருக்கச்

செல்லாமையால் காலுக் கழகுண்டாய விடத்து காலையுடையவனுக் கழகென்பது சொல்லாதே யமைந்தது. குழ்ச்சி முடிவு காண்டற்குச் செய்வதாதலாலும், முடிவுகண்டு துணிக்துரையா விடத்து அச் சூழ்சிக்குப் பயனில்லை யாதலாலும் ‘என்வனப் பித்துளையா மென் ரூரைத்தல்’ என்றார். பண் - இந்தஸம், நட்பாடை முதலியன; இராகம் எனினுமாம். இராகங்களாவன - நாட்டை, மத்தியமாவதி, தோடி, பைவி, காம்போதி முதலியன. வாட்டுதல் - வருத்துதல்.

கொன்றுண்பா ஞச்சாங் கொடுங்கரிப்போ வாஞ்ச்சா
நன்றுணர்வார் முன்கல்லா ஞவஞ்சா-மொன் ரூஞுங்
கண்டுழி நாச்சாங் கடவான் குடிப்பிறந்தா
ஞண்டுழி நாச்சா முணங்ந்து.

ப-ரை. கொன்று - ஒருயிரைக் கொன்று, உண்பான் - அதன் தனக்கைய யுண்பவனுடைய, நா - நாவானது, சாம் - அற்றுவிழும்; கொடு - கொடுவையாகிய, கரி - சாக்கிசொல்ல, போவான்-போகிற வனுடைய, நா - நாவானது, சாம் - அற்றுவிழும்; நன்று உணர் வார்முன் - மிகவுங் கற்றறிந்தவர்க்கெதிரே, கல்லான் - கல்லாதவ லுடைய, நாவும் - நாவும், சாம் - அடங்கும்; ஒன்றுஞும் கண்டுழி - கடன்கேட்க வந்தவளைக் கடன்வாங்கினவன் கண்டபோது, நா - அவனது காவும், சாம் - அடங்கும்; குடிப்பிறந்தான் - குடிப்பிறந்தானுருவன், கடவான் - ஒருவர்செய்த நன்றியை மறவாதவனதை லால், உண்டுழி - நன்றி செய்தவனிடத்து ஒரு தவறுண்டாய விடத்து, உணர்ந்து - (அவன்செய்த நன்றியை) அறிந்து, நா-குடிப்பிறந்தவனது நாவானது, சாம்-அங்கன்றி செய்தவனது குந்றத்தை யெடுத்துச் சொல்லுதற்கஞ்சி அடங்கும், எ-று.

க-ரை. புலாலுண்போன் முதலியோகுடைய நாக்கள் அடங்கு மென்பதாம்.

வி-ரை. கொன்று என்பதற்குச் செயப்படுபொருளாகிய வழிர் வருவித் துரைக்கப்பட்டது. கொன்றுண்பா ஞச்சாம் என்றது கொன்றுண்பவன்து நாவானது காலதாதுவரா லறுபட்டுவிழும் என்றபடி. கொலிங்கரி - பொய்ச்சாட்சி. போவான் - நியாயஸ்தலத்துக் குப்போவோன். குடி-இருமரபுக் தூயவாகப்பெற்ற வயர்குடி. நன்றான்மை யெனினுமாம். கண்டவழி உண்டவழி யென்பன கண்டுழி உண்டுழியென விகாரம் பெற்றன. (க ०)

சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு
விலங்கிற்குக் கூற்ற மயிர்தான்-வலம்படா
மாவிற்குக் கூற்றமா ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை.

ப-ரா. சிலம்பிக்கு - சிலங்கிப்பூச்சிக்கு, தன் சினை-அதன் மூட்டையே, கூற்றம் - யமனுகும் ; விலங்கிற்கு - மிருகங்களுக்கு, நீண் கோடு - நீண்டகொம்புகளே, கூற்றம்-யமனுகும்; வலம்படா-வெற்றி யுண்டாகாத, மாவிற்கு - கவரிமாவிற்கு, மயிர்தான் - அதன் மயிரே, கூற்றம் - யமனுகும்; ஞெண்டிற்கு - நண்டுக்கு, தன் பார்ப்பு ஆம் - தன் குஞ்சுகளே யமனுகும்; நாவிற்கு - ஒருவன் து நாவுக்கு, நன்று அல் வசை - நன்மையல்லாத வசை கூறுதல், (கூற்றம்)-யமனுகும், எ - று.

க-ரை. சிலம்பிக்கு அதன் மூட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமாவிற்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், ஒருவன் து நாவுக்குப் பிறரை வசை கூறுதலும் யமனுகு மென்பதாம்.

வி-ரை. சிலங்கிப்பூச்சி மூட்டையிட்டவுடன் தானமுதலால் சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்' என்றும், மிருகங்களுக்கு நீண்ட கொம்பிருந்தால் அது மரங்கள் முதலியவற்றில் குத்தி முறியப்பெ

ந்து வருக்குமாதலாலும், அக்கொம்பு எவர்மீதாயினும் பட்டு அபா யம் விலைக்குமென்று அறுக்கப்படு மாதலாலும் 'நீள்கோடு விலங்கிற குக்கூற்றம்' என்றும், கவரிமாவானது முட்டேசி முதலியவற்றிற் பட்டுத் தன்மயிரோன் ருதிர்தால் அது தன்னுயிரை விட்டுவிடுமாத ஸால் 'மயிர்தான் வலம்படா மாவிற்குக்கூற்றம்' என்றும், கண்டு தன் குஞ்சுகள் வெளிப்பட்டவுடனே இறந்துபோமாதலால் 'கெண்டிற குத் தன்பார்ப்பு' என்றும், பிறர்பழி கூறவோன்டையும் பயன் இம் மையிற் பலராலும் இகழிப்படுதலும், மறுமையில் எரிவாய் நிரயமுமே யாதலாலும் 'நாவிற்கு நன்றல் வசை' என்றும் கூறினார். நீள்கோடு விலங்கிறகுக்கூற்றம் என்றமையால் கொம்புகள் மிதமாயிருத்தலே கண்மையென்றதாயிற்று. விலங்கு - ஏருது முதலாயின. (கச)

நாணிலான் சால்பு நடையிலா னன்னேன்பு
முணிலான் செய்யு முதாரதையு - மேணிலான்
சேவகமும் செந்தமிழ் தேற்றுன் கவிசெயலு
நாவகமே நாடி னகை.

ப-ரை. நாண்ண இல்லான் சால்பும்-நாணமில்லாதவனது அமைதி யும், நடையிலான் நல் சோன்பும் - நல்லொழுக்க மில்லாதவனது நல்ல நோன்பும், ஊண் இல்லான் செய்யும் உதாரதையும்-தனக்கே உண்பொரு ஸில்லாதவன் செய்கிற உதாரத்துவமும், எண் இல்லான் சேவகமும் - வலியில்லாதவனது சேவகமும், செந்தமிழ் தேற்றுன் கவிசெயலும்-செந்தமிழ்த் தேர்ச்சியில்லாதவன் கவிசெய்தலும்,(ஆகிய இப்பைங்கும்) நாவகமே நாடி-நாவினிடத்துக் கொண்டாராயின், நகை - சிரிப்புக்கிடமாம், எ - று.

க-ரை. நாணமில்லாதவன் அமைதி, நன்னடையில்லாதவனது கோன்பு, உண்பொரு ஸில்லாதவனது உதாரக்குதுவம், வலியில்லாதவனது சேவகம், செந்தமிழ்த் தேர்ச்சியில்லாதவன் கவிபந்தல்ல என்னு மின்வைங்குதும் பயனில் வென்பதாம்.

வி-ரா. “அன்பு நானேப்புறவு கண்ணேட்டம் வாய்க்காரியோ கைத்து சால்புன்றிய தாண்” என்ற திருக்குறளின்படியே, நானில் வழி சால்பு நிலைபெறுமையின் ‘நானிலான் சால்பும்’ என்றும், எல் வொழுக்க மில்லாதவன் து நோன்பு முற்றுப்பெறுதாதலால் ‘கண்டயி லா னான்னேன்பும்’ என்றும், தனக்கே யுண்பொரு வில்லாதவன் பிறர்க்குபகரித்தல் முடியாதாதலால் ‘ஊனிலான் செய்யி முதாரதையும்’ என்றும், உடல்வலி மனவிக் கில்லாதவன் சேவகனுயிருத்தல் தகாதாதலால் ‘எனிலான் சேவகமும்’ என்றும், செங்தமிழ்ப்பயிற்சி யும் தேர்ச்சியுமில்லாதவன் கவிசெய்யின், அது கற்றுவல்ல அறிஞரால் பழிக்கப்படுத்தலேயன்றி, அவர்க்கு கடக்கயயும் வீளாக்குமாதலால் ‘செங்தமிழ்தேற்றான் கவிசெயலும்’ என்றும் கூறினர். உம்மைகளைக்குத்தும் என்னுப்பொருளில் வந்தமையால் என்னும்மைகள். நாவகமே நாடினகை யென்பதனைச்சால்பு முதலியவைந்தனீற்றிலும் சேர்த்துரைத்துக்கொள்க. நோன்பு - விரதம், தவம் எனினுமாம். உதாரத் துவம் - பெருங்கொடைத்தன்மை. தேற்றாதான் என்பது தன் விளையில் வந்தது.

(கூ)

கோறலு நஞ்சுனைத் துய்த்தல் கொடுநஞ்சு
வேறலு நஞ்சுமா றல்லானைத்-தேறினு
னீடாங்கு செய்தலு நஞ்சா மினங்களையை
நாடாதே தீதுரையு நஞ்சு.

ப-ரா. கோறலும் - ஒருயிரைக் கொல்லுதலும், நஞ்சு - ஒரு வனுக்கு நஞ்சுபோலும்; ஊனை துய்த்தல் - பிறிதொன்றின் தசையைத் தின்னுதலும், கொடு நஞ்சு - கொடிய நஞ்சுபோலும்; மாறு அல்லானை - தனக்கெந்திராகாதவளை, வேறலும் - எதிர்த்து வெல்லுதலும், நஞ்சு - நஞ்சுபோலும்; தேறினேன் - ஒரு கருமத்துக்குரியவனென் ரூராய்க்கு தெளியப்பட்டவளையை வொருவன், நீடாங்கு செய்தலும் - (அக்கருமத்தின்மேல்விடாமல்) கால நீட்டிப்புச் செய்தலும் -

தலும், நஞ்சு ஆம் - நஞ்சுபோலும்; இளங்கிளையை - இளையசுற்றாசரை, நாடாதே - ஆராயாமலே, தீது உரையும்-தீங்குரைத்தலும், நஞ்சு-நஞ்சுபோலும், எ-று.

க-றா. கொலைசெய்தலும், புவாலுண்டலும், நிகரில்லாதவனை யெதிர்த்து வெல்லுதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனை வினைமேற் செலுத்தாது காலநீட்டம் செய்தலும், இளங்கிளைஞரை ஆராயாது தீங்குசொல்லுதலும் ஆகிய இவ்வைந்தும் ஒருவனை நஞ்சுபோலத் துன்பஞ்செய்யு மென்பதாம்.

வி-றா. துய்த்தல் என்பதனீற்றில் என்னும்மை கூட்டியுரைக் கப்பட்டது. கோறல் என்பதற்குப் பகுதி கொல்; வேறல் என்பதற் குப் பகுதி வெல். இளங்கிளை - புதியவறவினர். தீதுவர என்பதில் உரை முதனிலைத் தொழிற்பெயர். கோறல் முதலிய வைந்தும் நஞ்சுபோல ஒருவனுயிர்க்குறுகண் செய்வனவாதலால் இவற்றைச் செய்யலாக தென்பதிதறைப் போந்தபொருள். தீதுரையாவது மனம் வருந்தும்படியான பழி மொழிகளை யெடுத்துரைத்தல். நான்காவது நஞ்சு நீங்கலாக ஏனைய நான்கு நஞ்சும் பெயர்ப் பயனிலைய. (கங)

இடரின்னு நட்டார்க் ணீயாமை யின்னு
தொடர்பின்னு நள்ளார்கட் யோர்ப் - படர்பின்னு
கண்ட லவிர்பூங் கதுப்பினு யின்னுதே
கொண்ட விரதங் குறைவு.

ப-றா. நட்டார்கள் - நட்டாரிடத்து, இடர் - (கண்ட) துன்பம், இன்னு - தீயது; (நட்டார்கள்)-நட்டாரிடத்து, ஈயாமை இன்னு-கொடாமை தீயது; நள்ளார்கள்-மனப்பொருத்த மில்லாதவரிடத்து, தொடர்பு இன்னு - கட்புக் கோடல் தீயது; தூயார் - மனங் தூயரை, படர்பு - விட்டு நீங்குதல், இன்னு - தீயது, கொண்ட விரதம் குறைவு - ஒருவனெடுத்துக்கொண்ட விரதத்தைச் செய்து மூடிக்கால் குறையாய் விடுதல், இன்னுதே-தீமையைத் தருவதேயாம், எ-று.

க-ரை. நட்டாரிடத்திற் ருன்பமிருக்கக் காண்டலும், அவர்கட்கிபாமையும், பகைவரை நட்டலும், தூயாரை நீங்குதலும், எடுத்தவிரதத்தை முடிக்காமையும் ஆகிய இவ்வைந்தும் தீயவா மென்பதாம்.

வி-ரை. நண்பினர் துன்புறக் கண்டவன் அத்துன்பத்தை பொழுக்க முயலாவிடின் மிகுபாவமாதலால் ‘இடரின்னு நட்டார்கண்’ என்றும், அவர்க்கீயாமை உலோபகுணமாமாதலால், ‘ஈயாமையின்னு’ என்றும், பகைவரை நட்புக்கோடல் அபாயகரமான பெருங்குற்றமாதலால் ‘தொடர்பின்னு நள்ளார்கண்’ என்றும், பெரியேசரைக் கைவிடுதல் பெருங் துன்பத்துக் கேதுவாதலால் ‘தூயார்ப்படார்பின்னு’ என்றும், வீரசக் குறைவு சுரதப்பெயன் றராளமையால் ‘இன்னதே சொண்ட விரதங் குறைவு’ என்றும் கூறினார். ‘கண்டலவிர்பூங் கதுப்பினுப்’ என்றது மகடூச முன்னிலை; இதற்குத் தாழை மடவின் மணங்கமழும் கூந்தலை யுடையானே என்பது பொருள். கண்டல் - தாழை, கதுப்பு - மென்மயிர். (கச)

கொண்டான் வழியொழுகல் பெண்மகன் றங்கைதக்குத்
தண்டான் வழியொழுக றன்கிளையஃ - தண்டாதே
வேல்வழி வெம்முளை வீடாது மன்னுடு
கோல்வழி வாழ்தல் குணம்.

ப-ரை. கொண்டான்-வழி-தன்னைக்கொண்ட கணவன் சொல் வழியே, ஒழுகல் - தவரூது நடத்தல், பெண்-பெண்குணமாகும்; தங்கைதக்கு-தங்கைதக்கு, தண்டான்-இடையருதே, வழி-அவன் சொல் வழியே, ஒழுகல் - தவரூது நடத்தல், மகன் - மகன் குணமாகும்; அஃது - அவன்போலவே வழியொழுகுதல், தன்கிளை-தன்கிளையின் குணமாகும்; அண்டாதே-பகைவரோடு கூடாதே, வேல்வழி-அவரை வெல்லும் வழியால், வீடாது-இடைவிடாமல் வாழ்தல், வெம்முளை -

அரசனது வெம்முனையின்கட்போயிருந்தார் குணமாகும்; மன்கோள் வழி வாழ்தல் - அவ்வரசனது கோல்வழியே வாழ்தல், நாடு குணம் - நாட்டின் குணமாகும், எ - அ.

க-ரை. பெண் கணவன் சொல்வழியே யொழுகுதலும், மகன் தங்கையின் சொல்வழியே யொழுகுதலும், கிளை அவன்போலவே வழியொழுகுதலும், வெம்முனையின்கட்போயிருந்தார் பகைவரோடு சேராதே அவரை வெல்லும் வழியால் இடைவிடாமல் வாழ்தலும், நாடு அரசனது கோல்வழியே வாழ்தலும், அவ்வர்க்குரிய குணங்களாகும் என்பதாம்.

வி-ரை. ஒழுகுதல்-நடத்தல். தண்டுதல்-தடைப்படல். அண்டுதல் - கூடுதல் வெம்முனை - சொழியபோர். வீடுதல்-தடையறுதல். மன் - அரசன். குணம் என்பதனைப் பெண் முதலிய வைவர்க்குங்கட்டி யுரைத்துக்கொன்க. (கடுகு)

பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
யிழைத்ததீங் கெண்ணி யிருத்த - லிழைத்த
பகைகெட வாழ்வதும் பலபொருளார் நல்லார்
நகைகெட வாழ்வது நன்று.

ப-ரை. பிழைத்தல்-(தனக்குப் பிறமென்றாலும் செய்த) பிழையை, பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல், பெருமை - பெருமையாகும்; இடைத்த - பிறர்செய்த, தீங்கு - தீமையை, எண்ணியிருத்தல் - நினைத்துக்கொண்டே யிருத்தல், சிறுமை - சிறுமையாகும்; இழைத்த - தான்செய்த, பகை - பிழைகள், கெட-கெடும்படி, வாழ்தலும் - வாழ்வதும், பலபொருளார் - பலபொருள்களையும் முதலினேரும், நல்லார் - நல்லோரும், நகை - இகழ்ந்து நகைத்தல், கெட - இல்லையாம்படி, வாழ்வதும்-வாழ்தலும்; நன்று-நன்மையாம், எ - அ.

க-ரை. தனக்குப் பிறங்செய்த பிழையைப் பொறுத்துக்கொள்ளுதல் பெருமையாகும்; பிறங்செய்த தீமையை நினைத்துக்கொண்டே யிருத்தல் சிறுமையாகும்; தாங்செய்த பிழைகள் கெடும்படி வாழ்தலும், உதவிசெய்தவரும் நல்லோரும் நைகத்தல் இல்லையாம் படி வாழ்தலும் நன்மைபாம் என்பதாம்.

வி-ரை. பிழைத்தல் - பிழைசெய்தல். எண்ணியிருத்தல் - மறவாதிருத்தல். இழைத்தல் - செய்தல். நைக - நைகத்தல் (தொழிற் பெயர்). பெருமை சிறுமை யென்பன பண்பாகுபெயர்களாய் அவற்றை யுடையாரை யுணர்த்தின. பின்பு அவர்கள் குணங்களை யுணர்த்தினமையால் முதலாகுபெயர்களுமாம். ஆதலால் இவை இருமடியாகுபெயர்கள். (கசு)

கதநன்று சான்றூண்மை தீது கழிய
மதநன்று மாண்பில்லார் முன்னர்—விதநன்றுற்
கோய்வாயிற் கிழுயிர்க்கீ துற்றுக் குரைத்தெழுந்த
நாய்வாயு ணல்ல தசை.

ப-ரை. மாண்பு இல்லார் முன்னர் கதம் கன்று - நற்குண மில்லாதார் முன்பு கோவம் ணன்று; சான்றூண்மை தீது-சான்றூண்மை தீதாகுடி; கழியமதம் நன்று - மிக்க வலிசெய்தல் கன்று; கோய்வாயின்-கோய்போலும் வரவையுடைய, கீழ் உயிர்க்கு-கீழ்மக்களுக்கு, ஈ - கொடுக்கிற, துற்று - உணவு, குரைத்து எழுந்த - குரைத்துக் கொண்டே எழுந்த, நாய்வாயுள் - நாயின்வாயிற் கொடுத்த, நல்ல தசை விதம் நன்று - நல்ல மாமிச விதத்தினும் நன்மையாம், எறு.

க-ரை. நற்குண மில்லாதவர்க் கெதிரில் கோவமே ணன்று; சான்றூண்மைதீது; மிக்கவலிசெய்தல் ணன்று; கீழ்மக்கட் கீழுணவு நாய்வாயிற் கொடுத்த தசைக்கு சிராகும் என்பதாம்.

வி-ரை. கதம் - கோவம். மதம் - வலி. கான்றுண்மை - கால் புடைமை. கழிய - கழியென்னும் உரிச்சோல் வடியாகப் பிறங்க வினையெச்சம். மாண்பு - நற்குணைம். கோய்-கள்முகக்கும் பாத்திரம். கீழுமிர் என்பதில் உயிர் மக்களுமிரை யுணர்த்திற்று. குரைத்தல் - சுத்தித்தல்.

(சஎ)

நட்டாரை யாக்கிப் பகைபணித்து வையெயிற்றுப் பட்டா ரகல்கு லார்ப்படிந்-தொட்டித்
தொடங்கினு ரில்லகத் தன்பிற் ருறவா
வடம்பினு னுய பயன்.

ப-ரை. நட்டாரை ஆக்கி - தம்மோடு நட்புச் செம்தவரைச் செல்வராக்கி, பகை பணித்து-பகைவரைத் தாழ்த்தி, வை - கூர்க்கை யாகிய, எயிறு - பல்லினையுடைய, பட்டு ஆர்-பட்டாடை யணியப் பெற்ற, அகல் அல்குலார் - அகன்ற அல்குலையுடைய மாதரை, படி ந்து - சேர்க்கு, ஒட்டி - தொடர்வுற்று, தொடங்கினூர் (அகத்து)- முறையாயினு ரிடத்தும், இல் அகத்து - தாம்பிறக்க குடியிற் பிறங்கவரிடத்தும், அன்பின் - அன்பினால், துறவா-நீங்காமையும் ஆகிய இவ்வைங்கும், உடம்பினான் ஆய-இந்த அரிதான மக்கட்ட பிறப்புப் பிறங்கதனு லுண்டாகிய, பயன் - பயன்களாம், எ - று.

க-ரை. நட்டாரை உயர்த்தலும், பகைவரைத் தாழ்த்தலும், மாதரைச் சேர்க்கு உறவாதலும், அவரிடத்தும் தாம் பிறங்க குடியிற் பிறங்கவரிடத்தும் அன்புடமையும் ஆகிய இவ்வைங்கும் உடம் பெடுத்தத்தனுற் பெற்ற பயன்களாம் என்பதாம்.

வி-ரை. ஆக்குதல் - செல்வத்தா னுயரச்செய்தல். பணித்தல்-தாழ்த்தல். அன்பின் என்பதில் இன் என்னும் ஜங்காவது மூன்றுவதன் கருவிப்பொருளில் வந்தது. துறவாமை யென்பது துறவா என்றாலு தொகுத்தலாயிற்று. உடம்பு என வாளாக்கினாரேனும், நட்டா

ரையாக்கல் முதலிய குணங்கள் பிறவுடம்புகட்ட கின்மையால் மக்களுடம்பு என்று பொருள் கூறலாயிற்று. (கஅ)

பொய்யாமை பொன்பெறினுங் கள்ளாமை மெல்லியலார் வையாமை வார்குழலார் நச்சினு—நையாமை யோர்த்துடம்பு பேருமென் ரானவா யுண் ஞைனேற் பேர்த்துடம்பு கோட லரி து.

ப-ரை. பொன் பெறினும் - பொன் பெற்று னயினும், பொய்யாமை - பொய் சொல்லாமையும்; கள்ளாமை - (பிறர்பொருளைக்) களாவு செய்யாமையும்; மெல் இயலார் - எளியாரை, வையாமை - வையாமையும்; வார் குழலார் - மாதர், நச்சினும் - விரும்பினலும், நையாமை - மனங்தளராமையும்; உடம்பு பேரும் என்று ஓர்த்து - தண்ணுடம்பு மெலியுமென்று அறிக்கு, ஊன் - பிறதோருடம்பின் தசையை, அவாய் - விரும்பி, உண்ணுனேல் - ஒருவன் உண்ணுனுயின், (அவன்) பேர்த்து - மீட்டும், உடம்பு கோடல் - பிறதோருடம்பைக் கொன்றுதல், அரிது - இல்லை, ஏ-று.

க-ரை. பொய் சொல்லாமையும், பிறர்பொருளைக் கள்ளாமையும், எளியாரை வையாமையும், பிறமாதர் விரும்பினும் அவரைத் தான் விரும்பாமையும், உடம்பு மெலியுமென்று ஊன் உண்ணுமையும், ஒருவன் உடையனுயின், அவன் வேறேருடம் பெடுக்கமாட்டான் என்பதாம்.

வி-ரை. பொன்பெறினும் பொய்யாமை யென்றதனால் அவனது சிராசை பெறப்பட்டது. கள்ளல்-பிறர்பொருளை வஞ்சித்துக் கொள்ளல். மெல்லியலார் - பொருளில்லாமையால் மெலிந்திருப்பவர். வார்குழலார் - நீண்ட கூந்தலையுடையவர். நச்சல் - விரும்புதல். நைதல் - மனங்தளர்தல். ஓர்த்து என்பது ஓர்த்து என வல்தகல் பெற்றது, உண்ணுனேல் என்பதில் ஏல் எணின் என்பதன் மருத்.

பேர்த்துடம்பு கோடலிது என்றது இனிப்பிறவான் என்றபடி. கோடல்-கொள்ளுதல். “தனக்குவரையில்லாதான் ரூள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற வரிது”, “அறவாழி யங்தணன் ரூள் சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த வரிது” என்னுங் திருக்குறட் செய்யுட்களில் அரிது என்பது இன்மைப் பொருள் தந்ததுபோல ஈண்டும் அரிது இன்மைப் பொருள்தந்து நின்றது. (ககு)

தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்காற்
பூதரே முன்பொருள் செய்யாதா—ராதரே
துன்பமி லேம்பண்டி யாமே வனப்புடையே
மென்பா ரிருகா லெருது.

பி-ரா. கற்றவர் - அறிவு நூல்களைக் கற்றவர், தேவரே - தேவரை யொப்பாரே யாவர்; கல்லாதார் - அவற்றைக் கல்லாதவரைப்பற்றி, தேருங்கால்-ஆராய்க்குபார்க்குமிடத்து, பூதரே - பசாக்களோடொப்பவரேயாவர்; முன் - முதுமைப் பருவம் வருவதற்கு முன்பே, பொருள் செய்யாதார் - பொருளைத் தேடி வைத்துக் கொள்ளாதவர், ஆதரே-அறிவிலாரேயாவர்; பண்டு-முன்னே, யாம்யாம் (செல்வ முடையேயாமா யிருந்தனால்), துன்பம் இலேந்-துன்ப முடையே மல்லேம், வனப்பு உடையேம் - அழகுடையேம், என்பார் - என்று சொல்லுவோர், இருகால் ஏருது - இருகால் மாடுகளுக்கு நிகராவர், எ-து.

க-ரா. அறிவு நூல்களைக் கற்றவர் தேவரை நிகர்ப்பார்; கல்லாதவர் பிசாக்களை நிகர்ப்பார்; முதுமைப்பருவம் வருதற்கு முன் பே பொருள்தேடி வைத்துக்கொள்ளாதவர் அறிவிலாதவரே யாவர்; யாம் முன்னே செல்வரா யிருந்தமையால் துன்பமிலேம், அழகுளேம் என்பவர் இரண்டுகால் மாடுகளை நிகர்ப்பார் என்பதாம்.

வி-ரா. தேவரே என்பதில் கொரம் தேற்றம், அன்றிப் பிரிலை யெனினுமாம்; பூதரே, ஆதரே என்பனவு மன்ன. தேர்தல்

ஆராய்தல், முன்பொருள் செய்தலாலது - உடம்பு தளர்ந்து அங்கு மிங்கும் ஓடிப் பொருள்தேட இயலாத முதுகைமப் பருவம் வருதற்கு முன்பே, அப்பருவத்தில் லுதவும்பொருட்டு இளக்கைமப் பருவத்திற்கு னே பொருளீட்டி வைத்துக்கொள்ளுதல். நாற்காலெருதிற் பிரித் தற்கு ‘இருகா வெருது’ என்றார். (20)

கள்ளான்கு தென்றுங் கழுமான் கரியாரை
நள்ளா னுயிரிரங்க நாவாடான்—நள்ளானு
யுண்மறுத்துக் கொள்ளானே லானுடம் பெஞ்ஞான்றுங்
தான்மறுத்துக் கொள்ளான் றளர்ந்து.

ப-ரை. கள்ளான் - (பிறர் பொருளைக்) களவு செய்யாதவனும், சூது - சூதாட்டத்தில், என்றும் - எக்காலத்தும், கழுமான்-பொருந் தாதவனும், கரியாரை - கீழ்மக்களை, நள்ளான் - நட்புக்கொள்ளாதவனும், உயிர் இரங்க-பிறவுயிர்களிரங்கும்படி, நா ஆடான்-நாவாடாதவனும், ஊன் நள்ளான் ஆய்-ஊனுணவைப் பொருந்தாதவனும், மறுத்து-தடுத்து, கொள்ளானேல்-அவ்ணுனுணவை ஒருவன் கொள்ளாதிருப்பானுயின், தான் - அவன்றான், மறுத்து - மீட்டும், ஊன் உடம்பு-தசையோடு கூடிய வடம்பை, எஞ்ஞான்றும் - எங்கானும், தளர்ந்து - ஒழுக்கம் தளர்ந்து, கொள்ளான் - எடுக்கமாட்டான், எ-று.

க-ரை. கள்ளாமலும், சூதாமலும், கீழ்மக்களை நட்புக்கொள்ளாமலும், பிறர் மனம் வருந்தும்படி வன்சொற் சொல்லாமலும், ஊனுண்ணுமலும், ஒருவனிருப்பானுயின், அவன் மீட்டும் பிறக்கமாட்டான் என்பதாம்.

வி-ரை. கள்ளல் - திருடல். கழுமல் - பற்றல். கரியார் - திருடர். இரங்கல் - வருந்தல். நாவாடல் - பேசுதல். உயிர் என்றது மக்களுயிரை, இரங்குதற்குரியது அதுவே யாதலான். (25)

பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார்
 மூவாது மூத்தவர் நூல்வல்லார்—தாவா
 விதையாமை நாறுவ வித்துள மேதைக்
 குரையாமை செல்லு முணர்வு.

ப-ரை. பூவாது காய்க்கும் - பூவாமலே காய்க்கின்ற, மரமும்
 உள் - மரங்களுமுள்ளன; நன்று அறிவார் - நன்மையை யறிபவர்,
 மூவாது மூத்தவர் - ஆண்டுகளால் மூவாராயினும் அறிவினால் மூத்த
 வரோடோப்பர்; நூல் வல்லார்-நூல்களைக் கற்றுவல்லவர் (அப்பெற்
 றியரேயாவர்); தாவா - கெடாதிருக்க, விதையாமை - பாத்திகட்டி
 விதைக்காமலே, நாறுவ - முளைப்பனவாகிய, வித்து உள் - வித்து
 மூளவாயிருக்கின்றன; மேதைக்கு - அறிவுடையவனுக்கு, உரையா
 மை - பிறர் அறிவியாமலே, உணர்வு செல்லும் - அறிவுதோன்றும்,
 எ - று.

க-ரை. பூவாமற் காய்க்குமரம்போல அறிவுடையார் ஆண்டுக
 ளால் மூவாராயினும் அறிவினால் மூத்தவரேயாவர்; நூல்களைக் கற்று
 வல்லாரும் அத்தன்மையரே; பாத்திகட்டி விதைக்காமலே முளைக்
 கிற வித்துமுண்டு; அதுபோல, அறிவுடையார்க்குப் பிறர் அறிவியாமலே அறிவு தானேதோன்றும் என்பதாம்.

வி-ரை. பூவாது காய்க்குமரம் - பலா மூதலாயின. மூவாது,
 மூத்தவர் என்பவற்றிற்குப் பகுதி மூ. விதையாமை நாறுவவித்து என்று
 பாத்திகட்டி விதைக்காமல் தானே முளைக்கும் வித்து; அவை
 பறவையெச்சம் மூதலாயினாவற்று ஹள்ள வித்து. மேதை-பேரறிவு;
 அது அதனையுடையானையுணர்த்தினாமையால்பண்பாகுபெயர்.(22)

புத்தாலுங் காயா மரமுழுள நன்றறியார்
 மூத்தாலு மூவார்நா ரேற்றுதார்—பாத்திப்

புதைத்தாலு நாரூத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா துணர்வு.

ப-ரை. பூத்தாலும்-பூத்திருந்தனவாயினும், காயா-காய்க்காத,
மரமும் உள் - மரங்களுமுண்டு; (அதுபோல) நன்று அறியார் - நன்
மையறியாதவர், மூத்தாலும்-ஆண்டுகளால் முதிர்ந்தாலும், மூரார் -
அறிவினால் முதிரார்; நால் தேற்றுதார் - அறிவு நூல்களைக் கற்றுத்
தெளியாதவர் (அத்தன்மையரேயாவர்); பாத்தி புதைத்தாலும் -
பாத்திகட்டிப் புதைத்தாலும், நாரூத வித்து உள் - மூளைக்காத
வித்துமுண்டு; (அதுபோல) பேதைக்கு - அறிவிலானுக்கு, உரைத்
நாலும் - பிறர் சொன்னாலும், உணர்வு செல்லாது - அறிவு தோன்னுது, எ-று.

க-ரை. பூத்தாலுங் காய்க்காத மரமுண்டு; அதுபோல, நன்மை
யறியாதவர் ஆண்டின் முதிர்ந்தாலும் அறிவின் முதிரார்; அறிவு
நூல்களைக் கற்றுத் தெளியாதவர் அத்தன்மையரேயாவர். பாத்தி
கட்டிப் புதைத்தாலும் மூளைக்காத வித்துமுண்டு; அதுபோல, அறி
விலானுக்குப் பிறர் சொன்னாலும் அறிவு உண்டாகாது என்பதாம்.

வி-ரை. பூத்தாலுங் காயாமரம் என்றது பாதிரிமர முதலான
வற்றை. தேற்றுதார் - தன்வினைப்பொருளில் வந்தது. நாறல் -
மூளைத்தல். பேதை - அறிவிலான். (உங)

வடிவிளைமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலமென் றைந்துங் குறித்து—முடியாத்
துளங்கா நிலைகாணைர் தொக்கீர் பசுவா
விளங்காற் றுறவா தவர்.

ப-ரை. வடிவு - உருவு, இளமை - இளம்பருவம், வாய்த்த
வனப்பு - பெற்ற அழகு, வணங்கா குடி - தாழாத் குடிப்பிறப்பு,

குலம் - உயர்குலம், என்கிற ஜின்தும் - என்று சொல்லப்படுகிற ஜின்தும், குறித்து - தாம் குறித்து, முதியா - நுகர்ச்சி முதியப்பெற்று, துளங்கா நிலை கானூர் - அழியாத நிலையைக் காணமாட்டார்; (ஆத வால்) இளங்கால் துறவாதவர் - இளம்பருவத்திலே துறவாதவர், தொக்கு - கூடி, ஸர் - பாரத்தை யிழுக்கின்ற, பசு - ஏருதோடொப்பர், எ-று.

க-ஹர. உருவு, இளம்பருவம், அழகு, உயர்குடி, உயர்குலம் இவ்வைந்தும் முடிவுபோக நுகர்வது அருமையாதலால், இளமைப் பருவத்திற்குனே துறவாதவர் பாரத்தை யிழுத்துச் செல்லுகிற ஏருதை நிகர்ப்பர் என்பதாம்.

வீ-ஹர. வணங்காக்குடி யென்றமையால் உயர்குடியென் றரை க்கலாயிற்று. வணங்கா என்பதனை குலம் என்பதன்மூன் சேர்த்து உயர்குலம் என்றுரைத்துக்கொள்க. என்ற ஜின்தும் என்பது என்றைந்தும் என நிலைமொழி யீறு தொகுத்தல் பெற்றது. தொக்கு என்பதற்குப் பகுதி தொகு. துளங்கா நிலை-அசையா நிலை. ஸர்த்தல்-இழுத்தல். ஆல் - அசை. துறத்தல் - இருவகைப் பற்றுக்களையும் விடுதல். இருவகைப் பற்றுக்களாவன - அகப்பற்று புறப்பற்று என் பன. நான் என்றல் ஆகப்பற்று, எனது என்றல் புறப்பற்று; இவற் றை அலுங்காரம் மமகாரம் என்பர் வடநூலார். (உச)

கள்ளுண்டல் காணிற் கணவர்ப் பிரிந்துறைதல்
வெள்கில் ராய்ப்பிறரிற் சேறை—ஆள்ளிப்
பிறர்கரும் மாராய்த் தீப்பெபன் கிளைமைத்
திறமதுதீப் பெண்ணின் ரெழில்.

ப-ஹர. கள் உண்டல் - கள்ளுண்டலும், காணில் - ஆராய்க்கு பார்க்கின், கணவன் - தன் கணவனை, பிரிந்து உறைதல்-(புணர்ச்சி வேண்டாதே) பிரிந்துறைதலும், வெள்கு இலர் ஆய் - நானுதல்

இல்லாதவாய், பிறர் இல் சேறல் - பிறர்மனைக்குச் செல்லுதலும், பிறர் கருமம் உள்ளி - பிறர் கருமத்தை நினைத்து, ஆராய்தல் - பிற குடுரைய்தலும், தீபெண் - தீய பெண்டிரோடு, கிளைமை - சிகேக் முடைமையும், (ஆகிய ஜங்கும்) திறமது - தனக்கே யுரியதாக, தீபெண்ணின்தொழில் - தீய பெண்டிரின் தொழில்களாக, எ-று.

கு-ரை. கள்ளுண்டல், கணவனைப் பிரிந்துறைதல், பிறர் மனைக்குச் செல்லுதல், பிறர் கருமத்தைப் பிறகுடுரைய்தல், தீயபெண்டிரோ டினங்குதல் ஆகிய ஜங்கும் தீப்பெண்ணின் தொழில்களா மென்பதாம்.

வி-ரை. வெஞ்கு - முதனிலைத் தொழிற்பெயர். உள்ளல் - நினைத்தல். கருமம் - காரியம். ஆராய்தல்=ஆலோசித்தல். கிளைமை - உறவாந்தன்மை (இணக்கம்). திறன் - கூறுபாடு (பங்கு). பஞ்சமகா பாதகங்களுள் ஒன்றுதலால் கள்ளுண்டலை முதற்கட் கூறி அஞர். தீப்பெண்ணின் தொழில்கள் வேறு பலவுளவாயினும் இவ்வைங்கும் அவற்றின் மிக்கண வென்பது தோன்ற இவ்வாறு கூற லாயினர். கள்ளுண்டல் தன் மதிமயக்கத்துக்கும் தன் குடிப்பழிக்கு மேதுவாதலாலும், கணவனைப் பிரிந்துறைதல் கந்பழிவாதலாலும், பிறர்மனைக்குச் செல்லுதல் அவமான மாதலாலும், பிறர்க்கும மாராய் தல் தனக்குரிய தன்மையாலும், தீப்பெண்டிரினைக்கம் தனக்குத் தீங்கு பயத்தலாலும் இவ்வைங்கும் ‘தீப்பெண்ணின் தொழில்’ என்றார்.

(உடு)

பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெளா வன்மின் கருங்குணத்தார் கேண்மை கழிமி—ஞாருங்குணர்ந்து தீச்சொல்லே காமின் வருங்காலன் றின்னிதே வாய்ச்சொல்லே யன்று வழக்கு.

ப-ரை. பெருங்குணத்தார் - பெருங்குணத்தாரை, சேர்மின் - சென்றடையுங்கள்; பிறன்பொருள்-பிறன்பொருளை வெளாவல்மின் -

கவராதேயுங்கள்; கருங்குணத்தார் - தீக்குணத்தாரது, கேண்மை - நட்கை, கழிமின் - விடுங்கள்; ஒருங்கு உணர்க்கு - முற்றுமறிக்கு, தீ சொல்லே - (பிறரைச் சொல்லும்) தீய சொற்களையே, காமின் - (சொல்லாது) தடுங்கள்; காலன்வரும்-யமன்வருவான், திண்ணிதே-இது உண்மையே, வாய்ச்சொல்லே அன்று-இது வாய்ச் சொல்லேயன்று, வழக்கு - உண்மை வழக்கேயாம், எ-று.

க-ஹா. நற்குண முடையாரைச் சேருங்கள்; பிறன்பொருளைக் கவராதேயுங்கள்; தீக்குண முடையாரை யொழியுங்கள்; தீயசொற்களை வழங்காதிருங்கள்; காலன் வருவான்; இது உண்மையென்பதாம்.

வி-ரை. பெருங்குணம் - பெருமைக் கேதுவாகிய சாந்தமுத விய நற்குணங்கள். பிறன்-அங்கியன். அஞ்ஞானம் கருமையாதலால் கருங்குணத்தார் என்றது அஞ்ஞானிகளை. அஞ்ஞானிகள் - அறிவி ஸாதார். கருங்குணத்தார் கேண்மை கழிமின் என்றமையால் அவரைக் கூழித்தல் சொல்லாதே யமையும். “யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற், சோகாப்பர் சொல்லிமுக்குப் பட்டு” என்னுக் கிருக்குறளின் பொருளை அடியொற்றி இவரும் ‘தீச்சொல்லே காமின்’ என்றார். காத்தல்-தம்மிடத் துண்டாகாது தடுத்தல்; காவாராயின், அத் தீச்சொற் பயன்கிய துன்பத்தை யதுபவிப்ப ரென்றதாயிற்று. திண்ணிது என்பதில் திண்மை உண்மை யென்னும் பொருளில் வந்தது.

(உசு)

வான்குருசிக் கூடரக்கு வாலுலண்டு கோற்றருதல்
தேன்புரிந்தி யார்க்குஞ் செயலாகா—தாம்புரீஇ
வல்வைர் வாய்ப்பன வென்னுரொ ரோவொருவர்க்
கொல்காதோ ரொன்று படும்.

ப-யை. வான் குருவி கூடு - வாவிய தூக்கணங் குருவியினுற் செய்யப்படும் கூடும், அரக்கு - (பேரெறும்புகளாற் செய்யப்படும்) அரக்கும், வால்-வாவிய, உலண்டு - உலண்டு என்னும் புழுக்களால் தூற்கப்பட்ட நொலும், கோல் தருதல்- (வேறொருவகைப் புழுக்களாற் செய்யப்பட்ட) கோற்கூடும், தேன் - தேனீக்களாற் றிரட்டப்பட்ட தேன்பொதியும், (ஆகிய இவ்வைங்கும்) புரிந்து-விரும்பி, யார்க்கும்-யாவர்க்கும், செயல் ஆகா - செய்தல் முடியா; (ஆதலால்) வல்லவர் - எல்லாம் கற்று வல்லவரும், தாம் பூர்தி - தாம் விரும்பி, வாய்ப்பன என்னர் - நமக்கிலை வரய்ப்பாகச் செய்யலாமென்று கருதவுமாட்டார், ஒரோவெராருவர்க்கு-ஒவ்வொருவர்க்கு, ஒல்காது - குறையாது, ஒரோன்று - ஒரோவொரு அருமையாகிய செய்கை, படும்-உண்டா யிருக்குமாதலால், எ-று.

க-யை. தூக்கணங் குருவியின்கூடு முதலியவற்றைச் செய்தற் கருமை நோக்கி, அவற்றை, எல்லாங்கற்று வல்லவரும் செய்யலா மென்று மனத்தினால் நினைக்கவுமாட்டார் என்பதாம்.

வி-யை. வான் என்பதற்கு அறிவினால் மேம்பட்ட என்றுரை த்தலுமாம். அரக்கு, தேன் என்பவற்றைச் செய்தற்குரிய பேரெறு ம்பும், தேனீக்களும் வருவித் தூரைக்கப்பட்டன. உலண்டு - கோற் புழு. பூர்தி-சொல்லிசை யளபெட்ட. ஒல்கல் - குறைதல். படுதல் - உண்டாதல். செய்தலருமை நோக்கி, வல்லவர் வாய்ப்பனவென்னர் என்பதில் என்னர் என்பதற்குச் செய்யக் கருதவுமாட்டார் என்றுரைக்கப்பட்டது. இதனால், அற்பவயிர்களாற் செய்யப்படுங் காரி யங்கள் எல்லாங் கற்று வல்லவராலுஞ் செய்யலாகாதென்பது கூறப் பட்டது.

(உட)

அறன்டா னன்னெறிக்க ணிற்க வடங்கா
புறன்டான் புன்னெறிபோ காது—புறன்டான்

கண்டெடுத்துக் கட்களவு சூது கருத்தினற்
பண்டெடுத்துக் காட்டும் பயின்று.

போழிப்புரை. அறத்திற்குப் புறமாகிய பாவவினைகளை யல
கத்தின்கண்ணே நட்டான், சொல்லியடங்காத புல்விய நெறியிற்
போகாதே குற்றமில்லாத அறத்தினைச் சொல்லும் நூலினை யுலகத்
துள்ளே நட்ட முழுதுணர்த் அறிவினாற் சொல்லப்பட்ட நன்
பென்றியின்கண்ணே நின்றெழுமூகுச்; பாவநெறியினை நட்டவன் ஆரா
யாங்கெடுத்துக் கள்ளினையும், களவினையும், சூதினையும் தன் கருத்தி
ஞேலே பயின்று பண்டுசெய்தாரை யெடுத்துக் காட்டும், எ-று. (எ-அ)

**ஆணுக்கம் வேண்டாதா ஞசா னவற்கியைந்த
மாணுக்க னன்பான் வழிபடுவான்—மாணுக்கன்
கற்பனைத்து மூன்றுங் கடிந்தான் கடியாதா
னிற்பனைத்து நெஞ்சிற்கோர் நோய்.**

ப-ரை. ஆண் ஆக்கம் வேண்டாதான்-பிரமசரியம் காப்பவன்,
ஆசான்-ஆசிரியனென்றற்குரியவன்; அவற்கு இயைந்த மாணுக்கன்-
அவனுக்கேற்ற மாணவனுவான், அன்பான் - அன்புடையோனும்,
வழிபவான் - வழிபடுவோனும் என்றிருவகையர்; மாணுக்கன் -
மாணுக்கனுவான், கற்பு அனைத்தும் - கற்குமளவும், மூன்றும் -
காம வெகுளி மயக்கங்கள் என்கிற மூன்றையும், கடிந்தான் - ஒழித்
தவனே; கடியாதான் - (அவற்றைக்) கடியாதவன், நிற்பு அனைத்தும் - நிற்குமளவும், நெஞ்சிற்கு - ஆசிரியனது மனத்திற்கு, ஓர்
நோய் - ஒரு கோய்போல்வான், எ-று.

க-ரை. பிரமசரியம் காப்பவன் ஆசிரியனுவான், அவனை அன்பு
செய்து வழிபடுவோர் முதலியோர் மாணுக்கராவார் என்பதாம்.

வி-ரை. ஆணுக்கம் வேண்டாமை-பிரமசரியம். ஆணுக்கம் என்
றது ஆண்மக்கட்குரிய இனைவிழைச்சு முதலியவற்றை. வேண்டா

தான் - விரும்பாதவன். இவ்வாறு கூறுதலால் இணைவிழூச்சு முதலியலை யில்லாதவனே ஆசிரியனுமிருத்தற்குரியா என்றதாயிற்று. வழிபடுவான் - ஆசிரியனேவியது செய்வோன். காமவெகுளி மயக்கங்களை முக்குற்றமென்பர். காமவெகுளி மயக்கங்களைக் கடிக்கு துநின்று ஆசிரியனிடத்துக் கற்பார் நன்மானுக்கர் என்றும், அவற்றைக் கடியாதுநின்று கற்பவர் தீமானுக்கர் என்றும் சொல்லப்படுவார். (ஒகு)

நெய்தன் முகிழ்த்துணை யாங்குடுமி நேர்மயிரு
முய்த லொரு திங்கள் நாளாகுஞ்—செய்த
நுணங்குநூ லோதுதல் கேட்டல்மா ஞுக்கர்
வணங்கி வலங்கொண்டு வந்து.

ப-ரை. (மானுக்கர்க்கு) குடுமி-குடுமியானது, நெய்தல் முகிழ்துணை ஆம் - நெய்தல் மொட்டினளவினதாயிருத்தல் தகுதி; நேர்நின்ட, மயிரும் - மயிரும், உய்தல் - கழுவாதொழிதல், ஒரு திங்கள் நாள் ஆகும் - ஒருமாதகாலமாகும்; மானுக்கர் செய்தல் - மானுக்கர் செய்கையானது, வந்து வணங்கி - (ஆசிரியனை) வந்து தொழுது, வலங்கொண்டு - பிரதக்கிணங்கு செய்து, நுணங்கு நூல் ஒதுதல் - நுண்ணிய நூல்களை யோதுதலும், கேட்டல்-கேட்டலுமாம், எ-று.

க-ரை. மானுக்கனுக்குக் குடுமி நெய்தல் மொட்டினளவாயிருத்தல் வேண்டும். அவன் தலைமயிர் ஒருமாதம் வரையிலுங் கழுவாதிருக்கலாம். ஆசிரியனை வலம்வருதலும், அவனிடத் தோதுதலும், பாடங் கேட்டலும் அவனுக்குரிய செய்கைகள் என்பதாம்.

வி-ரை. நெய்தல் - ஆம்பல். முகிழ் - மொட்டு (மொக்கு). துணை - அளவு. உய்தல் - ஒழிதல் (கழுவாதொழிதல்); அதாவது தலைமுழுகாதொழிதல். செய்தல் - செய்கை. நுணங்குதல் - நுட்பமாதல். ஒதல் - படித்தல். நேர்மயிர் - வினைத்தொகை நிலைத்தொடர். கேட்டல் - சிரவணங்கு செய்தல். (ஒ-ஒ)

ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்று
 மொருவ னறியா தவனு—மொருவன்
 குணாடங்கக் குற்றமில் லானை மொருவன்
 கணாடங்கக் கற்றனு மில்.

ப-ஃர. எல்லாம் அறிவான் ஒருவனும் - எல்லாவற்றையும் அறிவானாருவனும், யாது ஒன்றம் அறியாதவன் ஒருவனும் - யா தொன்றையும் மறியாதானாருவனும், குணன் அடங்க இல்லான் ஆம் ஒருவனும் - குணமுழுது மில்லாதானாருவனும், குற்றம் இல்லானைமொருவன் - குற்றமுழுது மில்லாதானாருவனும், கணன் அங்க கற்றனும் - நூற்றெருகுதிமுழுதும் கற்றுளைருவனும், இல்லிவ்வுலகிலில்லை, எ-று.

க-ஃர. எல்லாமறிந்தவனும், யாதுமறியாதவனும், குணமில்லாதவனும், குற்றமில்லாதவனும், எல்லா நூல்களுங் கற்று வல்லவனும் உலகத்தில் இல்லையென்பதாம்.

வி-ஃர. அறிவானும் என்றவும்மை பிரித்து ஒருவன் என்பதனீற்றில் கூட்டப்பட்டது. அறியாதவனும் என்றவும்மை பிரித்து ஒருவன் என்பதனீற்றில் கூட்டப்பட்டது. அடங்க - முழுதும். குணம் குணன் எனவும், கணம் கணன் எனவும் போலியாயிற்று. கற்றனும் என்றவும்மை பிரித்து ஒருவன் என்பதனீற்றில் கூட்டப்பட்டது. கற்றனும் என மேல்வருதலால், கணன் நூற்றெருகுதி யென் றரைக்கப்பட்டது.

(குக)

உயிர்நோய்செய் யாமை யுறுநோய்மறத்தல்
 செயிர்நோய் பிறர்கட்செய் யாமை—செயிர்நோய்
 விழையு வெசுளி யிவைவிடுவா னுயி
 னிழவன் றினிது தவம்.

ப-ஈ. உயிர்கோய் செய்யாமை - பிறதோருயிர்க்குத் துன்பஞ் செய்யாமையும், உறுகோய் மறத்தல் - பிறவுயிர்களால் கேர்ந்த துன் பத்தை மறந்துவிடதலும், செயிர் கோய் பிறர்கண் செய்யாமை - கோவத்தால் பிறரிடச் சூத் துன்பஞ் செய்யாமையும், (ஆகிய இம் மூன்றையும் ஒருவன் உடையனும்) செயிர் கோய் விழைவு வெகுளி-குற்றத்தைச் செய்யும் துன்பத்தைத் தருகிற ஆசையும் கோவமும் ஆகிய, இவை-இவற்றை, விடுவான் ஆயின் - விடுவானாலுல், தவம் - (அவன் செய்யும்) தவமானது, இழிவு அன்று - இழிவன்றி, இனிது-இன்பத்தைத் தருவதாகும், எ-று.

ப-ஈ. பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யாமையும், பிறவுயிர்களால் தனக்குவந்த துன்பத்தை மறத்தலும், கோவமிகுதியால் பிறர்க்குத் தீங்குசெய்யாமையும் ஆகிய இவற்றையுடையனும், விழைவு வெகுளி களை யொருவன் விட்டுவிடுவானாலுல், அவனுடைய தவமானது அவனுக்கு இனிதாய் முடிவுறும் என்பதாம்.

வி-ரை. உயிர் பிறர் என்றது முறையே அஃறினையுயிரையும் மக்களையும். உயிர்கோய் செய்யாமை யறுகோய் மறத்தல் என்பதற் கணங்க, “உற்றகோய் கோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை’ என்றார் பெருங்காவலரும். மறத்தல் - நினைவிலு மில்லாமல் விட்டெடாழித் தல். விழைவு வெகுளி என்பவற்றை காமக்ரோதம் என்பர் வட நூலார்.

(ந.2)

வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை கேட்பவன் கேடில் பெரும்புலவன்—பாட்டவன் சிந்தையா னகுஞ் சிறத்த ஊலகினுட் டந்தையா னகுஞ் குலம்.

ப-ஈ. வேட்பவன் பார்ப்பான் - வேள்வி செய்பவன் பார்ப்பா ஞவான்; விளங்கிழைக்குக் கற்புடைமை - மாதுக்குக் கற்புடையை

சிறந்தது; கேட்பவன் - பலநூல்களையும் ஆசிரியனை யடுத்துக் கேட்பவன், கேடு இல் - அழிவில்லாத, பெரும்புலவன் - பெரியபுலவனுவான்; அவன் - அப்புலவன், சிங்கதயான் ஆகும் பாட்டு - மனத்தாஞாய்க்கு பாடும்பாட்டு, உலகினுள் - உலகத்தில், சிறந்தது - மேம்பட்டது; குலம் - ஒருவனது குலனுடைமை, தங்கதயான் ஆகும் - அவனது தங்கதயாலே அழகுபெற்று விளங்கும், எ-று.

க-ரை. யாகஞ் செய்பவன் பார்ப்பான்; கற்புடையவன் பெண்; பலநூல்கள் கேட்டறிந்தவன் பெரும்புலவன்; அவனுற் பாடப்படும் பாட்டு உலகிற் சிறந்தது; ஒருவனது குலனுடைமை யழகுபெற்று விளங்குவது அவனது தங்கதயாலேயா மென்பதாம்.

வி-ரை. வேட்டல் - யாகஞ்செய்தல். விளங்கிழை - வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப்பெயர். கற்பு - பதிவிரதாதர்மம். குலம் - குலனுடைமை, அநாவது உயர் குடிப்பிறப்பு.

(நட)

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிந
னுய்ப்பானே யாசா னுபர்கதிக்கு—உய்ப்பா
னுடம்பினார் வேவி யொருப்படுத்தா ஞரத்
தொடங்கானேற் சேறற் றுணிவு.

ப-ரை. வைப்பானே-பொருளை மீட்டிவைப்பவனே, வள்ளல் - வள்ளலென்று கொல்லப்படுவான் ; வழங்குவான் - அப்பொருளைப் பிறர்க்குக் கொடுப்பவனே, வாணிகன் - வாணிகனென்று சொல் வைப்புவான்; உய்ப்பானே ஆசான் - (அக்கொடையினுலாய பயன் விளைவு மறுமைக்குத் தனக்கு விளைத்துக்கொள்ளுதலால்) ஒரு வர்க்கு ஆசிரியனுவான், உயர் கதிக்கு உய்ப்பான் - உயர்கதியிற் கெலுத்தவல்லோன், உடம்பின் ஆர் வேவி - உடம்பாகிய வேவி யை, ஒருப்படுத்து (போக்கி)-ஒருப்படுத்து நீக்கி, ஊன் - அவற்றின்

தசையை, ஆர - உண்ணே, தொடங்கானேல் - ஆர்ப்பியானுயின், சேறல் - (அவன்) உயர்க்குதியிற் செல்லுதல், துணிவு - உண்மையாம், எ-று.

க-ரை. பொருளீட்டி வைப்பவன் வள்ளல்; அதனை வழங்கு வோன் வாணிகன்; அக்கொடைப்பயனைத் தனக்கு விளைத்துக் கொள்வோன் ஆசிரியன்; உயர்க்குதியிற் செலுத்த வல்லவன் ஒருயிரை வகைத்து அதன் தசையை யுன்னுனுயின் அவன் உயர்க்குதைடுதல் உண்மை யென்பதாம்.

வி-ரை. வள்ளல் - வரையாது கொடுப்போன். வழங்கல் - தாராளமாகக் கொடுத்தல். வாணிகன் - வியாபாரி. உய்த்தல் - செலுத்தல். உயர்க்கு - மேகங்கும். உடம்பின் என்பதில் இன் அல்லழிச்சாரியை. ஒருப்படுத்தல் - சம்மதப்படுத்தல். ஆர்தல் - உண்டல். தொடங்கானேல் என்பதில் ஏல் எனின் என்பதன் மருது. சேறல் - செல்லுதல்.

(நூ)

வைத்தன னகும் வசைவணக்க நன்றாகச்
செய்ததன னகுஞ் செழுங்குலமுற்—செய்த
பொருளினு னகுமாம் போக நெகிழ்ந்த
வருளினு னகு மறம்.

ப-ரா.வைத்தனால்- (இருவன் பிறனை) வைத்தனல்; வசை ஆகும்- (அவனுக்கு) வசையுண்டாகும்; நன்றாக வணக்கம் செய்ததனால் - நன்மை வணக்கம் என்பவற்றைப் பிறர்க்குச் செய்ததனால், செழுங்குலமும் ஆகும்-வளமையாகிய குடிப்பிறப்புமாகும்; செய்த பொருளினால் - ஈட்டின பொருளினால், போகம் - இன்பம், ஆகும் - உண்டாகுப்; நெகிழ்ந்த - (பிறர்பொருட்டுத்) தன்மனம் நெகிழ்ந்த, அருளினால்- அருள்காரனாமாக, அறம் ஆகும் - அறமுண்டாகும், எ-று.

க-ரை. ஒருவனை ஒருவன் வைத்தனால் வகையும், வணக்கத் தால் உயர்ச்சிப்பிறப்பும், பொருள்செய்ததனால் இன்பமும், அருளி னால் அறமும் உண்டாமென்பதாம்.

வி-ரை. வைதல் - திட்டுதல். வகை - பழி. வணக்கம்-பணிவு. செய்தபொருள் என்பதில் செய்த என்பது ஈட்டிய எனப் பொருள் பட்டது. பேகாம் - அனுபவம் - இன்பம். கெகிழ்தல் - உருகுதல். அருள் - காரணங்கருதாது ஒருதன்மைத்தா யெல்லார்மீதுஞ் செல் லும் பெருங்கருணை. (ஏடு)

இல்லியலார் நல்லறமு மேனிந் துறவறமு
நல்லியலி னாடி யுரைக் குங்கா—னல்லியற்
ரூனத்தாற் போகந் தவத்தாற் சுவர்க்கமா
ஞானத்தால் வீடாக நாட்டு.

ப-ரை. இல் இயலார்-மனைவாழ்க்கை யியற்கையாகவுடையார் (செய்த), நல் அறமும் - நல்ல அறமும், வனை துறவறமும்-மற்றைத் துறக்கோர் செய்யும் நல்ல அறமும், நல் இயலன் - நன்மையாகிய முறையால், னாடி - ஆராய்ந்து, உரைக்குங்கால் - சொல்லுமிடத்து, நல் இயல் தானத்தால் போகம் - நல்லியலாகிய கொடையினால் செல்வதுகர்ச்சியும், தவத்தால் சுவர்க்கம் ஆ - தவத்தினால் சுவர்க்க நுகர்ச்சியாகவும், ஞானத்தால்-ஞானத்தினால், வீடு ஆக-வீடாகவும், னாட்டு - நிலைபெறுத்துவாய்கா, எ-று.

க-ரை. இல்லறத்தார் செய்த அறமும், துறவறத்தார் செய்த அறமும், ஆராயின், கொடையால் செல்வதுகர்ச்சியும், தவத்தால் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் பெறுவரோன்பதாம்.

வி-ரை. இல்-இல்வாழ்க்கை. இயலார் - இயல்பாகவுடையவர். நல்லியல்-நன்மையாகிய முறைமை, அதாவது ஒருபாற்கோடாமை,

2.

କୁଳପତ୍ରିକା ଦେଖିଲୁ ଏବଂ ଏହା କାମକାରୀ କରିବା
ପାଇଁ ଏହା କାମକାରୀ.

1. ଏହାରେ ମାଧ୍ୟମରେ ବାଜାରରେ ଯେତ୍ରଭାଗ
କୁଳପତ୍ରିକା କାନ୍ଦଫର୍ମାର କରିବାକାରୀ-ବିମାନକ୍ଷେତ୍ର
ବିକାଶ ମଧ୍ୟରେ ଏହା କାମକାରୀ କରିବାକାରୀ
ଏହାରେ ବାଜାରରେ କାମକାରୀ କରିବାକାରୀ (ବ୍ୟାକ୍ - 206)
2. କାନ୍ଦଫର୍ମାର ମଧ୍ୟ କାନ୍ଦଫର୍ମାର କାମକାରୀରେ
ବିମାନକ୍ଷେତ୍ରରେ ବାଜାରରେ କାମକାରୀ-ବିମାନକ୍ଷେତ୍ର
କରିବାକାରୀ କାମକାରୀ କାନ୍ଦଫର୍ମାର କାମକାରୀରେ
ବିମାନକ୍ଷେତ୍ରରେ କାମକାରୀ କାମକାରୀ କରିବାକାରୀ (ବ୍ୟାକ୍ - 207)
3. କାମକାରୀ ବାଜାରରେ କାମକାରୀ କାମକାରୀରେ
କାମକାରୀ କାମକାରୀ କାମକାରୀ କାମକାରୀ-ବିମାନକ୍ଷେତ୍ର
କାମକାରୀ କାମକାରୀ କାମକାରୀ କାମକାରୀ-ବିମାନକ୍ଷେତ୍ର
କାମକାରୀ କାମକାରୀ କାମକାରୀ କାମକାରୀ (ବ୍ୟାକ୍ - 311)

(கடிவுநிலைமை). தானம் - கொடுத்தல்.போகம்-இன்பநுகர்ச்சி. வீடு-
முத்தி.

(உரை)

மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பு
முகிர்வனப்புங் காதின் வனப்புங்—செயிர்தீர்ந்த
பல்வின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்வின் வனப்பே வனப்பு.

ப-யை. மயிர் வனப்பும்-தலைமயிரா லுண்டாகும் அழகும், கண்கவரும்-(கண்டாரது) கண்களைக் கவர்தற்குரிய, மார்பின் வனப்பும்-
மார்பினுலுண்டாகும் அழகும், உகிர் வனப்பும் - நகத்தாலுண்டாகும் அழகும், காதின் வனப்பும் - செவியினுலுண்டாகும் அழகும், செயிர்தீர்ந்த - குற்றம் ரீங்கினா, பல்வின் வனப்பும் - பல்வினுலுண்டாகும் அழகும், வனப்பு அல்ல - அழகல்ல; நூற்கு இயைந்த - நூல்கட்டுப் பொருந்திய, சொல்வின் வனப்பே - சொல்லழகே, வனப்பு - அழகாகும், எ-று.

க-யை. தலைமயிரினழகும், மார்பினழகும், நகத் தினழகும், செவியினழகும், பல்வினழகும் ஆகிய இவற்றினும், நூல்களிலுள்ள சொல்லழகே சிறந்த தென்பதாம்.

வி-யை. மயிர்வனப்பு எனவாளாக-றினாலேனும், அது ஆண்மக்கள் பெண்மக்களுடைய தலைமயிரையே குறித்தது. கண்கவர்தலாவது - பிறிதோரிடத்துக் கெல்லாது தன்னிடத்தே பதிக்கு பறிப்பரிதாம் நிற்குமாறு பார்ப்பவர்கள் கண்களை வயப்படுத்தல். மயிர் வனப்பு முதலிய ஜவகைவனப்பினும் கல்வியழகே சிறந்ததென்றற்கு இவ்வாறு கூறினர். இளமைப்பருவத்திலுள்ள மயிர்வனப்பு முதலிய வை முதுமைப்பருவத்தில் நரை முதலியவற்றூற் கெட்டொழிதல் போலாது, கல்வியழகு மேன்மேஹஞ்சு சிறந்து நிற்றலால், ‘நூற்கியைந்தசொல்வின் வனப்பேவனப்பு’ என்றார். இதற்குதாரணம்: நரலடி

யார், “குஞ்சி யழகுங் கொடுக்கானைக் கோட்டமுகும், மஞ்ச எழகு மழகல்ல-கெஞ்சத்து, கல்லம் யாமென்னு உடிவு நிலைமையால், கல்வி யழகே யழகு.” (ந.எ)

தொழிலியட வண்ணூர் தோழரிற் ருஞ்சார்
வழியை பிறர்பொருளை வெளவார்—கெழீஇக்
கலந்தபிற் கீழ்க்காணூர் காணுய் மடவாய்
புலந்தபிற் போற்றூர் புலை.

ப-ரை. தொழீஇ - தொழுத்தையானவள், அட - சமைத்து வைக்க, உண்ணூர் - (அவ்வளவை அறிவுடையார்) உண்ணமாட்டார்; தோழர் - நண்பாது, இல் - வீட்டில், துஞ்சார் - (தனியே புகுங்கு) உ-றங்கமாட்டார்; வழீஇப - மறந்த, பிறர் பொருளை - பிறாது பொருள்களை, வெளவார் - கவர்க்குதொள்ளமாட்டார்; கெழீஇ - தழுவி, கலந்தபின் - சிலரைநட்டபின்பு, கீழ் - (அவரது) கீழ்மையாகிய குணத்தை, கானூர் - ஆராய்ந்து பார்க்கமாட்டார்; புலந்தபின் - (சிலரோடு) பகைத்தபின்பு, புலை - (அவரது) கீழ்மைக் குணத்தை, போற்றூர் - போற்றுது அவரை வஞ்சித்துக் கெடுப்பார், எ-று.

க-ரை. தொழுத்தை சமைத்ததை யுண்டலும், தோழர்-வீட்டில் தனியேபுகுங்குதுறங்கலும், பிறர்மறந்துவைத்த பொருளைக் கவர்க்குதொள்ளலும், ஒருவரைச் சிகேகித்த பின்பு அவரது தீக்குணத்தையாராய்தலும், ஒருவரைப் பகைத்தபின்பு அவரை வஞ்சித்துக் கெடுக்காது அவரது இயிகுணத்தைப் போற்றுதலும் அறிவுடையார் செயல்களன் றென்பதாம்.

வி-ரை. தொழுத்தை - ஆடிமைப்பெண். அடல் - சமைத்தல், வழுவிய எனற்பாலது வழீஇயவென அளபெடுத்தது. இது சொல்லி சையளபெட்ட. கெழீஇ என்பதுமது. காணுய் - பாராய். மடவாய்-

மக்கே முன்னிலை. இவ்வாறு மக்கே முன்னிலையாய்க் கூறல் கவி மரபு. இது “பல்வத்தின் சந்தமடிய வடியான் மருட்டிய தாழ் குழலே”, “வேய்புரையு ரெண்றேளி”, “சிறுநுதற் பேரமர்க்கட் செய்ய வாயைய நுண்ணிக்டயாய்”, “வாரும்வட முந்துயிலு முகிண்மூலை வானுதலே” என்றந்தெருட்க்கத்தனவற்று வினிது விளங்கும். புல த்தல் - பகைத்தல். (உ.அ)

பொய்யாமை நன்று பொருணன் றுயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்காற்—பல்லார்முற்
பேணுமை பேணுங் தகைய சிறிதெனினு
மானுமை மாண்டார் மனம்.

ப-ஹ. பொய்யாமை - பொய்சொல்லாதிருத்தல், நன்று - (ஒருவற்கு) நன்மையாம்; பொருள்நன்று-பொருள் செய்தல் நன்மையாம்; உயிர்-பிறிதோருயிர், நோவ - வருந்த, கொல்லாமை - கொல்லாதிருத்தல், நன்று - நன்மையாம்; கொழிக்குங்கால் - ஆராயிடத்த்து, பேணும் தகைய-(ஒருவன் தான்) விரும்புங் தன்மையவற்றை, பல்லார்முன் பேணுமை - பலரறிய விரும்பாமை, (நன்று - நன்மையாம்); மாண்டார்-மாட்சிமைப்பட்டாரது, மனம்-மனமானது, சிறிது எனினும் - சிறிதாயினும், மானுமை-(மனைவாழ்க்கைக்கு மீள்கைக்கதன்) ஒருப்படாமை, (நன்று - நன்மையாம்), ஏ-று.

க-ஹ. ஒருவன் பொய் சொல்லாதிருத்தலும், பொருள்செய்தலும், பிறிதோருயிரைக் கொல்லாதிருத்தலும், தான் விரும்புவற்றைப் பலரறிய விரும்பாமையும், தவசிகளுடைய மனம் இவ்வாழ்க்கையில் மீளாமையும் நன்மையென்பதாம்.

வி-ஹ. பொய்யாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்; உடன் பாட்டில் பொய்த்தல் எனவரும். பொய்யாமை யென்பதற்கு மெய்

சொல்லுதல் என்பது பொருள். பொருண்று என்பதில் செய்த வென வொருசொல் வருவித்துச் சேர்த்துரைக்கப்பட்டது. கொழித் தல்-ஆராய்தல். பேணல் - விரும்பல். மாண்டார் - மாட்சிமையுடையவர், மனமிறக்தவர் எனினுமாம். பொய்யாமை நன்று என்றதனால் பொய்த்தல் தீது என்பதும், பொருண்று என்றதனால் பொருள் செய்யாமை தீது என்பதும், கொல்லாமை நன்று என்றதனால் கொல்லுதல் தீது என்பதும், பேணுமை நன்று என்றதனால் பேணுதல் தீது என்பதும், மாணுமை நன்று என்றதனால் மாண்டல் தீது என்பதும் பெறப்பட்டன. (நக)

பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லா
ருண்டா ரடிசிலே தோழரிற்—கொண்டாரா
யாக்கைக்குத் தக்க வறிவில்லார்க் காப்படுப்பிற்
காக்கைக்குக் காப்படுத்த சோறு.

ப-ரை. பண்டாரம் - பண்டாரத்தினையும், பல் கணக்கு - பல கணக்களையும், கண்காணி - கண்காணியையும், இல்லார் - தன் சோயிவினுள்ளுறையும் மங்கையரையும், உண்டு ஆர் அடிசில்-தனக் குண்ணவாக்கு முணவினையும், பாத்து-பகுத்த, யாக்கைக்கு தக்க-மக்களுடம்பிற்குத்தக்க, அறிவில்லார்-அறிவிலாரையும், தோழனின் கொண்டாராய் - தன்தோழரைப்போலக் கொண்டவராய், கா படுப்பின் - காவாவிடின், (அக்காவல்) காக்கைக்கு-காகத்திற்கு, சோறு காப்பு அடுத்த - சோற்றுக்காவலமைந்தாற்போலும், எ-று.

க-ரை. பண்டார முதலியோரைக் காவாவிடின், அக்காவல் சோற்றுக்காவற் றெழிலீலக் காகத்திற் கிட்டாற்போலும் என்பதோம்.

உடையிட்டார் புன்மேய்வா ரோடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேது மின்றி—நடையிட்டா

ரிவ்வகை யைவரையு மென்று மனுகாரே
செவ்வகைச் சேவகர் சென்று.

ப-ரை. உடை இட்டார் - (தமக்கஞ்சி) உடுத்த புடவையைப் போகவிட்டவர், புல் மேய்வார் - புற்பரித்து வாயிலிட்டார், ஒடு நீர் புக்கார்-ஒடுகிற நீரிற் புகுங்தவர், படை இட்டார்-கைப்படையை விட்டவர், பற்று ஏதும் இன்றி - பற்றுச் சிறிதுமில்லாமல், நடை யிட்டார் - (ஒடமாட்டாது) நிலைதளர்க்கிருந்தவர், இவ்வகை ஜவரையும் - இவ்வகைப்பட்ட ஜவரையும், செவ்வகை சேவகர் - செவ்வகையினராகிய சேவகர், என்றும் - எங்ஙாளும், சென்று - திங்குசெய்யச் சென்று, அணுகார் - சேரமாட்டார், எ-று.

க-ரை.- உடுக்கையிழந்தவர் முதலிய ஜவரையும் வருத்தாதொழிதல் வீரர்க்குரிய தருமென்பதாம்.

வி-ரை. உடை-உடுக்கை, தொழிலாகுபெயர்; இது ஆடையென்னும் பொருளுணர்த்துவது. படை - படுத்தற்குரியது. படுத்தல்-கொல்லுதல். ஆயுதம் என்பது பொருள். செவ்வகைச் சேவகர் என்று-அறம்பொருள் செய்யுஞ்சேவகரை. இவர் உடையிட்டார் முதலிய ஜவரையும் சென்றனாகி வருத்தலாகாதென்ப திதஞ்சேற் போக்கு பொருள்.

(சக)

பூவாதாள் பூப்புப் புறக்கொடுத் தாளிலிங்கி
யோவாதாள் கோல மொருபொழுதுங்—காவாதாள்
யார்யார் பிறர்மனையா ஞாளிட்டிவ் வைவரையுஞ்
சாரார் பகையோற் சலித்து.

ப-ரை. பூவாதாள் - பூப்பில்லாத கன்னியும், பூப்பு புறக்கொடுத் தாள் - பூப்புத் தவிர்க்கவஞ்சும், இவிங்கி - இவிங்கியும், ஒருபொழுதும் - ஒருகாலத்தும், கோலம் ஓவாதாள் காவாதாள் - கோலஞ்செய்

தலை யொழியாதவளாய்த் தன் கற்பைக்காவாத வேசையும், யார் யார் பிறர் மனையாள்-பிறராகிய யாவர்க்குமுரிய மனையானும், உள்ளிட்ட இ ஜவரையும் - உள்ளிட்ட இந்த ஜவரையும், பகைபோல் சவித்து - பகைவரைப்போல வெறுத்து, சாரார் - (அறிவுடையார்) சேரார் என = இ.

க-ரை. பூப்பில்லாத கண்ணி, பூப்பொழிந்தவள், இலிங்கி, வேசை, பிரன்மனைவி என்னும் இவ்வைவரையும் அறிவுடையார் சேரார் என்பதாம்.

வி-ரை. பூவாதாள்-திரளாதபெண். பூப்புப்புறக்கொடுத்தாள் - பூப்பு ஸின்றுவிட்டவள். இலிங்கி-தவஞ்செய்யுங் கண்ணிகை. தன் ணை யெப்பொழுதும் அலங்கரித்துக்கொண்டு, ஆடவரை மயக்குமவளாத லாலும், கற்புப்பேணுதவளாதலாலும், வேசையை, 'ஓவாதாள்கோல மொருபொழுதுங் காவாதாள்' என்றார். உள்ளிடல் - அடக்கல். சவித்தல் - வெறுத்தல். பகைபோல் - பகைவரை வெறுத்தல்போல. சார்தல் - பொருந்தல். பகை - பண்பாகுபெயர். (சுல)

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித்—திருவாக்குங்,
தெய்வதையு மெஞ்ஞான்றுக் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்மர் சிறப்பு.

ப-ரை. வருவாய்க்கு தக்க வழக்கு அறிந்து - தம் கணவரது வருவாய்க்குத் தசுதியையும் அதற்கேற்ப வழங்குதலையும் அறிந்து, சுற்றம் வெருவாமை வீழ்ந்து - சுற்றத்தார் வெருவாவண்ணம் அவர் களை விரும்பித்தழுவி, விருந்து ஓம்பி - விருங்தினரை உபசரித்து, திருவாக்கும் - செல்வத்தை மேன்மேலும் உயரச்செய்கிற, தெய்வத்தை - தேவதையை, எஞ்ஞான்றும் - எங்ஞானும், தேற்றம் தெளி

வாகிய, வழிபாடு செய்வதே-வழிபடுதலைச் செய்வதே, பெண்ணர் சிறப்பு - மாதர்க்குச் சிறப்பாவன, எ-ஆ.

க-ரை. தம் கணவரது வருவாயினளைவ யறிதலும், அதற் கேற்ப வழங்குதலும், சுற்றத்தாரைத் தழுவலும், விருந்தினரை யுப சரித்தலும், தெய்வவழிபாடும், ஆகிய இவ்வைந்து தொழில்களும் மாதர்க்குச் சிறப்பாவன வென்பதாம்.

வி - ரை. வருவாய் - வருமானம். வழக்கு - வழங்கல், ஆதா வது செலவுசெய்தல். சுற்றம் - சூழ்நிதிருப்பவர், இது தொழிலாகு பெயர். வெருவாமை - எதிர்மறை விளையெச்சம். விருந்து - பண்பாகு பெயர். ஓம்புதல்-உபசரித்தல். தெற்ற எனப் பாடமோதிசடக்கென வெனப் பொருள்கூறலுமாம். வழிபாடு - முதனிலைதிரிந்த தொழிற் பெயர்; முதனிலை வழிபாடு. சிறப்பைத் தருமவற்றைச் சிறப்பென்றூர் கருவியாகுபெயரான்.

(காடு)

நாள்கூட்ட மூர்த்த மலவற்றேடு நன்றாமக்
கோள்கூட்டம் யோகங் குணஞ்சனாந்து—தோள்கூட்ட
லுற்றானு மல்லா னுமைந்து முணர்வானுற்
பெற்றுநைட் கொள்க பெரிது.

ப-ரை. நாள் கூட்டம் - நாட்பொருத்தம், மூர்த்தம் - மூகூர் த்தம், அவற்றேடு-அவற்றுடனே, நன்ற ஆம்-உன்மையாகிய, அ கோள் கூட்டம் - அங்கக் கிரகப்பொருத்தம், யோகம்-யோகமும், குணன் - (இவற்று லுண்டாகிற) நன்மையும், உணர்ந்து-ஆராய்க்கறிக்கு, பெற்றுல்-(இவையைந்தும் நன்மையாயிருக்கிற) நாளைப் பெற்றுல், ஜக்தும் உணர்வான-இவ்வைந்தனையு மறிந்து சிலங்குமையாகிய சாரியங்களைச் செய்வோனும், தோள்கூட்ட லுற்றானும் - (ஒருவணேடொருத்தியைத்) சோள் கூட்டலுற்றவனும், பெரிது நாள் கொள்க - மிகவும் நல்லாளாகக் கொள்க, எ-ஆ.

க-ரை. ஒருவனே டோருத்தியைச் சேர்க்கலுற்றவனும், வேறு சில நற்காரியங்களைச் செய்யலுற்றவனும், நாட்பொருத்த முதலிய வைக் தும் நன்மையா யமையப்பெற்ற நாளை யாராய்ந்தறிந்து, அந்த நாளை எல்லாளாகக் கொள்க என்பதாம்.

வி-ரை. மூர்த்தம் - நன்முகுர்த்தம். கிரகம் - ஞாயிறு முதலாயின. தோள்கூட்டல் - தோள் புணர்வித்தல். “நலக்குரியார் யாரெனி மைசீர் வைப்பிற் - பிறர்க்குரியா டோடோயா தார்” என்பது திருக்குறள். நாட்கொள்ளல் - நன்னாளாகக் கோடல். (சச)

பேணடக்கம் பேணுப் பெருந்தகைமை பிடிடைமை நாணைடுக்க மென்றைந்து நன்றாகப்—பூணைடுக்கம் பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினுங் தன்வரைத் தாழ்த்த வரிது.

ப-ரை. பேண் - உறவினரைப் பேணலும், அடக்கம்-அடக்க முடைமையும், பேணு - (பிறனாருவனைப்) பேணுத், பெருந்தகை மை - பெருந்தன்மையும், பீடு உடைமை - பெருமையுடைமையும், ராண் ஒடுக்கம் - நாணத்தாலுண்டாகும் ஒடுக்கமும், என்ற ஜக்தும்-என்று சொல்லப்பட்ட ஜக்தனையும், (பொருந்தாது), பூண் ஒடுக்கம்-பூண்டங்கின, பொன்வரை-பொன்மலைபோன்ற, கோங்கு ஏர்-கோங்கரும்பி னழகையுடைய, மூலை - தனங்களையுடைய, பூ திருவே ஆயி னும்-தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமியேயாயினும், தன்வரை - (தன் கொழுங்னைத்) தன்னளவின், தாழ்த்தல்-தாழ்த்துதல், அரிது- (நன்மையாதல்) இல்லை, எ-று.

க-ரை. ஒருத்தி, திருமகளை சிகர்த்தவளேயாயினும், சுற்றங் தழால் முதலிய ஜங்தனையும் கைவிட்டுத் தன்கணவனைத் தன்னளவிற் ருழ்த்துதல், அவனுக்கு நன்மையைத் தருதவில்லை யென்பதாம்.

வி-ரை. பேண் - முதனிலைத்தொழிற்பெயர். அடக்கம் - ஒடுக்கம்; பகுதி அடங்கு. பேணல் - காத்தல். பீடு - பெருமை. பூண் - ஆபரணம். பொன்வரைக் கோங்கேர்மூலை என்பதற்குப் பொன்மலை யும் கோங்கரும்புமாகிய இவற்றினமூலைக்கூட்டைய தனம் எனினும்மையும். பூ - செந்தாமரைமலர் எனக்கொள்க மேல் திருவென வருதலான். தாழ்த்தல் - கீழ்ப்படுத்தல். அரிது ஈண்டின்மை குறித்தது.

வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலு

நீர்சான் மூயரவே நெல்லுயருஞ் - சீர்சான்ற

தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்
ஓவா துரைக்கு மூலகு.

ப-ரை. வார்சான்ற - நீட்சிமிகுத்த, கூந்தல் - கூந்தலையூடையாய், வரம்பு - வயல்வரம்பு, உயர-உயரவே, நீர்சான் று-நீர்சிறைந்து, உயரவே - உயர்ந்துவரவே, கெல் உயரும் - கெல் உயர்ந்து விளையும்; சீர் சான்ற - சிறப்புமிக்க, தாவா - அழியாத, குடி உயர - குடிகள் உயரவே, தாங்கு அரு-பகைவரால் தாங்குதற்கரிய, சீர்-சிறப்பினை யூடைய, கோ - அரசன், உயரும் - உயர்வான், (வன்று) உலகு - ஓவுலகமானது, ஓவாது உரைக்கும் - ஓழியாமற் சொல்லிவித்தும் எ-று.

க-ரை. வரம்புயர நீருயரும், நீருயர கெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் என்பதாம்.

வி-ரை. வார் - நீட்சி. சான்ற - சால என்னு முரிச்சொல்லடி யாகப் பிறந்த பெயரெச்சம். வரம்பு என வாளா கூ-றினுரேனும், மேல் வருவனவற்றிற் கேற்ப, வயல்வரம்பு என்றுரைக்கப்பட்டது. சான்று சால என்னு முரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். இது உயரவென்னும் வினைகொண்டது. தாவா எதிர்மறைப் பெயரெச்சம். இது குடியென்னும் பெயர்கொண்டது. கோ என்னும் ஒரெழுத்

தொருமொழி னகரச் சாரியை பெறுது கோ என்றே நின்றது. என்று என ஒருசொல் வருவித் துரைக்கப்பட்டது. ஓவாது என்னும் வினையெச்சம் உரைக்கும் என்னும் வினைகொண்டது. தாவா ஓயாது என்பவற்றிற்குப் பகுதிகள் முறையே தா ஓ. உலகு இடவாகுபெயராய் உலகிலுள்ளாரை யுணர்த்திற்று. உலகு-உயர்க்தோர் எனினுமாம். வார்சான்ற கூந்தல்-அண்மைவினி, மகடே முன்னிலை.

அழியாமை யெத்தவமுஞ் சார்ந்தாரை யாக்கல்
பழியாமை பாத்தல்யார் மாட்டு—மொளியாமை
கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை
மன்றுசார் வாக மனீன்.

ப-ரை. எ தவரும் - எவ்வகைப்பட்ட தவத்தினையும், அழியாமை - கெடுக்காமையும், சார்ந்தாரை - தம்மை வந்தடுத்தவரை, ஆக்கல் - உயரச்செய்தலும், பழியாமை - பிறர்தம்மைப் பழியாமல், யார்மாட்டும் - யாவளிடத்தும், ஒளியாமை - மறைக்காமல், பாத்தல்-பகுத்துண்டலும், கன்று சாவ - கன்று இறத்தலும், பால்கறவாமை (அந்தக்கன்றையீன்றி தாய்ப்பசுவின்) பாலைக்கறவாமையும், மன்று சார்வு ஆக - மன்றையடுத்திருக்க, மனை செய்யாமை - மனையெடா மையும், (ஆகிய இவை நன்மையென்று சொல்லுவர் பெரியோர்), எ-று.

க-ரை. தவத்தை யழிக்காமையும், அடைந்தாரை யாக்குதலும், பகுத்துண்டலும், கன்றுசெத்தபசுவைப் பால்கறவாமையும், மன்று சார்வாக மனையெடாமையும் நந்தசயல்களா மென்பதாம்.

வி-ரை. தவத்தையழித்தலாவது-தவத்திற்கு இடையூறு செய்தல். தவத்திற் கிடையூறுசெய்தல் மஹாபாதகமாதலால் அழியாமை யெத்தவமும் என அதனை முற்கூறிவற்புறுத்தினர் பழியாமை-எதிர் மறைத் தொழிற்பெயரன்று. எதிர்மறை வினையெச்சம். இதுவும்

ஒளியானமையும் பாத்தல் என்னும் வினைகொண்டு முடிக்தன. கன்று சாவ என்றனால் பால் கறவாயை யென்றது அதன் தாய்ப் பகுவி ணிடத்தென்பது பெறப்பட்டது. மன்று - சபை. நீதித்தலம் எனினுமாம். மனைசெய்தல்-வீடெடுத்தல் (வீடுகட்டுதல்). (சர)

நசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர் மிசைகொல்லார் வேளாண்மை கொல்லா—ரிசைகொல்லார் பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்மூலையாய் நன்குணர்ந்தா ரென்பெறினுங் கொல்லா ரியைங்து.

ப-ரை. நச்சியார்க்கு - தம்மை விரும்பினவரது, நசை - விருப் பத்தை, என்றும் - எக்காலத்தும், கொல்லார் - கொல்லமாட்டார்; கிளைஞர்மிசை - தம்கிளைஞர் மிசையுமிசையை, கொல்லார்-கொல்லமாட்டார்; வேளாண்மை கொல்லார் - உபகாரத்தைக் கொல்லமாட்டார்; இசை கொல்லார் - தமக்குவரும் புகழைக் கொல்லமாட்டார்; நன்கு உணர்ந்தார் - அறத்தை யறிந்தவர், என்பெறினும்-எவ்வின் பத்தைப் பெறலாயிருப்பினும், இயைங்து - மனமிசைக்கு, கொல்லார் - ஓருயிரையுங் கொல்லமாட்டார்; பொன் பெறும்-பொன்னிற த்தைப்பெற்ற, பூ - அழகாகிய, சுணங்கின் - தேமலையுடைய, மெல் மூலையாய் - மெல்லிய தனங்களையுடையாளோ, எ-று.

க-ரை. நன்குணர்ந்தார், நசைகொல்லார், கிளைஞர்மிசைகொல்லார், வேளாண்மை கொல்லார், இசைகொல்லார், ஓருயிரையுங் கொல்லார் என்பதாம்.

வி-ரை. நசை - விருப்பம். கொல்லல் - கெடுத்தல். கிளைஞர் - உறவினர். மிசை - மிசையப்படுவது (சோறு); மிசைதல் - உண்டல். வேளாண்மை - ஓருவர் தமக்குச் செய்தங்கள், என்பெறினும் என்றது எவ்வகைப்பட்ட மேப்பாட்டினைப் பெறலாயிருப்பினு மென்ற

யடி. பொன்பெறுஞ் சணங்கின் மென்முலையாய் என்றது மக்கே முன்னிலை. நன்கு என்றது தருமத்தை, ஈதனினுமிக்க நன்மை பயப்பதோன் நின்மையான்.

(ஐ)

நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோடு
மாண்ட மலைமக்க ஞானிட்டு—மாண்டவ
ராய்ந்தன வைந்து மானு வுடையானை
வேந்தன நாட்டல் விதி.

ப-ஐ. நீண்ட நீர் - மிகுந்த நிரும், காடு - காடும், களர் - சேறும், விவந்து விண்ட தோடும் - உயர்ந்துஆகாயத்தைத் தொடுகிற, மாண்டமலை - பெரியமலையும், (மாண்ட) மக்கள் - மாட்சிமைப்பட்ட காலாட்கரும், உள்ளிட்டு - அகப்படுத்து, மாண்டவர் - பெரியோர், ஆய்ந்தன - ஆராய்ச் செடுத்தனவாகிய, ஜந்தும் - இவ்வைந்தனையும், அரண் ஆ உடையானை - தனக்கு அரணு வுடையவனை, வேந்தன் ஆ நாட்டல் - அரசனுக நியமித்தல், விதி - விதியாகும், ஏ-று.

க-ஐ. நீர், காடு, சேறு, மலை, காலாட்கள் என்னுமில் வைந்தனையும் தனக்கரனுக வுடையவனை அரசனுக நியமித்தல் விதியாகு மென்பதாக.

வி-ஐ. நீண்ட நீர் - ஆழ நீளங்களுள்ள நீர், காடு - குறுங்காடு பெருங்காடுகள். களர் - காலாழுஞ் சேற்றுஙிலம். மாண்டமலை - “விசும்பினுக்கேணி கெந்தியன்ன சின்னென்றிமேல் மழைதூங், கசம் னிற் றுன்னியளை தழைந்தா லொக்குமைய மெய்யே, இசும்பினிற் சிங்கைக்கு மேற்கரி து” என்றபடி.யே, பகைவரனுகாமை வெருவி யோட்டெடுத்தற் குரியமலை. மாண்டமக்கள் - போர்த்தொழிலிற் கைவந்தமக்கள். மாண்டவர் - கல்வி கேள்வி யறிவொழுக்கங்களிற் சிறந்தவர். மாண் தவர் எனப்பிரித்து, மாட்சிமைப்பட்ட தவத்தினை

யுடையவர் என்றுரைத்தலுமாம். மாண்ட என்னும் அடை மக்களுக்கு ஒரு சூட்டப்பட்டது. அரண் - காவல். விதி - முறைமை. (ஈக)

பொச்சாப்புக் கேடு பொருள்செருக்குத் தான் கேடு
முற்றுமை கேடு முரண்கேடு—தெற்றத்
தொழில்மகன் றன்னேடு மாற்றுயினென்று
முழுமகற்குக் கேடி நூரை.

ப-ரை. பொச்சாப்பு கேடு - மறதி கேடார்; பொருள் செருக்கு
கேடு - பொருள் மிகுதியா யுடைமையாற் களித்தல் கேடாம்; முற்று
மை கேடு - தான் அறிவு முதிராமை கேடாம்; முரண் கேடு -
பிறரொடு முரணுதல் கேடாம்; தெற்ற-தெளிவாக. தொழில் மகன்
தன்னேடு - தனக்குத் தொழில்செய்ய மகனேடு, மாறு ஆயின் -
மாறுபட்டுச் சிறுவனுயின், என்றும் - எங்ஙாளும், உழுமகற்கு - உழு
மகனுக்கு, கேடின் உரை - கேடாகச் சொல்லக்கடவை, எ-று.

க-ரை. மறதி, பொருட்செருக்கு, பேரறிவின்மை, முரண்,
தொழில்மகனேடு மாறுபடல், இவ்வைக்கும் உழுமகன் உடையனு
யின், அவன் கெட்டொழிதல் திண்ணமென்பதாம்.

வி-ரை. பொச்சாப்பு - கடைப்பிடி யின்மை; கடைப்பிடி -
சருமுடிக்குக் துணிவு. பொருள் செருக்கு-பொருள் மிக்குடைமை
யான்வருஞ் செருக்கு. செருக்கு - களிப்பு. செருக்குத்தான் கேடு
என்பதில் தான் அசை. தொழில்மகன் றன்னேடு என்பதில் தன்
சாரியை. முற்றல்-அறிவு முதிர்தல். முரணல்-பகைத்தல். தொழில்
மகன்-வேலைக்காரன். மாறுபடல் சிறுதற்காதலால், மாருயின் என்
பதற்கு மாறுபட்டுச் சிறுவனுயின் எனப்பொருள் கூறலாயிற்று. உழு
மகன் - உழுதொழில் செய்து வாழுமகன். கேடினுரை - கேடாகச்
சொல்லுக எனப் பொருள்படலால் இன் அல்வழிச்சாரியை. (10)

கொல்லாமை நன்று கொலைதீ தெழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது— நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி.

ப-ரை. கொல்லாமை நன்று - ஒருயிரையுங் கொல்லாமை நன் மையாம்; கொலை தீது-கொல்லுதல் தீமையாம்; எழுத்தினை கல்லாமைதீது-எழுத்தைக் கற்றுக்கொள்ளாக்கம் தீமையாம்; கதம் தீது-பிறரைக் கோவித்தல் தீமையாம்; நல்லார் மொழியாமை முன்னே-அறிவுடையார் தமக்குச் சொல்வதற்கு முன்பே, கிளைஞர் முழுதும் பழியாமை - தன்னைச் சேர்ந்தவ ரெல்லாரும் பழியாதவழி யொழுதுவான், பல்லார் - பலர்க்கும், பதி - இறைவனுதற்குரியன், எ-று.

க-ரை. ஒருயிரையுங் கொல்லாதிருத்தல் நன்மை, கொல்லுதல் தீமை, எழுத்தைக் கல்லாமை தீமை, கோவம் தீமை, அறிவுடையார் சொல்வதற்கு முன்பே ஒருவராலும் பழிக்கப்படாத நல்வழியில் கடத்தலை யுடையோன் பலர்க்கும் இறைவனு யிருத்தற்குரியன் என்பதாம்.

வி-ரை. “அறவினை யாசெனிற் கொல்லாமை கோரல், பிறவி னை யெல்லாங் தரும்.”

“நல்லா தெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங், கொல்லாமை சூழு நெறி!”

“கொல்லாமை மேற்சொண் டொழுகுவான் வாழ்காண்மேற், செல்லா துயிருண்ணுங் கூற்று.”

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்கதான்பிறி, தின்னுயிர் நீக்கும் வினை.”

என்ற ரூடுக்கத் தான்றோர் செய்யுட்களான் மிகச் சிறங் தெடுத்துக் கூறப்பட்டமையான், இவரும் ‘கொல்லாமை நன்று’ என்றார். கொலை - தொழிற்பெயர். எழுத்தினைக் கல்லாமை - வித் தையைக் கல்லாமை. கதம் - கோவம். பதி - தலைவன். (நிக)

உண்ணுமை நன்றவா நீக்கி விருந்துகண்மா
றெண்ணுமை நன்றிகழு றீதெனியா—றெண்ணி
னரியரா வார்பிறரிற் செல்லாரே யுண்ணூர்
பெரியரா வார்பிறர் கைத்து.

ப-ரை. அவா நீக்கி - (துறந்து) அவாவினை யொழித்து, உண்ணுமை - உண்ணுது நோற்றல், நன்று - நன்மையாம்; விருந்து - விருந்தினரை, கண்மாறு எண்ணுமை - கண்மாறுதல் நினையாமை, நன்று - நன்மையாம்; எளியார் இகழல் - தம்மி னெளியாரை யிகழ்ந்துகைத்தல், தீது - தீமையாம்; எண்ணின் - ஆராயுமிடத்தில், அரியர் ஆவார் - பெறுதற் கரியராவார் (யாரெனின்), பிறர் இல் செல்லாரே-பிறரில்லாளை விரும்பி அவரிடத்திற் செல்லாதவரே; பெரியர் ஆவார் - பெரியராவார் (யாரெனின்), பிறர் கைத்து உண்ணூர் - பிறர்பொருளை யுண்ணுதவரே, எ-று.

க-ரை. ஆசை யொழித்துத் துறந்து உண்ணுது நோற்றல் நன்மை; விருந்தினரைக் கண்ணேட்டான் செய்தல் நன்மை; எளியாரை யிகழ்தல் தீமை; பிறர்மனை நோக்காதவர் அரியர்; பிறர்பொருளுண்ணுதவர் பெரியர் என்பதாம்.

வி-ரை. உண்ணுமை நோற்றற்கே யாச்சா உண்ணுமை யென்பதற்கு உண்ணுது நோற்றல் என்றுகொவையவர் உயிர்ந்து - பன்பாகுபெயர். கண்மாறெண்ணுமை - கண்ணேட்டான் தல். எளியார் இகழ்தல் என்றமையால் தம்மினெளியா ரெண்பது தானே பெறப்பட்டது. இல் - இடவாகுபெயர். கைத்து - பொன் (பொருள்).

(நீ)

மக்கட் பெறுதன் மடனுடைமை மாதுடைமை
யொக்க வடனுறைத் தூண்மைவு—தொக்க
வலவலை யல்லாமை பெண்மகளிர்க் கைந்து
தலைமகளைத் தாழ்க்கு மருந்து.

ப-ரை. மக்கள் பெறுதல் - தான் மக்களைப் பெறுதலும்,
மடன் உடைமை - அடக்க முடைமையும், மாது உடைமை - அழு
குடைமையும், ஒக்க உடன் உறைதல் - (கணவன் து) கருத்துக்
கிசைய அவனேஞ்சிறைதலும், ஊண் அமைவு-(அவனுண்ணும்) உண
வினை விரும்புதலும், தொக்க - கூடிய, ஜங்கு - ஜங்கு குணங்களும்,
அவலவை அல்லாமை - அற்ப காரியங்க ள்லாமையால், பெண்
மகளிர்க்கு - பெண்டிர்க்கு, தலைமகளை - தம்கொழுங்களை, தாழ்க்கும்-
தம்மிடத்தில் வணக்குகிற, மருந்து - மருந்தாகும், எ-று.

க-ரை. மக்கட்பேறும், அடக்க முடைமையும், அழுகுடைமை
யும், கணவனுடைய கருத்துக்கிசைய அவனே டுடனுறைதலும்,
அவனுண்ணும் உணவை விரும்புதலும் ஆகிய இவ்வைந்து குணங்க
ரும் பெண்டிர்க் கிருக்குமாயின், அவை அவர் கணவரை வணக்கு
மருந்தாகும் என்பதாம்.

வி-ரை. மகளிர்க்கு மக்கட்பேறுபோலச் சிறந்ததொன் றின்
மையான் அதனை முற்கூறினார். மடன் - மடம் என்பதன் போலி;
இது அறியாமையெனப் பொருள்படுவ தாயினும் இங்கு அடக்கமெ
னப்பட்டது. மாது-விருப்பம், அது இங்கு விருப்பத்தைத்
தருப்பதாகய அழகை யுணர்த்திற்று. ஊண்மைவு - கணவன் உண்டு
எஞ்சின மிச்சிலையுண்ண விரும்புதல். அவலவை-அற்பகாரியம். தலை
மகன் - ஒருசொல்; இது கணவனென்னும் பொருட்டு. தாழ்த்தல் -
வணங்குவித்தல்.

(கிட)

கொண்டான் கொழுந னுடன்பிறந்தான் றன்மாமன் வண்டார்பூங் தொங்கன் மகன்றந்தை—வண்டாரா யாப்பார்பூங் கோதை யணியிழையை நற்கியையக் காப்பார் கருது மிடத்து.

ப-ரை. கொண்டான்-கணவனும், கொழுநனுடன் பிறந்தான்-கணவனுடன் பிறந்தவனும், தன் மாமன் - தன்மாமனும், வண்டு ஆர் - வண்டுகள் மொய்க்கின்ற, பூ தொங்கல் - புஷ்பமாலையை யணிக்த, மகன் - மசனும், தங்கை - தங்கையும், யாப்பு ஆர் - தொடு த்தலமைந்த, பூ கோதை - மலர்மாலையை யணிக்த, அணியிழையை-ஒருமாகை, கருதுமிடத்து - நினைக்குமிடத்து, நன்கு இயைய - கண்மையுண்டாக, காப்பார் - காப்பவராவர், வண்டாராய் - வளவிய பூமாலையை யுடையவளே, எ-று.

க-ரை. கணவன், கணவனுடன் பிறந்தவன், மாமன், மகன், தங்கை, இவ்வைவரும் ஒரு மாதைக் கற்புக்கழிவு வராமற் காப்பவராவர் என்பதாம்.

வி-ரை. வண்டாராய் என்று மகடே முன்னிலை. வண்டார் பூங்தொங்கன் மகன் என்றமையால் ஆறிவறிந்த மகனெனக்கொள்க. அணியிழை - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப் பெயர்; ஆபரணமனிக்த பெண்ணென்பது பொருள். நன்கியையக் காத்தலாவது - கற்பாகிய நன்மை யமையக் காத்தல், இது சிறைக்காவல். யாப்பு - தொழிற்பெயர்; கட்டுத் தென்பது பொருள். கோதை - மாலை. (இச)

ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவ மென்றைந்து தாம்பல்வா யோடி நிறைகாத்த—லோம்பார் நெடுங்கழைநின் மூங்கி லெனவிகழுந்தா ராட்டுஞ் கொடுங்குழை போலக் கொளின்.

ப-ரை. ஆம் - உண்டாகிய, பல் - பல்லும், வாய் - வாயும், கண் - கண்ணும், மனம் - மனமும், வார் புருவம்-நீண்டபுருவமும், என்ற ஜங்தும் - என்று சொல்லப்பட்ட வறுப்பைக்கையும் (கண்டி), தாம் பல்வாய் ஓடி - தாம் பலவிடங்களிலோடி, நிறை காத்தல் ஒம் பார் - தமது நிறையைக் காவாத ஆடவர், ஆட்டும் - அசைவிக்கிற, கொடுங்குழை - கொடுங்குழை யணிக்க பெண்ணை, நெடு கழை நீள் மூங்கில் என - நெடிதாய்த் திரண்ட நீண்மூங்கில்போலக் கருதி, இகழ்ந்தார் - இகழ்ந்தாராய், போல - அம்மூங்கிலைப்போல, கொளின் - கொள்வாராயின், (அவ்வாடவர் நிறைகாத்த லோம்புவர்) எ-று.

க-ரை. பல்லும், வாயும், கண்ணும், மனமும், புருவமும், ஆகிய ஜங்துறுப்பையும் உடைய பெண்களை மூங்கில்போலக் கருதி யிகழ்ந்த ஆடவர், தமது நிறை காப்பவராவர் என்பதாம்.

வி-ரை. மாதரை மூங்கில்போலக்கொண் டிகழ்த லாவது, மூங்கிலிலுள்ள முத்து அவர் பல்லாகவும், மூங்கிலின் குழல் அவர் வாயாகவும், மூங்கிலின்கண் அவர் கண்ணாகவும், மூங்கிலின் பொய்ப் பட்ட வள்ளம் அவர் மனமாகவும், மூங்கிலின் வில் அவர் புருவ மாகவும் கொண்டிகழ்தல். இவ்வகையாய்க் கருதினால் அவர்மே வன்பு நிகழாது வெறுப்புண்டா மென்றதாயிற்று. குழல் - மூங்கிலி னுட்புரை, கண்-மூங்கிற்கணு. உள்ளம்-உள்ளிடம். (டிடு)

பொன்பெறுங் கற்றுன் பொருள்பெறு நற்கவி
யென்பெறும் வாதி யிசைபெறு—முன்பெறக்
கல்லார்கற் றுரினத் தரல்லார் பெறுபவே
நல்லா ரினத்து நகை.

ப-ரை. கற்றுன் - கற்று வல்லவன், பொன் பெறும் - பொன் ஜெப் பெறுவான்; நல் கவி - பாடவல்லவன், பொருள் பெறும் =

(அரசனால்) எல்லாப் பொருள்களையும் பெறுவான்; வாதி - வாது செய்து வெவ்வெல்லவன், என்பெறும்-எதுபெறுவானென்னின், இதைப் பெறும் - (வென்றான் என்றும்) புகழைப் பெறுவன்; முன்பெற - கால முண்டாக, கல்லார் - (கல்வி) கல்லாதாரும், கற்றார் இனத்து - தர் அல்லார் - கற்றாரினத்த ரல்லாதாரும், நல்லார் இனத்து - நல்லோர் கூட்டத்தினடிவே, நகைபெறுப - அவரால் நகைக்கப்படுத் தலைப் பெறுவர், எ-று.

க-றை. கற்றுவல்லவன் பொன்பெறுவன்; கவிபாட வல்லவன் அரசனால் ண்குமதிக்கப்பட்டு அவனு லெல்லாப் பொருள்களையும் பெறுவான்; வாதுசெய்து வென்றவன் புகழ்பெறுவன்; கல்லாதவரும், கற்றாரினத்த ரல்லாதாரும் நல்லோர்களால் நகைக்கப் பெறுவர் என்பதாம்.

வி-றை. கவியேற்றுக் கொள்ளுதற் குரியவன் அரசனுதலால் நற்கவி பொருள்பெறும் என்பதற்கு நல்ல கவிபாட வல்லவன் அரசனால் எல்லாப் பொருள்களையும் பெறுவான் என்ற பொருள் கூற வாயிற்று. வாதி - தர்க்கவாதனு செய்பவன். முன்பெற - இளமைக்காலத்தில். கல்லார் என்பதற்குச் செய்ப்படு பொருளாகிய கல்வி வருவிக்கப்பட்டது. நகை-நகைக்கப்படுதல். நல்லார் என்றது கற்றுவல்ல பெரியோரை. (இசு)

நல்ல வெளிப்படுத்துத் தீய மறங்தொழிந்
தொல்லை யுயிர்க்கூற்றங் கோலாகி—யொல்லுமெனின்
மாயம் பிற்பொருட்கண் மாற்றுக மானத்தா
ஞமின் னழித லறிவு.

ப-றை. நல்ல - (பிறர்செய்த) நல்லனவற்றை, வெளிப்படுத்து - வெளியாக்கி, தீய - (பிறர்செய்த) தீயனவற்றை, மறங்தொழிந்து - நினையாது மறங்தொழிந்து, உயிர்க்கு - (இடையூறு ஸேரிட்ட) பிற

வயிர்களுக்கு, ஒல்லை - விரைவில், ஊற்றங்கோல் ஆகி - ஊன்றுகோலாகி, ஒல்லும் எனின் - தனக்கியலுமாயின், பிறர் பொருள்கண்பிறர்பொருளிடத்தில், மாயம் - வஞ்சனைசெய்தலை, மாற்றுத் - ஒழிக்; மானத்தால் - மானத்தின்பொருட்டு, அழிதல் - தான் சாதலை, ஆயின் - (ஒருவன்) ஆராய்வனுயின், அறிவு - (அவனுக்குவே) அறி வாவது, ஏ-று.

க-ரை. பிறர் செய்த நன்மையை வெளிப்படுத்தித், தீமையை மறந்து, பிறவயிர்களுக் கிடையூறு நேரிட்டால் அவ்விடையூற்றை யொழித்து ஊன்றுகோலாகி, பிறர்பொருளை வஞ்சித்த லொழிந்து, மானத்தின்பொருட்டுச் சாதலே நன்மையென் ரேருவன் ஆராய்வா னுயின், அதுவே அவனுக்கநிவாவது என்பதாம்.

வி-ரை. மறந்து என்னுது மறந்தொழிந்து என்றமையால் மனத்து நினைத்தலுமாகா தென்றதாயிற்று. ஊற்றங்கோல் - ஊன்றுகோல். ஒல்லுதல் - இசைதல். ஆய்தல் - ஆராய்தல். மானத்தால் என்பதில் ஆல் என்னுமூன்றுவது நான்காவதன் பொருட்டுப் பொருளில் வந்தது.

(டிட)

தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தா
ரின்னிலையு மீடி வியனிலையுந்—துன்னி
யனந்தறிந்து செய்வா ஏரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான்.

ப-ரை. தன் நிலையும் - தனது நிலைமையினையும், தாழா-தாழ்த வில்லாத, தொழில் நிலையும் - (தான் தொடங்கிச் செய்யும்) விஜையினது நிலைமையினையும், துப்பு - வலியினால், எதிர்க்கார் - (தன் ணேடு) எதிர்த்தவராகிய பகைவரிடத்துள்ளதாகிய, இன் நிலையும் - இனிய நிலைமையினையும், ஈடு இல் - கேடில்லாத, இயல் நிலையும் - உலகவழக்கு நிலைமையினையும், துன்னி - முன்புகுந்து, அளங்து

அறிந்து - ஆராய்ந்தறிந்து, செய்வான் - செய்வோன், அரசன் - அரசனுவான்; யாதும் - எல்லாவற்றையும், பிளக்கு - அறியும் - பாகுபடுத் தறிகின்ற, பேராற்றலான் - பெரிய ஆற்றலையுடையவன், அமைச்சன் - அமைச்சனுவான், எ-று.

க-ரை. தனது நிலைமை, தான் செய்யத் தொடங்கின வினாயினானு நிலைமை, வங்கத்திர்த்த பகைவரது நிலைமை, உலகியலின் நிலைமை, என்பவற்றை யாராய்ந்து செய்பவனே அரசனுவான்; இவற்றையேயன்றி மற்றெல்லாக் காரியங்களையும் பகுத்தறிய வல்லவனே அமைச்சனுவான் என்பதாம்.

வி-ரை. தாட்டுதல் - தாமதித்தல். துப்பு - வலி. ஈடு - அழிவு. இயல் - உலகியல். அளத்தல்-பிரமாணங்களால் அளவிடல். யாதும் என்றது அரசனுக்குச் சொன்ன நான்கேயன்றி மற்றெல்லாவற்றையும் மென்றபடி. ஆற்றல் - வினாமுடிக்குங் திறம். (இடு)

பொருள்போக மஞ்சாஜம பொன்றுங்காற் போந்த
வருள்போகா வாராறமென் றைந்து—மிருஷரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனாற்
றேறப் படுங்குணத்தி னன்.

ப-ரை. பொருள் - பொருளும், போகம் - இன்பரும், அஞ்சாஜம் - (இடுக்கண் வக்தால் அதற்கு) அஞ்சாஜமையும், பொன்றும் கால் - பிறிதோருயிர் அழியவங்த விடத்து, போந்த அருள் - மிக்க அருளும், போகா - நீங்காத, ஆர் - அரிய, அறம் - அறமும், என்ற ஜுங்தும் - என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும், இருள் தீர - குற்றங்கீர, கூறப்படும் - சொல்லப்படுகிற, குணத்தான் - தன் குணங்களாக வடையவன், கூர் - கூரிய, வேல் - வேற்படையையுடைய, வல் வேந்தனால் - வலிய அரசனால், தேறப்படும் - (ஒரு கருமத்தின்

மேற் செலுத்தத் தக்கவனென்று) தெளியப்படுகிற, குணத்து என் - குணத்தை யுடையவனென்று சொல்லப்படுவான், எ-று.

க-ரை. பொருளும்,இன்பமும்,இடுக்கண்வங்க காலத்து அதற் கஞ்சாமையும், பிற்தோருயிர் அழியவந்தவிடத்து அதற் கிரங்கும் அருளுடைமையும், அருமையாகிய அறமும், என்று சொல்லப்பட்ட இவ்வங்தனையு முடையவன், அரசனு லொருகருமத்தின்மேற் செலுத்துதற் குரியனுவான் என்பதாம்.

வி-ரை. இன்பமுதலியவற்றை நுகர்தல் பொருளில்வழி கூடா மையின், பொருளை முன்வைத்தார். அஞ்சாமை மென்றது இடுக்கண்ணியாமையை. இடுக்கண்ணியாமையாவது - வினையின்கண் முயல் வான், தெய்வத்தானுதல், பொருளின்மையானுதல், மெய்வருத்தத்தானுதல் தனக்கிடுக்கண் வந்துழி, அதற்கு மனங்கலங்காமை. “இடுக்க்கண் வருங்கா னகுக வதனை, அடுத்தார்வ தஃதொப்ப தில்” என்பது திருக்குறள். அறம்போலச் சிறந்தது மக்களுயிர்க்குப் பிற தொன்றின்மையான் ‘ஆரம்ம’என்றார். என்றைத்தும் என்பதில், சிலை மொழி யீற்றகரம் தொகுத்தல். தேறல்-தெளிதல் (கம்புதல்). (கனு)

நன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றிப்
புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபி—னின்புலத்தின்
பண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுமுவோன்
நுண்கலப்பை நுலோது வார்.

ப-ரை. நன் புலத்து - வினைபுலத்திலுள்ள, வை-வைக்கோலை,
அடக்கி - (தன்னிடத் துள்ளதாகத்) திரட்டி, நாளும்-நாள்தோறும்,
மாடு-உ முபகடுகளை, போற்றி-பாதுகாத்து, புன் புலத்தை - புலவிய
புலத்தை, செய்து - நன்புலமாகத் திருத்தி, எருபோற்றியபின் -
எருவினுல் அதனைப் போற்றின பின்பு, பண் - பண்ணப்பட்ட, கல

ப்பை என்றிவை - கலப்பை யென்பவைகளை, இன்புலத்தின்பால் படிப்பான் - நன்புலத்தின் பகுதிப் படிப்பவன், உழவோன் - உழவ னென்று (சொல்லுவர்), துண் - துண்ணிய, கலப்பை நூல் - உழவ நூலை, ஒதுவார்-ஒதியுணர்ந்த அறிவுடையார், எ-று.

க-றை. விளை புலத்திலுள்ள வைக்கோலைத் திரட்டித் தன்னி டத்திற் சேர்த்து, உழுபகடுகளைக் காப்பாற்றி, புன்புலத்தை நன் புலமாகத் திருத்தி, ஏருப்பெய்த பின்பு, கலப்பை முதலியவற்றை அந்த நன்புலத்தின்பாற் படிப்பவன் உழவனென்று சொல்லுவர் உழவுநூலோடு யுணர்ந்த அறிவுடையோர் என்பதாம்.

வி-றை. நன்புலம்-நன்செய், இதனை எஞ்சை யென்பது உலக வழக்கு. அடக்கல்-தன்னிடத்திற் சேர்த்தல். மாடோ என்னுமோகா ரம் இசைசிறை. புன்புலம் - புன்செய், இதனைப் புஞ்சை யென்பது உலகவழக்கு. ஏருப்போற்றல்-ஏருப்பெய்தல். செய்தல் - திருத்தல். இன்புலம் - நன்செய்; இது இன்பங்கதருதலால் ‘இன்புலம்’ என்றார். என்ற இவை யென்றபாலது என்றிவையென நிலைமொழி மீற்றகாம் தொகுத்தலாயிற்று. உழவோன் என்பதனீற்றில் என்று என ஒரு சொல்வருவித் துரைக்கப்பட்டது. (ச ०)

ஏலாமை நன்றீ தறீதுபண் பில்லார்க்குச்
சாலாமை நன் றுநால் சாயினுஞ்—சாலாமை
நன்று தவனனி செய்தறீ தென்பாரை
யின்றுகா றியாங்கண் டிலம்.

ப-றை. ஏலாமை - (ஒருபொருளை ஒருவரிடத்துச் சென்றிரங்கு அவர் கொடிக்க) ஏற்றுக்கொள்ளாமை, நன்று - நன்மையாட்; பண்பு இல்லார்க்கு - நந்குண மில்லாதவர்க்கு, ஈதல் - (அவர் வேண்டிய தொருபொருளை) கொடுத்தல், தீது - தீமையாம்; நூல் சாலாமை - நந்குண மில்லாதவர்க்கு நூல்களை) நிரம்ப அறிவியாமை, நன்று -

நன்மையாம்; சாயினும் சாலாமை நன்று - சாய்தாலும் ஒருவன் சால்புடையனல்லாமை நன்மையாம்; நனி தவம் செய்தல் - மிகுதி யாய்த் தவஞ்செய்தல், தீது-தீமையாம், என்பாரை-என்று சொல்லு வோரை, இன்றுகாறு - இன்றளவும், யாம் கண்டிலம் - நாம் கண் டிலேம், எ-று.

க-ரை. ஒருபொருளை யொருவரிடத்துச் சென்று இரங்து அதனை யவர் கொடுக்க ஏற்றுக்கொள்ளாமை நன்று; நற்குணமில்லா தவர்க்குக் கொடுத்தல் தீது; நற்குண மில்லாதவர்க்கு நூல்களை நிரம்பக் கற்பியாமை நன்று; ஒருவன் சால்புடையனல்லாமை நன் ரெற்றும், மிகக் கூறுக்கூறு செய்தல் தீதென்றும் சொல்லுவோரை இது வரையும் யாம் கண்டிலேம் என்பதாம்.

வி-ரை. ஏலாமை சாலாமை யென்பன எதிர்மறைத் தொழிற் பெயர்கள். இவற்றிற்குப் பகுதிகள் முறையே எல் சால் என்பன. பண்பு - குணம், அது இங்கு நற்குணத்தைக் குறித்தது. சாலாமை யென்பது நிரம்ப வறிவியாமை யெனவும் சால்புடைய னல்லாமை யெனவும் இருவகையாய்ப் பொருள் கொள்ளக்கிடந்தது. சாய்தல் - கெடுதல். தம்போல்வாரையு முளப்படுத்த 'யாம் கண்டிலம்'என்றார். 'இன்றுகா நியாங்கண் டிலம்' என்றமையால் இனிக் காண்டுமோ வென்னு மையம் நிகழ்தற் கிடமாயிற்றென்க. (கூக)

அரம்போற் கிளையடங்காப் பெண்வியக்கத் தொண்டு
மரம்போன் மகன்மாருப் பின்று— கரம்போலக்
கள்ளநோய் கானு மயலைந்து மாகுமே
யுள்ளநோய் வேண்டா வழிர்க்கு.

ப-ரை. அரம்போல் - அரம்போலத் தன்னைத் தேய்க்கின்ற,
கிளை - உறவும், அடங்கா - தனக்கடங்காத, பெண் - மைலை
யும், வியக்கத்தொண்டு - அடங்காதன செய்யும் அடிமையும், மரம்

போல் மகன் - மரம்போன்ற தன் புதல்வனும், மாறு ஆய் நின்று - மாறுபட்டு நின்று, கரம்போல-நஞ்சுபோல, கள்ளம் நோய்கானும் - வஞ்சனையாகிய நோயைச் செய்கிற, அயல் - அயவிருப்பும், ஜக்தும் - ஆகிய இவ்வைந்தும், ஆகும் எல் - உளவாயின், உயிர்க்கு - உயிர்களுக்கு, உள்ளநோய் - மற்றொரு மநோவியாதி, வேண்டா - வேண்டப்படாது, எ-று.

க-ரா. அரம்போலத் தன்னைத் தேய்க்கின்ற உறவும், தனக்கடங்காத மீனவிழும், அடங்காதன செய்யும் அடிமையும், மரம்போன்ற தன் புதல்வனும், நஞ்சுபோல நோயைச் செய்கிற அயவிருப்பும், ஆகிய இவ்வைந்தும் ஒருவனுக் குளவாயின், அவனுயிர்க்கு வேறொரு மநோவியாதி வேண்டப்படாது என்பதாம்.

வி-ரா. அரம்போல என்றமையால் அதன்மூழிலாகிய தேய் த்தல் வருவிக்கப்பட்டது. கிளை - தொழிலாகுபெயர். தொண்டு - பண்பாகுபெயர். மரம்போல மகன் என்றது மரம்போல் அறிவில் வாதமகன் என்றபடி. கரம் - நஞ்சு. அயல் - அயன்மை, இது பண்பாகு பெயராய் அயவிருப்பாரை யுணர்த்திற்று. எல் - எனின் என்பதன் மருஷ. உள்ளம் - உள்ளிடம், அது அங்குள்ள மனத்தை யுணர்த்தலால் இடவாகுபெயர். உயிர் என்றது மக்களுமிரை அரம்போற் கிளை முதலியவற்றை யுணர்தற்குரிய ததுவே யாதலான். கிளை முதலியவற்ற் றிறுதியில் என்னும்மைகள் தொக்கன. (சுட)

நீரற நன்று நிழுனன்று தன்னில்லுட்
பாரற நன்றுபாத் துண்பானேற்—பேரற
நன்று தளிசாலை நாட்டற் பெரும்போக
மொன்றுமாஞ் சால வுடன்.

ப-ரா. நீர் அறம் - நீரறஞ் செய்தல், நன்று - நன்மையாம்; சிடல் நன்று - நிழுலறஞ்செய்தல் நன்மையாம்; தன் இல்லுள் - தன்

வீட்டில், பார் அறம் நன்று - பிறர் உறைய இடங்கொடுத்தலாகிய அறம் நன்மையாம்; பாத்து - பிறவுயிர்களுக்குப் பகிர்ந்து, உண்பர் னேல் - உண்பானுமின், பேர் அறம் - (அது) பெரிய அறமாம்; தளி சாலை-கோயிலோடு சாலைகளை, நாட்டல்-நிலைபெறுவித்தல், நன்று - நன்மையாம்; (இவ்வைந்தனையுஞ் செய்தவர்க்கு) பெரும்போகம் - பேரின்பம், உடன் - உடனே, சால - மிகுதியாக, ஒன்றும் - உண்டாகும், எ-று.

க-ரை. நீர் அறம், நிழலறம், பாரறம், பாத்துண்டலாகிய அறம், கோயிற்சாலைகளை நிலைபெறுவித்தலாகிய அறம், என்னும் இவ்வைந்தனையுஞ் செய்தார்க்கு உடனே பேரின்பம் வாய்க்கும் என்பதாம்.

வி-ரை. நீரறம் - தண்ணீர் வார்த்தலாகிய தருமம். நிழலறம் - சோலை முதலியவற்றுல் நிழலையுண்டாக்கி அதுவாயிலாக வருவோ ரது இளைப்பாற்றுதலாகிய தருமம். பாரறம் - தன் வீடு நாடி வருவோர்க்குத் தங்கியிருக்கு மிடங் கொடுத்தலாகிய தருமம். பாத்துண்டல் - உண்டற்குரிய எல்லாப் பொருள்களையும் பிறருக்குப் பகிர்ந்துண்டல். தளி-கோயில். சாலை - கோயிலைச்சார்ந்த சாலை. நாட்டல் - அழியாது நிலைபெறச் செய்தல். ஒன்றுமாம் என்பதில் ஆம் அங்கையிடைச்சொல். “மணியுமா மென்றும் பெருமை சிறுமை, அணியுமாங் தன்னை வியந்து” என்னுங் திருக்குறளில் ஆமிரண்டும் அங்கை நிலைகளாய் வந்தமை காண்க. சால - உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்; இது ஒன்றும் என்னும் வினைகொண்டது. ()

பிடிப்பிச்சைப் பின்னிறை யையங்கூழ் கூற்றே
டெடுத்திரந்த வுப்பித் துணையோ—டெடுத்து
சிறுபய மென்னர் சிதவலிப் பிவார்
பெறுபயன்பின் சாலப் பெரிது.

ப-ரை. பிடிப்பிச்சை - ஒரு பிடியளடங்கும் பிச்சை, பின்னி நை - விரலிறையு எடங்கும் பிச்சை, ஜயம் - உண்டோ இல்லையோ வென்றையப்படும் பிச்சை, கூழ் - கூழ்வார்த்தல், கூற்றோடு எடுத்தி ரந்த உப்பு - ஒருவன் சொல்லப்பட்ட ஒடைத்திரக்க வுப்பு, இத் துணையோடு அடுத்து-இத்துணையும் பொருந்தி, சிறுபயன் என்னுர்- சிறுபயனைத் தருவனவென்று நினையாதவராய், சிதவலிப்பு - மன வுறுதியோடு, ஈவார் - கொடுப்பவர், பின் - பின்பு, பெறுபயன் - அடையும் பயன், சால பெரிது - மிகப்பெரி து, எ-ஆ.

க-ரை. பிடிப்பிச்சை முதலியவை சிறியவை, இவைதரும் பய னும் சிறியனவென்று நினையாது கொடுப்பவர், பின்பு பெறும்பயன் மிகப்பெரிது என்பதாம்.

வி-ரை. பிச்சை - பிச்சைச்சோறு. விரலிறை - விரற்சக்திலடங்கும் பிச்சை. ஜயம் - சங்தேகம். கூழ் - மாச்சாதம். ஓடு - பிக்ஷாபாத்ரம். இத்துணை - இவ்வளவும். சித்தவலிப்பு - சிதவலிப்பெனத் தொகுத்தல் பெற்றது. சித்தம் - மனம். பிடிப்பிச்சை முதலியவை தரும் பயன் சிறிதென் றெண்ணுமல் மனவுறுதியோடு கொடுப்பவர் இக்கொடையால் பின்பு பெறும்பயன் மிகப் பெரிதென்ப திதறை கூறப்பட்டது. “இறப்பச் சிறிதென்னு தில்லென்னு தென்றும், அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின், ஜயம்புகூஞ் தவசி கடினஞ்சோல், பைய நிறைத்து விடும்” என்பது நாலடியார். (சுசு)

வெந்தீக்கான் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்ணுப் பந்தன் மகற்சார்ந்த தந்தையென்—றைந்தினு ளொன்றுபோ லுண்ணெனகிழ்ந் தீவிற் சிறிதெனினுங் குன்றுபோற் கூடும் பயன்.

ப-ரை. வெம் தி - வெப்பமாகிய நெருப்பை, கான் - கண்ட, வெண்ணெய் - வெண்ணெயும், மெழுகு - மெழுகும், நீர் சேர்மண் -

நீர் சேர்க்கதமன்னும், உப்பு-உப்பும், அந்தம்-அழகையுடைய, மகன் கார்ந்த - மகனைத்தழுவிய, தங்கை - தகப்பனும், என்ற ஜங்கினுள்- என்று சொல்லப்பட்ட ஜங்கினுள்ளே, ஒன்றுபோல் - ஒன்றுபோல, உள் நெகிழ்ச்சு - (இரவலரைக்கண்டு) மனமிரங்கி, ஈயின் - ஒருவன் கொடுப்பானையின், சிறிது எனினும்-(ஈயப்பட்டபொருள்) சிறிதாயினும், பயன் - (அதனாலுள்ளதாகும்) பயன், குன்றுபோல் கூடும்-மலைபோல மிகப் பெரிதாய் வந்துசேரும், எ-று.

க-ரை. நெருப்பைக்கண்ட வெண்ணெய் முதலியபொருள்களி ரொஞ்சிறப்போல மனமுருகி இரவலர்க்கு வேண்டும்பொருள் சிறி தாய் இயைந்தவளவிற் கொடுத்த வொருவனுக்கு அச்சிறுகொடையா இண்டாகும்பயன் மலைபோல மிகப்பெரிதா மென்பதாம்.

வி-ரை. நெருப்பைக்கண்ட வெண்ணெய் மெழுகு என்பவைபோலவும், நீர்சேர்க்கதமன் உப்பு என்பவைபோலவும், மகனைத்தழுவிய தங்கைபோலவும், இரவலரைக்கண்டு மனநெகிழ்ச்சு ஒரு வன் கொடுக்கும்பொருள் சிறிதாயினும் அக்கொடையால் அவனுக்குண்டாகும் பயன் மலைபோல மிகப்பெரிதா மென்பதித்தனுற் கூறப்பட்டது. வெண்ணெய் முதலியவற்றினிறுதியில் எண்ணும்மைகள் தொக்குகின்றன. இவ்வாறு மன் நெகிழ்ச்சியாத ஈகையாற் பயனில்லை. யென்பதும் இதனுற்போந்த பொருள். காண் வெண்ணெய் - வினைத்தொகை நிலைத்தொடர். நெருப்பைக் காண்டலும் விரைந்துருகுவன வெண்ணெய் மெழுகுகளாதலால் அவற்றை முற்கூறினார். (கடு)

குளங்கொட்டுக் கோடு பதித்து வழிசீத்
துளங்கொட்ட மூவய லாக்கி-வளங்கொட்டுப்
பாகு படுங்கிணற்றே டென்றிவ்வைம் பாற்படுத்தா
னேகுஞ் சுவர்க்கத் தினிது.

ப-ரை. குளம் தொட்டு - குளத்தைக் கல்லி, கோடு பதித்து - மரக்காவைநட்டு, வழிசீத்து-வழிசீத்துத் திருத்தி, உள்ளாம் தொட்டு-

(மேடாயின நிலங்களை) உள்ளே தோண்டி, உழுவயல் ஆக்கி-உழுவய வாகச்செய்து, வளம் தொட்டு-வளம்படத்தோண்டி, பாகுபடும் கிண ற்ரேடு - பாகுபடுத்தப்பட்ட கிணறுத்தலோடுகூடி, என்ற இவ் வைம்பால் படுத்தான் - என்ற இந்த ஐங்குபுக்கப்பையுஞ் செய்தவன், சுவர்க்கத்து - சுவர்க்க லோகத்தில், இனிது - இனிதாக, ஏகும் - செல்வான், ஏ-று.

க-ரை. குளம்வெட்டுதல் முதலிய அறங்களைக் கணியும் செய்த வன், சுவர்க்கலோகத்தை யடைவா னென்பதாம்.

வி-ரை. தொடுதல் - தோண்டுதல். கோடு-மரக்கிளை, அது கிணையாகுபெயராய் மரத்தை யுளர்த்தி, அது அவ்வாகுபெயராய் மரக்காலை யுளர்த்தினமையால் இது இருமடியாகுபெயர். சீத்தல்-திருக்திச்சுத்தப்படுத்தல். உள்ளம் - உள்ளிடம். பாகுபடுதல் - பகுக் கப்படுதல். செய்யவேண்டிய பகுப்புக்களைல்லான் செய்தல். இனிது ஏகும் என்றது, இடையூற்று னிலத்துப் பெரும்பாம்பாய் வீழ்ந்த நகுஷன்போலாது இடையூறின்றிச் செல்வான் என்றபடி. (கசு)

போர்த்து முரிந்திட்டும் பூசியு நீட்டியு

மோர்த்தொரு பான்மறைத் துண்பான்மே—யோர்த்த வறமாமேற் சொற்பொறுக்க வன்றேற் கவிக்கட் டுறவறம்பொய் யில்லறமே வாய்.

ப-ரை. போர்த்தும் - முழுமெய்யும் தோன்றுமற் போர்த்தும், உரிங்கிட்டும்-உடுத்தவுடையைக் களைக் குணக்கும் தும், பூசியும்-உடம்பு முழுதும் நிறூசியும், நீட்டியும்-சடையைக்கிட்டியும், ஓர்த்து ஒருபால்மறைத்து-ஆராய்க்கு உடம்பில் ஒரு பக்கத்தை மறைத்தும், உண்பான் - உண்டற்கு, மேய் ஓர்த்த - மேவி யாராய்க்கு கொண்டனவாகிய இவ்வேடங்களைக்கும், மேல் சொல் அறம் ஆம் - மேலோர் சொல்லிய துறவறமே; பொறுக்க- (துறவறமாயின் பிறர்சொல்லிய கடுஞ்சொற்களை) பொறுத்துக் கொள்க; அன்றேல் - பொருராயின், கவிக்கண் - இக்

கவிகாலத்தில், துறவறம் பொய் - துறவறம் பொய்யாம்; இல்லற மே வாய் - இல்லறமே மெய்யாம், எ-று.

க-ரை. முழுமெய்யுங் தோன்றுமற் போர்த்தல் முதலிய வேடங்களைந்தும் மேலோர்சொல்லிய துறவறத்துக் குரியனவே யாயினும், பிறர்சொல்லுங் கடுஞ்சொற்களைப் பொருராயின், அத்துறவறத்தாற் பயனில்லை, இல்லறமே பயனுடைத் தென்பதாம்.

வி-ரை. போர்த்தும் முதலிய வும்மைகள் என்னும்மைகளாத லால் மறைத்து என்பதனீற்றி லும் அவ்வும்மை சேர்க்கப்பட்டது. உண்பான் என்பதில் பான் எதிர்கால விளையெச்ச விகுதி. மேவி யென்பது மேய் என்றாயது. வாய்மை - மெய், இது வாய் என ஈறு தொகுத்தலாயிற்று. போர்த்தல் முதலிய வேடங்களாற் பயனில்லை, துறவறத்திற்குரிய பொறுமை யில்லையாயின் அத்துறவானது பொய் த்துறவேயென்ப திதனைற் போந்தபொருள். “உற்றநோய் நோன்ற லுயிரக்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு” என்பது திருக்குறள். (கங)

தான்பிறந்த விண்ணினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான்பிற ராற்கருதற் பாடினைந்து—தான்பிறராற் சாவ வெனவாழான் சான்றே ரூராற் பல்யாண்டும் வாழ்க வெனவாழ்த னன்று.

ப-ரை. தான் பிறந்த இல் ஸினைந்து - தான் பிறந்த குடியை ஸினைத்து, தன்னை கடைப்பிடித்து - தன்னை எல்லோழுக்கத்தில் வழுவாதபடி கடைப்பிடித்து, தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து - தான் பிறரால் மதிக்கப்படுதற்குரிய செய்கைகளையறிந்து, தான் பிறரால் சாவ என வாழான் - தான் பிறரால் செத்தொழிக வென்று சொல்லும்படி யொழுகாது, சான்றேரால் - பெரியோரால், பல்யாண்டும் - பல வருடத்தளவும், வாழ்க என - வாழ்கவென்று,

சொல்லும்படி, வாழ்தல் - ஒருவன் உயிர் வாழ்க்கிருத்தல், நன்று - நன்மையாம், எ - ஆ.

க-ரை. ஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையை சினைத்தல் முதலியவற்றை யிடையனும் உயிர்வாழ்தல் நன்மையா மென்பதாம்.

வி-ரை. இல் - குடி, இது இதன் பெருமையைக் குறித்தலால் முதலாகுபெயர். கடைப்பிடித்தல் - உறுதியாய்ப் பற்றுதல். வாழான் - முற்றெங்கம். சான்றேர்-கல்வியறி வொழுக்கங்களால் நிறைந்தவர், சால் என்பதிதன் பகுதி. ‘சான்றேரால் பல்யாண்டும் வாழ்க வென’ என்றது பெரியோர் ஒருவனது நல்லெலாழுக்கங் கண்டு மனமகிழ்க்கு இவன் இவ்வுலகத்தில் பல்யாண்டும் இனிது வாழ்க்கிருப்பானாலும் வென்று ஆசிக்குறும்வண்ணம் என்றபடி.

(சுஅ).

நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்
வடுத்தீர் பகல்வா யுறையே—வடுத்தீரா
வாகுமாந் நான்கொழித் தைத்தடக்கு வானுகின்
வேதும்பம் வேண்டான் விடும்.

ப-ரை. (ஒருவன்) செடுக்கல் - மயிரைச்சடையாக நீட்டிதலும், குறுக்கல் - மயிரைக் குறைத்தலும், துறைநீர் - கங்கை முதலாகிய நதித்துறைகளின் புண்ணிய தீர்த்தங்களில், நீரி ஆடல்-செழ்தாகப் போயாடுதலும், வடி தீர் பகல் - குற்றம் நீங்கின பகற்காலத்தில், வாயுறை - உண்ணுதலும் என்று சொல்லப்படுகிற, வடிதீரா ஆகும்- குற்றம் நீங்காதனவாகிய, அ - அந்த, நான்கும் ஒழுத்து - நான்கையு மொழித்து, ஜங்து அடக்குவானுயின் - ஜம்புலன்களையும் அடச்குவா னுயின், (அவன்) வே - மபாகத் தீயில் வேதற்குரிய, கும்பம் - சூடும்போன்ற வட்டம்பினை, வேண்டான் விடும் - விரும்பாதவனுகிவிட்டொழிலான், எ-ஆ.

க-ரை. ஒருவன் மயிரைச் சடையாக நீட்டுதல் முதலிய நான் கையும் ஒழுத்து, ஜம்புலன்களையும் அடக்குவானுயின் அவன் இந்தச் சரீரசம்பந்தத்தை யொழுத்துப் பிறவியற்றவனுவான் என்பதாம்.

வி-ரை. நெடுக்கல் - பிறவினே, நெடுக்கச்செய்தல் என்பது பொருள். குறக்கல் என்பதுமது, குறகச்செய்த வென்பது பொருள். துறை - நீர்த்துறை. வாயுறை - உணவு. ஜம்புலன்களாவன - சத்தபரிச ரூபரச கந்தங்கள். வே + மூதனிலைத் தொழிற்பெயர், வேதல் என்பது பொருள். குடம் உடைக்தொழிதல்போல அழிக்தொழிதலால் உடம்பைக் 'கும்பம்' என்றார். குபம் - உவமமொகுபெயர். வேண்டான் முற்றெறச்சம். வேகும்பம் வேண்டான்-விடும்பிறவி யில்லாதவனுவா னென்றபடி. "மழித்தலு நீட்டலும் வேண்டா வுகம், மழித்த தொழித்து விடின்" என்பது திருக்குறள். (சுக)

கொன்றுன் கொலையை யுடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற்—கொன்றதனை
யட்டா னிடவுண்டா னைவரினு மாகுமெனக்
கட்டெறிந்த பாவங் கருது.

ப-ரை. கொன்றுன் - ஓருயிரைக் கொன்றவன், கொலையை உடன்பட்டான் - கொலைக்கஞ்சாமல் உடன்பட்டவன், கோடாது - நானுமல், கொன்றதனை கொண்டான் - கொல்லப்பட்ட தோருயிரங்கின் நடுவில் பாகிய மாமிசத்தை விலைக்குக் கொண்டவன், கொழிக்குங்கால் - ஆராயுமிடத்து, கொன்றதனை அட்டான் - கொல்லப்பட்டதனுடைய மூனைச்சமைத்தவன், இட உண்டான் - சமைத்தலை யிடவுண்டவன் (என்று சொல்லப்படுகிற), ஜவரினும்-இந்த ஜவரிடத்தும், கட்டு ஏற்கந்த பாவம்-வரம்பழுத்தத்தனு ஹண்டாகிய பாவமானது, ஆகும் என-ஏக்கும் என்று, கருது-நீ கருதுவாயாக, எ-று,

க-ரை. ஒருயிரக்கொன்றவன், கொலைக்கு உடன்பட்டவன், கொன்றவுனை விலைக்குக் கொண்டவன், அதனைச் சமைத்தவன், சமைத்ததனையுண்டவன் என்னும் இவ்வைவரும் பாவிகளென்பதாம்.

வி-ரை. கொலை - தொழிற்பெயர், கொல்லுதல் என்பது பொருள். உடன்படல்-சம்மதித்தல். கோடல்-நாணல், அஞ்சல். கொழி த்தல் - ஆராய்தல். அடுதல் - சமைத்தல். கட்டெறிதல் - வரம்பு கடத்தல், மேலோர் கொலை செய்யலாகாதென விதித்த ஏற்பாட்டைக் கடத்தல். இதற்கு உதாரணம் : கொலைமறுத்தல், “கொன்றுன் கொலச்சொன்னேன் கூசவறுத்தான்டான்” என்னு முதற் குறிப்பினையுடைய செய்யுள். (எ ०)

சிறைக்கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பலநா ரூறைக்கிடந்தா ரொன்றிடையிட் உண்பார்—பிறைக்கிடந்து முற்றினத்து முன்னு தவர்க்கீந்தார் மன்னவராய்க் கற்றினத்தும் வாழ்வார் கலந்து.

ப-ரை. சிறை கிடந்தார் - சிறையின் கண் கிடந்தவரும், செத்தார்க்கு நோற்பார்-செத்தவர்க்கு நன்மைவேண்டி உண்ணாது நோற் பவரும், பலநாள் உறை கிடந்தார்-பலநாரும் தமது பினிக்கு மருக்தாக உண்ணாது கிடந்தவரும், ஒன்று இடையிட்டு உண்பார் - ஒரு நாளிடையிட் உண்பவரும், பிறை கிடந்து-பிறையா யிருங்கு, முற்றினத்தும் - அது சிரம்புமளவும், உண்ணாதவர்க்கு - உண்ணாதவரும் ஆகிய இவ்வைவருக்கும், ஈந்தார் - உணவு கொடுத்தவர்கள், மன்னவர் ஆய் - அரசாராய் பிறக்கு, அனைத்தும் கலந்து கற்று - எல்லா நூல்களையும் ஒருமிக்கக்கற்று, வாழ்வார் - நீவொழுவார்கள், எ - று.

க-ரை. சிறைகிடந்தார் முதவிய ஜவருக்கும் உணவு கொடுத்தவர்கள் கல்வியறிவுள்ள அரசாராய் நீவொழுவார்களென்பதாம்.

வி-ரை. சிறை - சிறைச்சாலை, காலற்சாலை. உண்ணுது நோற்றல் - உபவசித்தல். பலங்களுறை கிடங்தார் - பலங்களும் உண்ணுது கிடங்தவர் (லங்கணஞ்செய்தவர்). ஒருங்களிடையிட்டுண்பார் - இரண்டு நாளுக் கோர்தறம் உண்பவர். பிறைக்கிடங்து முற்றினைத்து முன்னார் - சாங்கிராயண விரதங்காப்பவர், இவர் தவசிகளைனப்பவெர். வாழ்வார் என்றது பிறவியற்று என்று மொருதன்மையராய் முத்தியலுகில் வாழ்ந்திருப்பார் என்றபடி. (ஏக)

ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
யேன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை—யான்ற
வழிக்தானோ யில்லைத்தல் பேரறமா வற்ற
மொழிந்தார் முதுநாலார் முன்பு.

ப-ரை. ஈன்று எடுத்தல் - தாய் தானீன்ற குழவியை யோம்பி வளர்த்தல், சூல் புறம்செய்தல்-தான்கொண்ட சூலை யழியாது புறப் படுத்தல், குழவியை - (வளர்ப்பவரில்லாத) குழவியை, என்று எடுத்தல்-என்ற வளர்த்தல், சூல் ஏற்ற கன்னியை-சூல்கொண்ட கன்னி யையும், ஆன்ற அழிந்தானோ - மிகவுமழிக்கவளையும், இல்லைவத்தல் - தன் வீட்டில் வைத்துப் பாதுகாத்தலும், (ஆகிய இவ்வைந்தும்) முதுநாலார்-பழைய நூலறிவுள்ள பெரியோர், முன்பு - முற்காலத்தில், பேர் அறம் ஆ-பெரிய அறமாக, அற்ற மொழிந்தார் - மிகவும் சொன்னார்கள், எ - று.

க-ரை. ஈன்றெடுத்தல் முதலிய ஜங்கும் பெரிய அறமாக முற்காலத்தில் நூலறிவையுடைய பெரியோர் சொன்னார்கள் என்பதாம்.

வி-ரை. ஈன்றெடுத்தல் என்றெடுத்தல் என்பவற்றில் எடுத்தல் வளர்ச்சிதல் என்னும் பொருட்டு. புறஞ்செய்தல்-வெளிப்படுத்தல், மகப்பெறுவித்தல் என்னுமாம். என்றெடுத்தல் - கண்டெடுத்த குழவியை வளர்த்தல், சூலேற்ற கன்னி - கருப்பங்கொண்ட சன்னி.

ஆன்றவழிக்தாள் - அழிந்த மனையாள் என்றலு மொன்று. முது
நூலார்-வேதாகமாதிகளாகிய பழைய நூல்களையாராய்ச்தறிந்தவர்,
என்று ஏற்ற என்பவற்றிற்குப் பகுதி எல். பேரதமாமோழிந்தார்
எனவிடையும். (எ2)

வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலிபழிந்தார் நாட்டறைபோய் நெங்தார்—மெலிவொழிய
விண்னவரா மென்னரா யீந்த வொருதுற்று
மன்னவராச் செய்ய மதித்து.

ப-ரை. வலி அழிந்தார் - வலியழிந்தவர், மூத்தார் - முதியர்,
வடக்கிருந்தார்-உழைத்துண்ணமாட்டாத சோம்பர், நோயால் நலிபு
அழிந்தார் - பிணியினால் நலிந்தழிந்தவர், நாட்டு அறைபோய் சைக்
தார் - தமது நாடுவிட்டுப்போய்த் தளர்ந்தவர், (என்று சொல்லப்படு
கிற இவ்வைவருடைய) மெலிவு ஒழிய - தளர்ச்சி நிங்கும்படி, இன்
னவர் ஆம் என்னர் ஆய் - இன்னராவரென்று ஆராயாமல், ஈந்த -
கொடுத்த, ஒரு துற்று - ஒரு கவளவுணவு, (கொடுத்தவரை அடுத்த
பிறவியில்) மதித்து - கணித்து, மன்னவர் ஆ செய்யும் - அரசராகச்
செய்யும், எ - று.

க-ரை. வலியழிந்தார் முதலிய வைவருக்கும் ஒருதுற்றணவு
கொடுத்தவர் அவ்வறப்பயனால் அரசராய்ப் பிறப்பார் என்பதாம்.

வி-ரை. வலி - சரீரபலம். மூத்தார்-வயது முதிர்க்கவர். வடக்கிருந்தார் - உழைத்துண்ணமாட்டாத அசக்தர். நலிபு - செய்து
என்னும் வாய்பாட்டு விளையெச்சம். அறைபோதல் - ஓடிப்போதல்.
இன்னவர் ஆம் என்னராய் - உற்றூர் அயலாரென்று ஆராயாமல்.
ஒருதுற்று - சிறிதுணவு எனினுமாம். ஒருதுற்றுக் கொடுத்தவர்க்கே
இங்னுணம் அரசராகப்பிறத்தல் பயனென்னின், விசேடமாக அன்னதா

னம் செய்பவர்க்குண்டாகிற பயன் இவ்வளவென்று மதித்துரைத்த
வியையாதென்றவாருயிற்று. (எட.)

கலங்காமை காத்தல் கருப்பஞ் சிதைந்தா
விலங்காமை பேரறத்தா ஸீற்றம்—விலங்காமைக்
கோடல் குழவி மருங்கு வெருட்டாமை
நாடி னறம் பெருமை நாட்டு.

ப-ரை. கருப்பம் - வயிற்றுட் கருவானது, கலங்காமை - அழியாமல், காத்தல்-காத்தலும், (கருப்பம்)சிதைந்தால்- கருப்பம் சிதைந்தால், இலங்காமை - (பிறர்க்கு) வெளிப்படாமல், பேர் அறத்தால் ஈற்றம் - மறையப்பெயர்த்து வாங்குதலும், குழவி-குழவியை, விலங்காமை கோடல்-இடைவிலங்காமற் செய்து கொள்ளுதலும், மருங்கு- (குழவியிறந்து நோய்கொண்டால் அதற்கு) மருங்கும், வெருட்டாமை - (அக்குழவியை) அச்சுறுத்தாமையும், (ஆகிய இவ்வைங்கினையும்) நாடின் - ஆராயின், பெருமை அறம் - பெரிய அறமென்று, நாட்டு - கிலைபெறுத்துவாயாக, எ - ரு.

க-ரை. கருப்பம் கலங்காமை காத்தல் முதலிய ஐங்கும் பேரற மாத நாட்டுவாயாக என்பதாம்.

வி-ரை. கலங்காமை இலங்காமை விலங்காமை என்பன எதிர் மறை வினையெச்சங்கள், இவற்றுள் ஆமை மூன்றும் வினையெச்ச விகுதிகள். வெருட்டாமை - ஏதிர்மறைத் தொழிற்பெயர். இலங்குதல் - பிறர்க்குப் புலப்படுதல், ஈற்றம் - ஈன்றல். விலங்காமை - விலகாமை. வெருட்டாமை யென்பதற்குப் பகுதி வெருட்டு, இது பிறவினைப்பகுதி; தன்வினைப்பகுதி வெருள். அறம் பெருமையென்பன முன்பின்னுக்காற்றிப் பொருள் கொள்ளப்பட்டன. (எசு)

குலாமை குலிற் படுந்துன்ப மீன்றடி
னேலாமை யேற்றுல் வளர்ப்பருமை—சால்பவை

வல்லாமை வாய்ப்பு வறிபவ ருண்ணுமை
கொல்லாமை நன்றூற் கொழித்து.

ப-ரை. சூலாமை (துன்பம்) - சூல்கொள்ளாமையால் வருக் துன்பமும், சூலின்படும் துன்பம் - சூலினுலுண்டாகுக் குன்பமும், ஈன்ற பின் எலாமை - சூழவியைப் பெற்றபின்பு அதனை யேற்றுக் கொள்ளாமை, ஏற்றால் வளர்ப்பு அருகமை - ஏற்றுக்கொண்டால் அதனை வளர்த்தலருமை, சால்பவை வல்லாமை - (வளர்த்தபிள்ளை) சால்புகுணங்களை மாட்டாமையும், (ஆகிய இவ்வைக்குளையும்,) வாய்ப்பு அறிபவர் - வாய்ப்பு உணர்வோர், கொழித்து-ஆராய்க்கு, கொல்லாமை - ஒருவிரைக் கொல்லாமையும், உண்ணுமை - (அதன் தசையை) உண்ணுமையும், நன்று-நன்மையாம், எ-று.

க-ரை. சூல்கொள்ளாமையால் வருக்குன்பமுதவியவைக்குளையும் நன்குணர்ந்த பெரியோர், ஒருவிரைக் கொல்லாமையும் அதன் தசையை யுண்ணுமையும் நன்றென்பதாக்.

வி-ரை. சூலாமை - சூல் என்னும் பெயரடியாகப்பிறந்த எதிர் மறைத் தொழிற்பெயர், சூல்ல்-கருக்கொள்ளல். வளர்ப்பு-தொழிற் பெயர். சால்பு - நிறைகுணம். வாய்ப்பவறிதல் - நன்குணர்தல். கொழித்தல் - ஆராய்தல். கொல்லாமை - கொலைசெய்யாமை. உண்ணுமை - ஊனுண்ணுமை. கொல்லாமை உண்ணுமை யென்பன எதிர் மறைத் தொழிற்பெயர்கள். ஆல் - அசை. (எது)

சிக்கர் சித்தர் சிதலைப்போல் வாடுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்காற்—கீருக்க
வருநோய்கள் முன்னெரிற் றீர்த்தாரே யின்ன
ளொருநோயு மின்றிவாழ் வார்.

ப-ரை. சிக்கர் - தலைநோயுடையாரையும், சித்தர் - பித்துடையாரையும், சிதலைப்போல் வாய் உடையார் - வாய்ப்புற்றுடையாரை

யும், துக்கர் - கயான் கொண்டாரையும், துருநாமர் - மூலநோய் கொண்டாரையும், தூக்குங்கால் - ஆராயுமிடத்து, தொக்க - சூடு வருத்துகின்ற, அரு நோய்கள் - தீர்த்தற்கரிய நோய்களை, முன்னாளில் - முற்காலத்தில், தீர்த்தாரே - தீர்த்தவரே, இங்ஙள் - இக்காலத்தில், ஒருநோயும் இன்றி வாழ்வார் - ஒருபிணியுமில்லாமல் சுகமாய் வாழ்க்கிருப்பவர், எ-று.

க-ரா. தலைநோயுடையார் முதலிய ஜவரையும் அவர்படுத் தன் பங்களினின்று முற்காலத்தில் ஒழித்தவரே இக்காலத்தில் ஒரு நோயுமில்லாமல் வாழ்க்கிருப்பவர் என்பதாம்.

வி-ரை. சிதல் - கறையான், அது இங்கு அது உறையும் புற ரைக் குறித்தது. துக்கம் - கயான் (கூஷயரோகம்). துருநாமம் - மூலவியாதி. நோய் - துன்பம். முன்னாள் இங்ஙள் என்றது முற் பிறப்பையும் இப்பிறப்பையும். (எசு)

பக்கம் படாமை யொருவர்க்குப் பாடேற்றல்
தக்கம் படாமை தவமல்லாத்—தக்கா
யிழியினர்க்கே யானும் பசித்தார்க்கைதெல்
கழிசினங் காத்தல் கடன்.

ப-ரா. ஒருவர்க்கு பக்கம் படாமை - எல்லாவுயிர்க்கும் ஒத்தலும், பாடு ஏற்றல் - படுங்துன்பமாற்றுதலும், தக்கம் படாமை - ஒரு பொருளினிடத்தும் பற்றுப்படாமையும் ஆகிய இம்மூன்றும், தவம் - தவத்தார்க்குரிய குணங்களாம்; தவம் அல்லா-தவஞ்செய்தலில்லாத, தக்கார்-தகுதியாகிய இல்லாழ்வார்க்கு, இழி இனர்க்கேயானுட்-இழி குலத்தார்க்கேயாயினும், பசித்தார்கண் ஈதல்-பசித்தவர்க்கு உணவு கொடுத்தலும், கழிசினம் காத்தல் - மிகுகோபத்தைத் தடுத்தலும், கடன் - குணங்களாம், எ - று.

க-ர. பக்ஷிபாத மில்லாமை முதலிய மூன்றும் துறவறத்தார்க்கும், பசித்தவர்க்குணவு கொடுத்தலும் மிகுகோவத்தைக்காத்தலும் இல்லறத்தார்க்கும் தகுதியாகிய குணங்களென்பதாம்.

வி-ரை. பக்கம்படாமை-ஒருபக்ஷித்திற் சாயாமை, இது நடவுநிலைமை யெனப்படும். தக்கம்படாமை-ஒரு பொருளினும் பற்றின்றி மிருத்தல். இழியினர் - இழிவாகிய இனத்தார். இனம் - குலம். ஆயி னும் எனற்பாலது ஆனும் எனத் தொகுத்தலாயிற்று. பசித்தார்கண் என்பதில் கண் என்னும் ஏழனுரூப நான்கனுரூபின் பொருளில் வங்கத்து. (என)

புண்பட்டார் போற்றுவா ரில்லாதார் போகுயிரார்
கண்கெட்டார் காலிரண்டு மில்லாதார்—கண்கண்பட்ட
டாழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து.

ப-ர. புண்பட்டார்கண் - போரின்கண்ணே புகுந்து புண்பட்டவரிடத்தும், போற்றுவார் இல்லாதார்கண் - பாதுகாக்கும் களைக் கணில்லாதவரிடத்தும், போகு உயிரார்கண் - உயிர்போகுங் தன்மை யை யுடையவரிடத்தும், கண்கெட்டார்கண் - குருடரிடத்தும், கால் இரண்டும் இல்லாதார்கண்-இரண்டு கால்களுமில்லாதவராகிய முடவரிடத்தும், கண்பட்டு - கண் ஞேடி, ஆழ்ந்து நெகிழ்ந்து-மனமிகுதியாய் கெழிழ்ந்து, அவர்க்கு - (புண்பட்டார் முதலிய) அவ்வைவருக்கும், ஈந்தார் - அவர் வேண்டுவனவாகிய உணவு முதலியவற்றைக் கொடுத்தவர், கடைபோக மகிழ்ந்து வாழ்ந்து கழிவார் - இடையூறு பட்டொழியாமல் கடைபோக மகிழ்ந்து வாழ்ந்து கழிவார், எ - று.

க-ர. புண்பட்டவர் முதலிய ஜவர்க்கும் மனமிரங்கி அவர் வேண்டுவன கொடுத்தாதரித்தவர், கெடுங்காலம் இடையூறின்றி மகிழ்ந்து வாழ்ந்து கழிவார் என்பதாம்.

வி-ரை. புண்பட்டார் - போர்முகத்திற் சென்ற காயம்பட்ட வர். போற்றுதல்-பாதுகாத்தல். களைகண்-ஆதரவு, புகல். கண்கெட்டார் - கட்பார்வை யழிந்தவர் எனினுமாம். வேண்டுவன - உணவு முதலியலை. இடையூறு - தடை, துன்பம். கடைபோகவாழ்தல் - முடிவுபோக வாழ்தல். கழிதல் - உடம்பைவிட்டு நீங்குதல். (எஅ)

பஞ்சப் பொழுது பாத்துண்பான் காவாதா
நஞ்சா துடைபடையுட் போந்தெறிவா— எனஞ்சாதே
யுண்பதுமு ணீவான் குழவி பலிகொடுப்பா
என்பதின் மேலும்வாழ் வான்.

ப-ரை. பஞ்சப்பொழுது - சிறுவிலைக்காலத் தில், பாத்து உண் பான் - பலர்க்கும் பகிர்ந்து பின்பு தானுண்பவன், காவாதான்-தன் ணிடத்துள்ள பொருளைக் காவாது பிறருக்கே யுதவுவோன், உடை படையுள்-உடைந்த தன் படையினுள்ளே, அஞ்சாது போந்து-அஞ்சாமற் புகுது, ஏறிவான் - (பகைவர் படையை) ஏறிந்து (தன்படையை உய்யக்கொள்பவன்), எஞ்சாதே - ஒருஉருவமாழியாமல், உண் பது - தானுண்பதை, முன் - முன்னே, ஈவான் - பிறர்க்குக் கொடுத்துப் பின்னுண்பவன், குழவி பலிகொடுப்பான் - பசித்த குழவிகளுக்குச் சோறனிப்பவன், (ஆகிய இவ்வைவரும்) எண்பதின் மேலும் - எண்பது வயசுக்கு மேலும், வாழ்வரன் - சுகமாக உயிர் வாழ்ந்திருப்பான், எ - று.

ஐ-ரை. பஞ்சக்காலத்தில் பலர்க்கும் பகிர்ந்து பின்பு தானுண் பவன் முதலிய ஜவரும் எண்பது வயதுக்குமேலும் சுகமாக உயிர் வாழ்ந்திருப்பார் என்பதாம்.

வி-ரை. பஞ்சம் - சிறுவிலைக்காலம். பகுத்து எனற்பாலது பாத்து எண் மருஉவாயிற்று. அஞ்சாது போந்து எனவியையும். பஞ்சப்பொழுது என்பதனீற்றில் ஏழஞ்சிருபு தொக்கது. குழவிபலி-நான்

காம் வேற்றுமைத் தொகைங்களைத்தொடர். பலி - சோறு. வாழ்வான் என்ற குறிப்பால் என்பது வயதைக் குறித்தது. வேண்டப்பவென் வாகிய இசையெச்சங்கள் வருவித் துரைக்கப்பட்டன. பாத்துண்டல் எல்லாக்காலத்தும் பேரறமேயாயினும் சிறுவிலைக் காலத்தில் அது செய்தல் மிகக்கிறந்து காட்டுமென்பது தோன்ற ‘பஞ்சப்பொழுது பாத்துண்பான்’ என்றும், அச்சிறப்பு நோக்கியே அதனை முன் வெடுத்தும் கூறினார். (ஏக.)

வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற் ரேறூர்
புரையில்லார் நள்ளார்போர் வேந்தன்—வரைபோற்
கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புவி கொட்கும் வழி.

ப-ரை. வரைவு இல்லா-விவாகமில்லாத, பெண் - (பொதுப்) பெண்டிரை, வையார் - (தமக்கு மனைவியராகத் தமது வீட்டில்) வைத் துக்கொள்ளார்; மன்-நிலைபெற்ற, கை-நைதலையுடைய, புற்று-புற்றின்மேல், ஏறூர் - ஏற்மாட்டார்; புரை இல்லார்-தமக்கொப்பில் லாதாரை, நள்ளார் - நட்புக்கொள்ளார்; போர் வேந்தன் - போர்த் தொழிலில் வல்ல அரசனாது, வரைபோல் - (உருவத்தால்) மலைபோன்ற, கடுங்களிறு - கடுங்களிறு, விட்டுழி - விடுபட்டவிடத்து, செல்லார் - அதனெதிரே போகார்; கொடும்புவி-கொடிய புலிகள், கொட்கும் - சுழலாகின்ற, வழி - காட்டுவழியில், வழங்கார்-நடவார் (அறிவுடையார்), எ - று.

க-ரை. அறிவுடையார் பொதுப்பெண்டிர் விழைவு முதலியவற்றைச் செய்யார் என்பதாம்.

வி-ரை. வரைவு-வரைதல், தொழிற்பெயர்; இது மனாஞ் செய்தல் என்னும் பொருளாது. வரைவில்லாப்பெண் என்றதனால் பொதுப் பெண் என்பது விளங்கிற்று. இவர் ஒருவரையே மனம்புரிந்துகொ

என்னாது பலர்க்கும் போகமாதரா யிருத்தலால் இவர்க்குப் பொதுப் பெண்டிர் என்னு மிப்பெயர் வழங்கலாயிற்று. மன நை என்பதற்கு மிகுதியாக கைந்த எனினுமாம். மிகுதியாக கைதலாவது பழைய தாய்த் தலைமழுங்கி யிருத்தல். புரை - ஒப்பு. இல்லார் - இல்லாரை யெனப் பொருள்படலால் இரண்டனுருபு தொக்கது. வரைபோல் என்ற வுவமையால் உருவப்பெருமையும் கருநிற முதலியனவுங் கொள்க. கடுமை - கொலைத்தொழில் வன்மை. விட்டவழி விட்டுழி யெனத் தொகுத்தல் பெற்றது. கொட்கல் - சுழலல். கொடும்புவி கொட்கும் என்னும் அடையால் வழி காட்டுவழி யென்பது பெறப் பட்டது. வையார் முதலியவற்றிற்கு விணமுதலாகிய அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது.

(அ)

தக்கார் வழிகெடா தாகுஞ் தகாதவ
ருக்க வழியரா யொல்குவர்—தக்க
வினத்தினு னகும் பழியும் புகழு
மனத்தினு னகு மதி.

ப-ரா. தக்கார் - தகுதியுடையாரது, வழி - சந்ததி, கெடாது ஆகும் - என்றாங் தளராது விருத்தி யடைவதாகும்; தகாதவர் - தகுதியற்றவர், உக்க வழியராய் - அழிக்க வழியை யுடையவராய், ஒல்குவர் - தளர்வார்; பழியும் புகழும் - (ஒருவனுக் குளவாகும்) பழியும் புகழும், தக்க இனத்தினான் ஆகும் - அவன்சேர்க்கத இனத்தினை ஊவாகும்; மதி - அறிவானது, மனத்தினான் ஆகும் - (ஒருவனது) மனத்தினளவே யுண்டாகும், எ-று.

க-ரா. தகுதியுடையார் சந்ததி யென்றாங் குன்றாது எழில் பெற்று விளங்குப்; தகுதி யில்லாதார் சந்ததி குன்றிக் குறையும்; ஒருவனுக்குப் பழியும் புகழும் அவன் சேர்க்கத இனத்தினை ஊவாகும்; அறிவானது அவனது மனத்தினளவே யுண்டாகும் என்பதாம்.

வி-ரை. தக்கார் - தகுதியடையார் (நடவடிகைமை யடையவர்). தகாதவர் அஃதில்லாதவர். இவ்விருவர்க்கும் எச்ச முண்மையும் இன்மையும் குறிகளாதலால், ‘தக்கார் வழிகெடா தாகுக் தகாதவர், உக்க வழியரா யொல்குவர்’ என்றார். “தக்கார் தகவில் ரெங்ப தவரவர், எச்சத்தாற் சாணப் படும்” என்பது திருக்குறள். எல்லார்க்கும் அறிவு அவரவர் மனத்துள்தாயினும் அது அவரவர் சேர்க்க இனத்தளவாகவே விளங்கும் என்பது தோன்றும்வண்ணம், ‘தக்க வினத்தினு ஞகும் பழியும் புகழும்’ என்றார். “மனத்தானு மாந்தர்க் குணர்ச்சி யினத்தானும், இன்னு நெனப்படுஞ் சொல்” என்பது திருக்குறள். தக்க வினத்தினு ஞகும் பழியும் புகழும் என்றாயினும் தீயினத்தாற் பழியும் நல்வினத்தாற் புகழும் உளவாமெனக்கொன்க.

கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சா
னிகழ்ந்தவை யின்புரு னில்லார்—மொழிந்தவை
மென்மொழியா லுண்வைகிழ்க் தீவானேனல் விண்ணேரா
வின்மொழியா லேத்தப் படும்.

ப-ரை. (ஒருவன்) கழிந்தவை - இறந்த பொருட்கு, தான் இரங்கான்-தானிரங்காதவனும், கைவாரா-தனக்குக் கைவாராதவற்றை, நச்சான் - விரும்பி வருத்தாதவனும், இழுந்தவை - பெரியோரா விகழப்பட்டவற்றை, இன்புருன் - விரும்பாதவனும், இல்லார் - பொருளில்லாதவர், மொழிந்தவை - இரங்கு வேண்டிக்கொண்டவற்றை, மென்மொழியால் - இன்சொல்லோடு, உள் மகிழ்ச்சு - மனமகிழ்ச்சு, ஈவான் - கொடுப்பவனும், ஏல் - ஆயின், (ஆவன்) விண்ணேரால் - தேவர்களால், இன்மொழியால் - இன்சொற்களால், ஏத்தப்படும் - துதிக்கப்படுவான், எ-று.

க-ரை. ஒருவன் இரவலர் விரும்பின பொருள்களை இன்சொல்லோடு வழங்குதல் மூதலிய நற்செயல்களை யடையன்னின், அவன்

தேவர்களால் இன்சொற்களைக்கொண்டு துதிக்கப்படுவான் என்பதாம்.

வி-ரை. கழிக்தலை - நிகழ்தலை, இரங்கல் - அது தபித்தல். கைவாரா - கைகூடாதலை, நச்சல் - விரும்பல், இது நத்தல் எனவும் வழக்கும். இகழ்தலை - பழிக்கப்பட்டலை, அவை தீக்செயல்கள். இன்புறல் - விரும்பல், இல்லார் - ஒரு பொருளுமில்லாதவறியர். மொழிக்தலை - கேட்டலை. மென்றொழி - பணிமொழி. ஏல் எனின் என்பதன் மருஉ. விண்ணேர் - சுவர்க்க லோகத்தையிடமாகவுடையர், இது இடத்தான் வந்தபெயர். (அ-)

காடுபோற் கட்கினிய வில்லம் பிறர்பொரு
னோடுபோற் றூரம் பிறக்ததா—யூடுபோய்க்
கோத்தின்னு சொல்லானுய்க் கொல்லானேற் பல்லவ
ரோத்தினு லென்ன குறை.

ப-ரை. (ஒருவன்) கட்கு இனிய - கண்ணுக்கினிய, இல்லம் - பிறருடைய இல்லத்தை, காடுபோல் - காடுபோலக்கொண்டு விரும்பாமல், பிறர் பொருள் - பிறர்பொருளை, ஓடுபோல் - ஓடுபோலக்கொண்டு விரும்பாமல், தாரம் - பிறன் மனையாளை, பிறந்த தாய் - தான் பிறத்தற் கிடமாயிருந்த தாயாக்கொண்டு விரும்பாது, ஊடுபோய் - பிறரிடத்தே சென்று, கோத்து - தொடுத்து, இன்னு சொல்லானுய்பழிமொழிகளைச் சொல்லாதவனுய். கொல்லானேல் - ஒருயிரையுங் கொல்லாதவனுயின், (அவனுக்கு) பல்லவர் - பெரியார் பலரும் கூறிய, ஒத்தினால் - நூல்களால், என்ன குறை - என்ன குறையுண்டு, எ-று.

க-ரை. ஒருவன் பிறரது அழகிய இல்லத்தைக் காடுபோலவும், பிறர்பொருளை ஓடுபோலவும், பிறன் மனையாளைத் தன்தாயாகவும் கருதி விரும்பாமல், பிறரைப் பழித்துவரயாமல், ஒருங்கிரையுங் கொ

ல்லா திருப்பானுயின், அவனுக்குப் பெரியோர் சொல்லிய நூல்களால் என்ன குறையுண்டு என்பதாம்.

வி.ரை. காடுபோல் என்றதனுடே கருதலும் விரும்பாமையும் பெறப்பட்டன. பிறர்பொருள் ஓடுபோல் என்றதற்கும், தாரம் பிறந்ததாய் என்பதற்கும் இவ்வாறே யிரைத்துக்கொள்க. பிறர் என்பது இல்லத்திற்கும் தாரத்திற்கும் கூட்டி யிரைக்கப்பட்டது. கோத்தல்கந்திர்தல் (கோவை செய்தல்). பல பெரியோர்சொன்ன நூல்களிற் பொதிக்கிருப்பது வேதசாரமேயாதலால் அவற்றை ‘ஓத்து’ என்றார். ஓத்து - வேதம். என்னகுறை யென்றது அக்தூல்களால் அவனைக் குறைக்கறக் கிடந்த தொன்றுமில்லை யென்றபடி. (ஆர.)

தோற்கன்று காட்டிக் கறவார் கறங்தபால்
பாற்பட்டா ருண்ணூர் பழிபாவம்-பாற்பட்டா
ரேற்றவா தின்புற்று வாழ்வன வீடழியக்
கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து.

ப-ரை. பாற்பட்டார் - நன்னெறியின்பாற்பட்டவர், தோல் கன்று காட்டி - தோலாற்செய்த கன்றினைக்காட்டி, கறவார் - பசுவைக் கறவார்; பாற்பட்டார் - நன்னெறிப்பட்டவர், கறங்தபால் - அவ்வாறு கறங்தபர்களே, உண்ணூர் - பருகார்; பழி பாவம் - பழியையும் பாவத்தையும், பாற்பட்டு - தம்மே லேற்றுக்கொண்டு, அவாவாது-விரும்பாமல், இன்புற்று - தம் கிளைகளோடு இன்புற்று, வாழ்வன-வாழ்வனவாகிய உயிர்களை, ஈடு அழிய-அவற்றின்) பெருமை குன்ற, கொணர்ந்து-கொண்டுவந்து, கூற்று உவப்ப செய்யார்-கூற்று வன் விரும்பக் கொலைசெய்யார், எ - று.

க-ரை. நன்னெறிப்பட்டவர் தோற்கன்று காட்டி.ப் பசுவின் பாலைக் கறத்தல் முதலிய தீச்செயல்களைச் செய்யார் என்பதாம்.

வி-ர. தோற்கன்ற காட்டலாவது இறக்குப்போன கண்ணின் தோலையுரித்து அதனுள்ளே வைக்கோலைப் பொதிக்கு அதனை உயிர்க்கன்றுபோல் அதன் தாப்பு பசுவுக்குக் காட்டுதல். பாற்பட்டார் என்பது கறவார் என்பதனேடுங்கூட்டி யுரைக்கப்பட்டது. பழிபாவும் - உம்மைத்தொகை. அவாவாது என்றாலது அவாது எனத் தொகுத்தலாயிற்று. இன்புற்று வாழ்தல் - மனமகிழ்க்கு வாழ்தல். செய்தல் - கொலைசெய்தல், இது கூற்றுவுப்ப என மேல்வருதலாற் பெறப்பட்டது. (அ)

நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்

பகையொடு பாட்டுரையென் கைக்குந்—தொகையொடு மூத்தோ ரிருந்துழி வேண்டார் முதுநாலுள் யாத்தா ரநிந்தவ ராப்பது.

ப-ர, நகையொடு-சிரிப்புடன், மந்திரம் - செவிச்சொல்லும், நட்டார்க்கு - தம் உற்றார்பொருட்டு, வாரம் - பக்ஷபாதம் பேசுதலும், பகையொடு - பலரோடு பகை கொள்ளுதலுடனே, பாட்டுரை - பாட்டுக்குப் பொருள் சொல்லுதலும், என்ற - என்று சொல்லப்பட்ட, ஜித்தும் - இவ்வைக்குதும், தொகைபொடு - கூட்டத்தோடு, மூத்தோர் - பெரியோர், இருந்துழி - இருக்குமிடத்தில், வேண்டார் - செய்யவிரும்பார் அறிவுடையோர்; (இந்த நீதியை) ஆய்க்கு அறிந்தவர் - ஆராம்நதறிந்தவர், முது நாலுள் - பழைய நூல்களில், யாத்தார் - கட்டுரைத்து வைத்தார், எ-று.

க-ங ர. பெரியோர் கூடியிருக்கு மிடத்தில், நகைமுதலிய ஜித்தனையும் அறிவுடையோர் செய்யா ரென்பதாம்.

வி-ர. நகை - தொழிற்பெயர், பகுதி கு, விகுதி ஜி. மந்திரம் - இரகசியம், அது இங்குச் செவிச்சொல்லின் மேலதாயிற்று. வாரம் - அன்பு, அது இங்குப் பக்ஷபாதத்தைக் குறித்தது. பகை -

பிளவுபடல் (வேறுபடல்); இதற்குப் பகுதி-பகு, ஐ-தொழிற்பெயர் விகுதி; இதனை விரோதமென்பர் வடநாலார். உரை- உரைகூறுதல். என்றஜக்தும் என்றைந்தும் எனத் தொகுத்தல் பெற்றது. தொகை தொகுதல், இதுவும் தொழிற்பெயர் பகுதி - தொகு, விகுதி-ஐ. முத்தோர்-வயதானும் அறிவானு முதிர்க்குதவர். இருங்குழி இருங்குழி யென்பதன் ரெருகுத்தல் விகாரம்; உழி - இடம். யாத்தல் - பொதிக்குவைத்தல்; “செவிச் சொல்லுஞ் சேர்ந்தக்கையு மலித்தொ முகல், ஆன்ற பெரியா ரகத்து” என்னும் திருக்குறளை யிதற்குதாரனை மாகக் கொள்ளலாம். (அடு)

வைதா வெருவ னினிதீய வாழ்த்திய
தெய்தா வுரையை யறிவானே—வெய்த
வறிவறி யாவாண் டெனவுரைப்பார் வரயுட்
ட்ரிவெறியார் தக்காரே தாம். (அசு)

..... (அன)

..... (அம)

..... (அசு)

..... (கு)

..... (கக)

கெடியமண் கண்றராஅ யத்தன்
தெவ்வாங் தணி-ப்பா னிவையென்னும் பெற்றுள்ளத்
தெய்வமாத் தேறுமாற் தேர்ந்து. (கக)

சத்தமெய்ஞு ஞானங் தருக்கஞ் சமயமே
வித்தகர் கண்டவீ உள்ளிட்டாங்—கத்தகத்
தந்தவிவ் வைந்து மறிவான் றலையாய
சிந்திப்பிற் சிட்டன் சிறந்து.

ப-ரை. சத்தம்-வழிக்கு நூலும், மெய்ஞானம்-சொன்னுடி புராலு
ம், தருக்கம் - தருக்கநூலும், சமயம் - சமயநூலும், வித்தகர் - அறி
வின்மிக்கோர், கண்ட - செய்த, வீடு - வீட்டுநூலும், உள்ளிட்டு -
உட்பட, அத்தக இவ்வைந்தும்-அத்தகைமையாகியிலுவ்வைந்தனையும்,
அந்தம் அறிவான் - அழகாயறிபவன், சிந்திப்பின் - ஆலோசிக்கு
மிடத்தில், சிறந்து - சிறப்படைந்து, தலை ஆய சிட்டன் - தலைமை
யாய சிட்டனுவான், எ-ற.

க-ரை. சத்தநால் முதலிய ஜக்துமறித்தவன் தலைமைபெற்ற
சிட்டனென்று சொல்லப்பவொன் என்பதாம்.

வி-ரை. ஆங்கு-அசை. சிட்டன்-மேலானவன். தலை-தலைமை
(முதன்மை). சிறத்தல் - மேம்படுதல். தருக்கம் - நியாயசாத்திரம்.
சமயநூல்-உட்சமயம் புறச்சமயங்களைப் பிரதிபாதிக்குடி நூல்கள்.

கண் ஞுங்காற் கண் ஞுங் கணிதமே யாழினே
டெண் ஞுங்காற் சாந்தே யிலைநறுக்கிட்ட—டெண் ஞுத
விட்டவிவ் வைந்து மறிவா னிடையாய
சிட்டனென் ரெண்ணைப் படும்.

ப-ரை. கண் ஞுங்கால் - நினைக்குமிடத்து, கண் ஞும்-நினைத்
தற்குரிய, கணிதம் - கணிதமூம், யாழினேடு-யாழிஞுடன், எண் ஞு
ங்கால் - ஆலோசிக்குமிடத்து, சாந்த-சந்தநமரைத்தல், இலை நறுக்
கிட்டு - இலைகின்னி, எண் ஞுதல் - எண்ணல், இட்ட-எற்படுத்தப்
பட்ட, இவ்வைந்தும் + இந்த ஜக்துதொழில்களையும், அறிவான் -

அறிக்கு செய்யவல்லவன், இடை ஆய சிட்டன் என்று-இடையாகிய சிட்டன் என்று, எண்ணப்படும் - எண்ணப்படுவான், எ-று.

கு-ரை. கணிதநூல் முதலிய ஜங்தனையும் கற்றுவல்லவன் இடையாகிய சிட்டனென்று சொல்லப்படுவான் என்பதாம்.

வி-ரை. கண்ணுங்கால் எண்ணுங்கால் எண்ணும் வினையெச்சங்கள் எண்ணப்படும் எண்ணும் வினைகொண்டு முடிக்கன. இதில் கணிதம், யாழ்வாசித்தல், சந்தகமரைத்தல், இலைநறக்கல், அவற்றை பெண்ணுநாதல் என்றெங்குதொழில்களைக்கியிருக்கின்றன. கறுக்கு-முதனிலைத் தொழிற்பெயர். இட்ட எண்ணும் பெயரெச்சம் ஜங்கு எண்ணும் எண்ணுப்பெயர்கொண்டு முடிக்கத்து. அறிவான்-வினையாலையும்பெயர். கண்ணல்-நினைத்தல். (கச)

நாணில ஞய்நன்கு நள்ளாதா ஞய்ப்பெரியார்ப்
பேணில ஞய்ப்பிறர் சேவகனை—யேணில்
பொருங்திய பூண்மூலையார் சேரிகைத் தில்லான்
பருத்தி பகர்வழி நாய்.

ப-ரை. நாண் இலன் - நாணமில்லாதவன், நாய்-நாயோடொப் பான்; நன்கு நள்ளாதான் - நன்மையாகப் பிறரெஶடு நட்புக்கொள்ளாதவன், நாய்-நாயோடொப்பான்; பெரியார் பேணிலன் - பெரியாரைப் பேணுதவன், நாய்-நாயோடொப்பான்; பிறர் சேவகன்-பிறரிடத்துக் கேவகஞ்செய் துயிர்வாழ்வோன், நாய் - நாயோடொப்பான்; ஏன் இல் - பெருமையில்லாத, பூண் பொருங்திய- ஆபரணங்களையடைய, மூலையார்-தனங்களையடையவராகிய பொதுப்பெண்டிர் வாழ்கின்ற, சேரி - சேரியின்கண், கைத்து இல்லான்-கைப்பொருளின்றி அவர்மீதுள்ள ஆசையாற்கென்று திஸிவோன், பருத்தி பகர்வழி-பருத்தி விற்குமிடத்திற் போய்சிற்கின்ற; நாய் - நாயோடொப்பான், எ-று.

க-ரை. நாண்மில்லாதவன் முதலிய ஜவரும் நாயைசிகர்ப் பார் என்பதாம்.

வி-ரை. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற மக்கள் அப்பேற் மக்குரிய நான்னடைமை முதலிய பெருங்குண்மில்லழி அவர் மிகவும் இழிபிறப்பினரென் ரெண்ணப்பெலவராதவின் அவரை ‘நாய்’ என் ரிபித்துக் கூறினார். இழிவிற் கெல்லையாய்ச் சிறங்குதிற்பது நாயென் ஹல் வெளிப்படை. நாணீலன் முதலியோரை ஒருவர்க்காருவர் இழிவிற் சிறங்தோராக வயத்துணர்க்கு சொள்க. குலப்பெண்டிருள் பூணின்மூலையார். குப்பினு மிருக்கலாம்; பொதுப்பெண்டிர் ஆவ்வாறு மிருக்கலாகா தென்றற்கு, ‘பொருங்திய பூண்மூலையார்’ என்றார். இவர் பூண் மூலையாராயிருத்தல் ஆடவரை மயக்குதற்கென்க. சேரி-தெரு. ஏன் - மனாநிலை யெனினுமாம். (கடு)

நாணைளிது பெண்மை நகையெளிது நட்டானே
லேணைளிது சேவக னேற்பெரியார்ப்—பேணைளிது
கொம்பு மறைக்கு மிடையாயனியன்மீ
தம்பு பறத்த லரிது.

ப-ரை. கொம்பு-வஞ்சிக்-கொம்பை, மறைக்கும்-மறைக்கின்ற,
இடையாய்-இடையையடையவேளே, பெண்மை - (ஒருத்தி) பெண்
மைக்குண் முடையளாயின், (அவனுக்கு)நாண் எளி து-நாணமெளிதா
கும்; நட்டானேல்-ஒருவனேுடொருவன் நட்டானுயின், (அவனுக்கு)
நகை எளி து-மகிழ்ச்சுது நகுதவெளிதாகும்; சேவகனேல் - ஒருவன்
சேவகனுயின், (அவனுக்கு) ஏன் எளி து-வவிசெலுத்த வெளிதாகும்;
பெரியார்-குணத்தாற் பெரியாயின், (அவர்க்கு) பேண் எளிது-பிற
யைப் பேனுத வெளிதாகும்; அளியன்மீது-(யாவரிடத்தும்) அருளு
டையான்மேல், அம்பு பறத்தல் - பிறரெய்யும் அம்பு வியரங்து செல்
லுதல், அரிது - அரிதாகும், எ-று.

க-ரை. பெண்குண்முடையாள் முதலாயினாகிய நால்வரிடத் தில் நான் முதலியவை யுளவாத வெளிதாகும்; யாவரிடத்தும் அருஞ்சுடையான்மேல், பிறரெய்யும் அம்பு விரைங்கு செல்லுதல் அரிதாகு மென்பதாம்.

வி-ரை. கொம்புமறைக்கு மிடையாய் என்றது மச டீட்டுன் னிலை (விளி). கொம்பு - பூங்கொம்பு எனினுடமையும். நான் - ஓனு கைமை. பெண்மை - பெண்மைக்குரிய குணங்கள்; அவை: நான் ப, மடம், அச்சம், பயிர்ப்பு என்பனவாம். நட்டல்-நட்புக்கோடல் (கிணே கித்தல்). நான் பேண் - முதனிலைத் தொழிற் பெயர்கள். சேவகன்-வீரன். ஏண் - வலி. அளி - யாவர்மீதும் ஒரு தன்மைத்தாய் அருஞ்சுடைமை; இதுவாயிலாக அன்னதானம் முதலியவை சிகழுமாத வான் ஈகையாளனை ‘அளியன்’ என்றார். பறத்தல்-விரைங்கு சேறல்.

இன்சொலா னகுங் கிளைமை யியல்பில்லா
வன்சொல்லி னகும் பகைமைமன்—மென்சொல்லி
நேய்வில்லா வாரருளா மவ்வரு ணன் மனத்தான்
வீவில்லா வீடாய் விடும்.

ப-ரை. இன்சொலான் - (ஒருவன் சொல்லும்) இன்சொல்லி னால், கிளைமை - உறவாங்தன்மை, ஆகும் - உளதாகும்; இயல்பு இல்லா - நற்குணமில்லாத, வன்சொல்லின் - வன்சொல்லினால், பகைமை - பகைகள், ஆகும்-உளவாகும்; மன-மிகுதியாகிய, மென்சொல்லின்-மென்சொல்லினால், ஓய்வு இல்லா-தளர்வில்லாத, ஆர் அருள் - அரிய அருளானது, ஆம் - உண்டாகும்; அ அருள்-அந்த அருளினாகிய, கல் மனத்தால்-(ஒருவனது)உல்லமனத்தினால், வீவு இல்லா-அழிவில்லாத, வீடு ஆய்விடும் - வீடு உண்டாய்விடும், ஏ - ஶு.

க-ரை. இன்சொல் முதலியவற்றுல் உறவு முதலியவை யுளவா மென்பதாம்.

வி-ரை. இன்சொல்-உறவாகிய உறுதியைத் தருஞ்சொல். வன் சொல் - பகையாகிய அழிவைத் தருஞ்சொல். இயல்பு-குணம்; அது இங்கு நற்குணத் துக்காயிற்று. கிளைமை பகைமை யென்பன அவற் றையுடையார் மேலனவாதலால் பண்பாகுபெயர்கள். மன் - அசை நிலை யெனினுமாம். அருள்பெற வரும்பேருதலால் அதனை ‘ஆராள்’ என்றார். வீவு - அழிவு; இது தொழிபெயர். வீடு-முத்தி. ஆய்விடம் என்பதில் விடும் துணிவுப்பொருண்மை விகுதி. (கங)

தக்க தீளையான் றவஞ்செல்வ னோண்மறுத்த
றக்கது கற்புடை யாள்வணப்புத்—தக்க
தழுற்றண்ணென் ரேளா ளறிவில ளாயி
னிழுற்கண் முயிறுப் விடும்.

ப-ரை. இளையான் - இளையவன், தவம் - (துறந்து) தவஞ்செய் தல், தக்கது - தகுதியுடைத்து; செல்வன் - செல்வமுடையோன், ஊண் மறுத்தல் - உணவு வெறுத்து விரதங்காத்தல், தக்கது-தகுதி யுடைத்து; கற்பு உடையாள் - கற்புடையவளது, வனப்பு - அழகா னது, தக்கது-தகுதியுடைத்து; அழல்-கெருப்பு, தண் என்-தண்ணி தென்ற சொல்லுதற்குரிய, தோளாள் - தோளக்ளையுடையவளாகிய ஒருவன் மனைவியானவள், அறிவு இலள் ஆயின்-அறிவற்றவளாயின், நிழல்கண் - நிழவினிடத்து, முயிறு ஆய்விடும்-முயிற்றேடாக்கும், எ - று.

க-ரை. இளையான் முதலியோர் தவஞ்செய்தல் முதலியவை தகுதியுடையன்; ஒருவன் மனையாள் அறிவின்றி யொழுகுவளாயின். அவ்வொழுக்கம் நிழவில் முயிறிறுக்தாற்போலும் என்பதாம்.

வி-ரை. இளையான்-இளைமைப்பருவமுடையவன். “உற்றநோய் கோன்றல்” முதலிய தொழில்கள் முதலைப்பருவத்தில் செவ்வனே

நடத்த வியலாதாதலால், 'தக்கதினொயான்றவம்' என்றார். ஊண்மறுத்தல் என்றஞால் உபவாசாதிகளென்பது பெறப்பட்டது. 'கற்புடையாள் வனப்புத் தக்கது' என்றமையால், கற்பிலாள் வனப்புத் தகுதியற்றது என்பது தானே வெளியாயிற்று. 'அழற்றன்னெண்ணாரோள்' என்றது தோளின்தண்மை மிகுதியைக் குறித்தது. அறி விலள்-அறிவின்றி யொழுகுதலையுடையாள். நிழல்-மரங்கிழல். முயிறு-ஒர்வகை யெறும்பு.

(கா)

பொய்யாற் சுவர்க்கம்வா யானிரயம் பொருள்செய்யா
மையார் மடங்கையால் வாழ்வினிது— மெய்யன்றுன்
மைத்தக நீண்ட மலர்க்கண்ணுய் தீதன்று
லெத்தவ மாரும் படல்.

ப-ரை. பொய்யால்-பொய்க்கெறி யொழுக்கத்தால், சுவர்க்கம் - சுவர்க்கமுளதாம், வாயால் நிரயம் - மெய்க்கெறி யொழுக்கத்தால் நிரயமுளதாம், பொருள்செய் ஆம் - பொருள்தேடுதல் இனிதாகும், கை ஆர் - குற்றம் பொருக்கிய, மடங்கையால் - மனையாளோடு கூடி, வாழ்வு - இல்லின்கண் வாழ்தல், இனிது - இனிதாம், (என்று சிலர் சொல்லுதல்) மெய் அன்று ஆல்-மெய்யன்றுதலால், கை தக நீண்ட-மையெழுத்த தகுதியாக நீண்ட, மலர் - குவலோமலர்போன்ற, கண் ணுய் - கண்ணையுடையாளே, ஏத்தவம் - எவ்வகையாகிய தவத்தையாயினும், ஆள்படல் உம்-ஆளுதலைச் செய்தலும், தீது அன்று - தீதன்று (கன்மையேயாம்), ஏ - று.

க-ரை. பொய்க்கெறி யொழுக்கத்தாற் சுவர்க்கமுன்று என்றல் முதலிய வீண் வார்த்தை பேசுவாரும் உளர்; ஆயினும், தவஞ் செய்தலும் மெய்க்கெறி யொழுக்கமுமே சிறங்கண வென்பதாம்.

வி-ரை. பொய் - பொய்க்கெறியி லொழுகுதல். வாய்மையால் என்றபாலது வாயாவென மை குறைக்குவின்றது. செம்-முதனிலைத் தொழிற்பெயர். மை - அஞ்சனம், கருமையெனினுமாம். தகுதல் - பொருக்குதல். மலர் என வாளா கூறினாரேனும் கண்ணுக்குவமையாகப் புணர்க்கப்பட்டதனால் குவளோமலரென் றரையுரைக்கப்பட்டது. தீதன்று என்றமையால் நன்றாம் என்றவாரூயிற்று. ‘எத்தவமாரும் படல் தீதன்று’ என்றமையால் இல்வாழ்வொழித்துத் தவத்தின் மேற் சேறலே நன்றென்பது தெற்றென விளங்கிறது. (கக)

புல்லறத்தி என்று மைனவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலா—நல்லறத்தார்க்
கட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே யிம்மையி
லட்டிட்டுண் டாற்றவாழ் வார்.

ப-ரை. புல் அறத்தின் - புல்லிய துறவறத்தினும், மைனவாழ்க்கை - இல்வாழ்க்கையானது, நன்று - நன்மை பயப்பதாம்; போற்றுடைத்தேல் - (இழ்வாழ்க்கைக்கெறியிற் றவருது அதனை) போற்றி பொழுகின், நல் அறத்தாரோடு நடக்கலாம்-நல்ல துறவறத்தாரோடு வைத்தென்னப்படலாம்; நல் அறத்தார்க்கு - நல்ல துறவறத்தார்க்கு, அட்டு - சமைத்து, இட்டு-பகிர்க்கிட்டு, உண்டு - (பிறகு) தாழு முன்டு, ஆற்ற வாழ்ந்தார்களே-மிகவுமினிதாக (முற்பிறப்பில்) வாழ்க் கவர்களே, இம்மையில் - இப்பிறப்பில், அட்டு இட்டு உண்டு-சமைத்திட்டுண்டு, ஆற்ற வாழ்வார் - மிகுதியாக வாழ்ந்திருப்பவர், ஏ - று.

க-ரை. துறவறத்தார் முதலியோர்க்குக் களைக்குறித்தலால் இல்வாழ்க்கையே கிறந்ததென்பதாம்.

வி-ரை. மைனவாழ்க்கை நன்று என்றனாலே துறவுத்து என்பது தானே விளங்கிக்கிடக்கவும் புல்லறமென்றல் மிகையாகாதோ

வெனின்; ஆசாது, என்னை, “ஆற்றி ஞாழக்கி யறணிமுக்கா வல் வாழ்க்கை, கோற்பாரி ஞேன்மை யுடைத்து”, “அறணைப் பட்டத்தே யில்வாழ்க்கை யஃதும், பிறன்பழிப்ப தில்லாயினன்று”, “அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற், போழிப் பெறுவதெவன்”, “துறந்தார்க்குங் துவ்வாதவர்க்கு மிறந்தார்க்கும், இல்வாழ்வா னென்பான் றனை”, “இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும், சல்லாற்றி னின்ற துனை” என்றத்ரூடக்கத் தான்ரேர் செய்யுட்களான் மனைவாழ்க்கைச் சிறப்பும் துறவுற வாழ்க்கை யிழிவங். தெற்றென விளங்குதலானென்க. முத்திக்கு வித்தாதலால் குற்றமற்ற துறவுறத்தை ‘நல்லறம்’ என்றார்.

(க ० ०)

எவது நன்றுதி தீபாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ—டோவாது
கேட்டுத் தலைநிற்க கேடி ஒயர்கதிக்கே
யோட்டுத் தவஙிற்கு மூங்கு.

ப-ரை. எவது-(பிறர்க்கு ஒருபொருளை) கொடுப்பது, நன்று - நன்மையாம்; சுயாமை-கொடாமை, தீது-தீமையாம்; நல்லவோர், மேவாதாரோடு - பொருந்தாதவரோடு, மேவது-பொருங்தியிருப்பது, நன்று - நன்மையாம்; ஓவாது-இடையருமல், கேட்டு - (நன்னெறிக்குக் காரணமாகிய நூற்பொருளை) கேட்டு, தலை - (அங்கெறியின்) கண்ணே, நிற்க - நிற்றலைச் செய்க; (நின்றால் அங்கிலை) கேடு இல் - அழிவில்லாத, உயர் - உயர்ந்த, கதிக்கு - வீட்டுநெறியின்கண்ணே, ஜட்டு - விரைந்துசெல்லுஞ் செலவின்கண், தவ ஊர்க்கு நிற்கும் - மிகுதியாக மேம்பட்டு நிற்கும், ஏ - று.

க-ரை. பிறர்க்கு ஒருபொருளைக் கொடுப்பது நன்று; கொடாமை தீது; பொருந்தாதவரோடும் பொருங்தியிருப்பது நன்று; நன்று

ஊற் பொருளைக்கேட்டு நன்னெறியில் நிற்கக்கடவன்; அங்கிலை அவனுக்கு வீட்டுநெறிக்குத் துணையாம் என்பதாம்.

வி-ரா. “நல்லா ரெனினுங் கொள்தீ து மேலுலகம், இல்லெல் னினு மீதலே நன்று” என்ற திருக்குறட்கேற்க, ‘ஸவது நன்றுத் தீயாமை’ என்றார். பக்ககோடல் ஒரு வாற்றுஞும் நன்மை பயவாதாதலால், ‘மேவதுநன்று மேவாதாரோடு’என்றார். ‘கேடிலுயர்க்கிக் கே யோட்டுத் தவநிற்கு மூர்க்கு’ என மேல்வருதலால், கேட்டு என்பதற்கு உண்ணாற்பொருளைக் கேட்டு என்றுரை யுரைக்கப்பட்டது. வீட்டினது பெறலருமையும் பெருமையும் தோன்ற, கேடில் என்ற தமையாது உயர் என்றும் கதியை விசேஷித்தார். ஓட்டு - விரை செலவு. தவ - மிகுதிப்பொருடரும் உரிச்சொல். ஊர்தல் - மேம் படுதல்.

(க 0 க)

உண்ணிடத்து மொன்னார் மெவிவிடத்து மந்திரங்கொண் டெண்ணிடத்துஞ் செல்லாமை தான்றலையே—யெண்ணி யுரைப்பூசல் கோற லுயர்தவமேற் கங்கைக் கரைப்பூசை போற்றக் கண்ட.

ப-ரா. உண் இடத்தும் - பிறர் உண்ணுவிடத்தும், ஒன்னார் - பகைவர், மெவிவு இடத்தும்-தளர்ந்தவிடத்தும், மங்கிரம் கொண்டு மந்திராலோசனையை மேற்கொண்டு, எண் இடத்தும்-ஆலோசிக்கு மிடத்தும், செல்லாமை - போகாமையே, தலை-தலையாய வொழுக்கமாம்; எண்ணி - ஆராய்க்கு, உரை - சொல்லுஞ் சொல்வில், பூசல் - மாறுபடுதலானது, உயர்-உயர்க்கத, தவம்மேல்-தவவேடத்தை மேற் கொண்ட காலத்தில், கோறல் - ஒருயிரைக்கொன்று தின்கை, போற்ற - ஆராயுமிடத்து, கங்கைக்கரை - கங்காக்கிக் கரையிலுட்கார்க்கிருக்கிற, பூசை - பூனைபோல, கண்ட - கண்டயாய வொழுக்கமாம், ஏ - று.

க-ரை. பிறருண்ணுமிடத்தும், மெவிந்திருக்கிற பகைவரிடத் தும், பிறர் மங்திராலோசனை செய்யுமிடத்தும் போகாதிருத்தல் நன்று; தாம்சொல்லுஞ் சொல்லில் மாறுபடாமை நன்று; தவவேடம் பூண்ட வொருவன் ஒருயிரைக் கொன்று அதன் தசையையுண்டல், கங்கைக்கரையி லுட்கார்ந்திருக்கிற பூனைபோலக் கடையாகிய கூடா வொழுக்கமாம் என்பதாம்.

வி-ரை. பிறருண்ணுமிடத்திற் சென்றால் அவர் அருவருப்பரா தலாலும், மெவிந்த பகைவர்மேற் சேறல் அறமன்றாலும், பிறர் ஒரு காரியத்தைக் குறித்து ஆலோசிக்குமிடத்துச் சென்றால் அவர் ஜியறுவராதலாலும், ‘உண்ணீடத்து மொன்னார் மெவிலிடத்து மங்திரங்கொண் டெண்ணீடத்துஞ் செல்லாமை தான் றலையேன்றார். தான் தேற்றப்பொருளில் வந்தது. தலை-முதன்மை மங்திரம்-இரகசியம். பூசல் - மாறுபாடு. கொல்லுதல் தினர்காதலால் கோறல் என்பற்குக் கொன்று தின்கை யென்றுரை கூறப்பட்டது. பூசை-பூனை. “பூசை பாக்கன் மார்ச்சாலம் பூஞை” என்பது திவாகரம். “ஓசை பெற்றுயர் பாற்கட வுந்தெரு பூசைமுற்றவு ஏக்குபு புக்கென” என்பது கம்பராமாயணம்.

(க 02)

பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருட்டிறத்துச் செவ்வியான்—பொத்தின்றி
வைத்தார் வழக்குஞ் சான்றவர்தஞ் செம்மை
செத்தா லறிக சிறங்து.

ப-ரை. பத்தினி-பத்தினியும், சேவகன்-சேவகனும், பொத்து இல் - குற்றமில்லாத, கடுந்தவசி - கடுந்தவசியும், பொத்து இல் - குற்றமில்லாத, பொருள்திறத்து - பொருட்டிறத்தில், செவ்வியான் - செவ்வியனும்த் தேறப்படுவோனும், பொத்து இன்றி - குற்றமில்லாமல், வைத்தார் வழக்கு-அரசனுலே முதன்மையாக நியமிக்கப்பட்ட-

வருடைய சால்பும், (ஆகிய இவ்வைவரும்) சான்றவர் - மேலோராவர்; செம்மை - (இவருடைய) செம்மைக் குணத்தை, செத்தால் - (இவர்) இறந்துபட்டால், சிறந்து அறிக - மிகுதியாக அறிக, எ-று.

க-ரை. பத்தினி, சேவகன் முதலியோருடைய செம்மைக் குணங்கள், அவரிறந்தபின் மிகவும் உலகத்தாரால் அறியப்படும்.

வி-ரை. பத்தினி - இது கற்புடை மாதையும் என்மனையாளையும் குறிக்கும். சேவகன் - வீரன். தவசி - தவஞ்செய்வோன். கடுக் தவசியென்றது அங்பாநாதிகளை வெறுத்து என்பெழுக்தியக்கும் யாக்கையனும் நிற்கும் கடுந்தவத்தோனை. இவனுக்குப் பொத்தாவது கூடாவொழுக்கம். பொருட்டிறத்துச் செல்விடானுதலாவது - ஒருவர் தன்னிடத்து நம்பிவைத்த பொருளை வஞ்சித்துக் கவர்க்கு கொள்ள நினையாகம். பத்தினி சேவகன் முதலியோர் உயிர்வாழுங்காலத்தினும் இறந்தபின்பு புகழ் மிக்கு விளங்குவராதலால், ‘அவர் தஞ்செம்மை செத்தாலறிக சிறந்து’ என்றார். (க ० ९)

வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்க்கை
குழிப்படரல் தீச்சொற்க ளோடு—மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களோந்துயக் கற்றவ
ராய்ந்து விடுத லற்ம்.

ப-ரை. வழிப்படரல்-பிறர்வழிச்சேறலும், வாயல்-வாய்த்தகாரி யங்களில், வருந்தாமை - முயன்ற மனம் வருந்தாமையும், வாய்க்கை குழிப்படரல்-மெய்மையைல்லா கெறியிற் சேறலும், தீ சொற்களோடு-பிறரைப்பழித்துரைக்குஞ் சொற்களோடு, மொழிப்பட்ட-பெரியோரால் சொல்லப்பட்ட வொழுக்ககெறியை, காய்ந்துவிடுதல்கள்-வெறுத்துவிட்டொழியுக் தொழில்களும், (ஆகிய) ஐந்து-ஐந்தும், உய்யக் கற்றவர் - தாம் உய்க்கபோம் வழியைக் கற்றவராகிய அறிஞர், ஆய்ந்து - ஆராய்ந்து, விடுதல் - விடுவது, அறம் - அறமாகும், எ - று.

க-ரை. பிறர் வழிக்கேறல் முதலிய ஜங்தனையும் விட்டொழி தலே அறவெனப்படும் என்பதாம்.

வி-ரை. வழி - தீநெறி. படர்தல் - செல்லுதல். வாயல் - தொழிலாகுபெயர். வாய்க்கை - மெய்க்கை. பிறரைப்பழித்துரைத்தலின் மேற்பட்ட தீமையொன்றில்லையாதலால் புறங்குறலை ‘தீச்சொல்’ என்றே மொழிக்கொழிக்கொர். உய்யக் கற்றவர்-உய்யு மூபாயங் கற்ற வர். ஆய்தல் - இவற்றினு லுளவாகும் அங்கத்தங்களை யாராய்தல். பெரியோர்சொல்லைக் கடத்தலினு மிக்கதீங்குபயப்பதொன்றின்கையான் ‘மொழிப்பட்ட காய்க்குவிடுதல்’ என அதன்கொடுமைதோன்ற இறுதியில் வைத்தார். வழிப்படர்தல் முதலியவைந்தும் முறையே ஒன்றிருந்து மிக்கன. உய்தல் - பிழைத்தல், அது பிறவித் துன் பத்திரின்றுக் கூடியதல். படர்தல் - நடத்தல் எனினுமாம். (க 0 ச)

மல்லிவர்தோண் மாக்காயன் மாணுக்கன் மாநிலத்து
பல்லவர் கோய்நீக்கும் பாங்கினுற்—கல்லா
மறுபஞ்சங் தீர்மணமுக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலஞ்செய் தான்.

ப-ரை. மல் இவர் தோள் - மற்றொழிலில் மிகுந்த புயத்தை யுடைய, மாக்காயன் - மாக்காயனது, மாணுக்கன் - மாணவகனும், மாநிலத்து - இந்தப் பெரிய நிலவுலகத்தில், பல்லவர்-பலருடைய, கோய் - பிறவிப் பின்னையை, நீக்கும் - ஒழிக்கிற, பாங்கினுல் - அழுகுடனே, கல்லா - கற்காத, மறு - மறுத்தலால், பஞ்சம் தீர் - சிறுவிலைக்காலத்தை மொழிக்கிற, மழை கை - மேகம்போலுங்கையினை யுடைய, மாக்காரியாசான் - மாக்காரியாசான் என்பவன், சிறுபஞ்ச மூலம் - சிறுபஞ்சமூலம் என்னும் இந்தாலை, தெய்தான் - இயற்றி வருன், ஏ - ரு.

க-ரை. காரியாசான் என்பவன் இந்தச் சிறுபஞ்சமூலத்தைச் செய்தனரித்தான் என்பதாம்.

வி-ரை. இங்நூலாசிரியராகிய காரியாசான் என்பவர் மாக்காய ஞர் மானுக்கராதலால் 'மல்விவர்தோன் மாக்காயன் மானுக்கன்' என்றார். மானுக்கன் காரியாசான் எனவிடையும். மல்விவர்தோன் மாக்காயன் என்றமையால் இப்மாக்காயன் என்பவர், கல்வி வல்லார் என்பதேயன் றிப் பகைவரை வெல்வியினும் வல்லார் என்பது விளங்கிறது. கல்லா - மழைபொழியக் கல்லாத. மழைக்கை - மேகம்போ ஹங் கொடைக்கை. காரியாசான் - காரியாசிரியன். (காடு)


சிறுபஞ்சமூலம்

மூலமும் உரையும் முற்றிற்று.



அறிவிப்பு.

இந்தாலில் அசூ-வதுபாட்டு சில் பிரதிகளில்லாமலும், அதமுதல் கூகு-வது பாட்டுவரை நீ-பாடல்கள் முழுமையும் மில்லாமலும், கூடு-வது பாட்டிற்கு ஒ-அடி மாத்திரமுமிருக்கின்றன. இது சங்கமருஷிய கீழ்க்கணக்கினால்ரும்ப் பழை மையாய் வருதலான் குறைந்த பாடல்கள் சிறைந்தகாரணங் தெரியவில்லை. கல்விச்செல்வ மிக்குடையார் தமது பிரதி களில் சிறைந்திருக்கும் பாடல்களைக் காண்பார்களாயின் உ-வது முறை அங்கிடுவதற்குள் தெரிவிப்பார்களென்று எதிர்பார்க்கின்றோம்.



ஏ

கடவுள்துணை.

சிறுபஞ்சமூலம் செய்யுள் முதற்குறிப்பகராதி

செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.
அ.		எ.		கோ.	
ஆரம்போற்களை	58	எலாமைநன்	57	கொண்டான் {	51
ஆழியாமை	44	கூ.		கொழுங் {	
அறநட்டா	27	ஒத்தவொழு	2	கொண்டான்வழி	15
ஆம்		ஒருவன்றிவா	30	கொல்லாமை	48
ஆம்பல்வாய்	51	க.		கொன்றூன்	66
ஆனுக்கம்	28	கண்ணுங்காற்	82	கொன்றுண்பா	10
இ.		கண்வனப்பு	9	கோ.	
இடரின்றை	14	கதநன்று	17	கோறலுங்கு	13
இல்லியலார்	84	கலங்காமை	70	ச.	
இன்சொலானுகு	85	கல்லாதான்	5	சத்தமெய்ஞ்	82
ஈ.		கழிந்தவை	77	சிக்கர்சிதார்	71
ஈவதுநன்று	89	கள்ளான்	21	சிலம்பிக்கு	11
ஈன்றெதுத்தல்	68	கள்ளுண்டல்	24	சிறைக்கிடங்	67
உ.		கற்புஸ்டய	4	து.	
உடம்பொழிய	6	கா.		குலாமைகுலீற்	70
உடையிட்டார்	38	காபோற்	78	த.	
உண்ணுமை	49	கு.		தக்கதிலையான்	86
உண்ணிடத்து	90	குளக்கொட்டு	62	தக்கார்வழி	76
உயிர்நோய்					

93 சிறுபஞ்சமூலம் செய்யுள் முதற்குறிப்பகராதி.

செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.
தன்னிலையுக்	54	ப.		பொருள்பேர்க	55
நா.		பக்கம்படாமை	72	பொன்பெறுங்	52
தான்பிறந்த	64	பஞ்சப்பொழுது	74	போ.	
தோ.		படைதனக்கு	7	போர்த்துமூரி	63
தொழிலியட	36	பண்டாரம்	38	ம.	
தோ.		பத்தினிசேவகன்	90	மக்கட்பெறுதன்	50
தோற்கன்ற	79	பற்றினன்	8	மயிர்வனப்பு	35
தே.		பி.		மல்லிவர்தோண்	93
தேவரேகற்றவர்	20	பிடிப்பிச்சை	60	ழ.	
ந.		பிழைத்தல்	16	முழுதுணர்	1
ஒசைகொல்லார்	45	புண்பட்டார்	73	வடிவிளைமை	23
நகையொடி	80	புல்லறத்தி	88	வருவாய்க்கு	40
டட்டாரை	18	பூ.		வரைவில்லா	75
நல்லவளிப்படு	53	பூத்தாலுங்	22	வல்யழித்தார்	69
நன்புலத்து	56	பூவாதாள்	39	வழிப்படால்	92
நா.		பூவாதுகாய்க்கு	22	வா.	
தானில்லூய்	83	பே.		வர்சான்ற	43
நானிலான்	12	பெருங்குணத்தார்	25	வான்குருவி	26
நானெணலிது	84	பே.		வே.	
நாள்கூட்ட	41	பேணடக்கம்	42	வெங்திக்காண்	61
நீ.		போ.		வே.	
நீண்டநீர்	46	பொச்சாப்பு	47	வேட்பவன்	33
நீறநன்று	59	பொய்யாமைகன்	37	வை.	
தே.		பொய்யாமைபொ	19	வைத்தன	33
நீடுக்கல்	65	பொய்யாற்	87	வைதாழைருவ	81
நெம்தன்முகிழ்	29	பொருளுடையா	3	வைப்பானே	32

சிறுபஞ்சமூலம் செய்யுள் முதற்குறிப்பகராதி

முற்றிற்று.